

ஆழ்வார் எம்பெருமானேர் ஜீயர் திருவடிகளே ஶரணம்



பூநீசைலேஸதயாபாத்ரம்

பராங்குஸ திருஅவதார வரு5110

விரோதி வரு சித்திரை 20, 3-5-2009

க்ரந்த பரிபாலந் ட்ரஸ்ட் வெளியீடு



FOR PRIVATE CIRCULATION ONLY

பூநீசைலேஸதயாபாத்ரம் தீ₄ப₄க்த்யாதி₃ கு₃ணைரணவம்।
யதீந்த்₃ரப்ரவணம் வந்தே₃ ரம்யஜாமாதரம் முநிம்॥
ஜிவாஜிவநஸக்ல்ப் ஹரே: பூர்ண வி஧ித்ஸுகாம்॥ ஶ்ரிய் ஸத்யாஶிஷ் குர்த்ஸ்஦ாசார்யபரம்பரா ॥
யாவத् , விஜயதாந் தாவத்ஸீமாதிக்ராந்தவை஭வா ॥ ஶ்ரீஶைலேஶவாபாத்ரநாம்நீய் பத்ரிகா ஶுभா ॥

ஆசிரியர்: R.ரகுராமன் (பாலாஜி) 9994606427
24/71, புத்தூர் அக்ரஹாரம் திருச்சி-620 017.
துணையாசிரியர்: K.ஆராவமுதன் (98942 12038)

பொருளாடக்கம்

மலர் 2 இதழ் 1

	பக்கம்
வரதவைபவம்	1-02
எங்களாழ்வான் வைபவம்	03-06
ஸ்ரீக்ருஷ்ணகர்ணம்ருதம்	(1-4) 07-10
ராமாநுஜரஹஸ்யத்ரயம்	(5-8) 11-14
ஸ்ரீயதிபதித்திநசர்யா	(1-2) 15-16
ஸ்ரீரங்கராஜஸ்தவம் உரை	(15-16) 17-18
சது:ஸ்லோகீ வ்யாக்யானம்/ விவரணம்	(17-20) 19-22
மநுஸ்மருதி	(1-2) 23-24
யதிராஜவிம்ஶதி உரை	(37-44) 25-32
பெரியாழ்வார்த்திருமொழி வ்யாக்யாநங்கள்	(89-96) 33-40
கண்ணிநுண்சிறுத்தாம்பு வ்யாக்யாநங்கள்	(89-96) 41-48

ஆழ்வார்எம்பெருமானுர்ஜீயர் திருவடிகளே பராணம்

பெரியபெருமானுடைய திருவருளாலே நாம் இரண்டாமாண்டில் அடியெடுத்துவைத்துள்ளோம். இவ்விதழிலிருந்து ஸ்ரீயதிபதித்திநசர்யா, ஸ்ரீக்ருஷ்ணகர்ணம்ருதம், மநுஸ்மருதி ஆகிய பகுதிகள் நம் பத்திரிகையில் தொடங்கப்படுகின்றன.

நாளதுவரை தெலுங்குவிபியிலேயே இருந்த ஸ்ரீயதிபதித்திநசர்யை முதன்முதலாக இப்போது நாகராக்ஷத்திலும், தமிழ்எழுத்திலும் பொழிப்புரையுடன் வெளிவருகிறது. எம்பெருமானின் நித்யாநுஷ்டான க்ரமத்தை விளக்குகிறது இந்நால். இதன் தொடக்கத்திலுள்ள தனியனைக் கொண்டு இதனை அருளிச்செய்தவர் மணவாளமாமுனிகளின் பெள்தரான ஜீயர்நாயனர் என்று தெரியவருகிறது. ஜீயர்நாயனர் அருளிச்செய்த நகூத்ரமாலிகா பரமகம்பீரமாயுள்ளது. ஆனால் அதுபோன்ற ஶைலி இங்கு காணப்படாமையால் இந்த கரந்தம் இவர் அருளிச்செய்ததுதானு என்ற ஸந்தேஹமும் எழுகிறது. வல்லார் வாய்க் கேட்டுணர்க்.

ஶைவகுலத்திலே பிறந்து, பிற்காலத்திலே க்ருஷ்ணபக்தராக மாறிய லீலாஸாகர் எனப்படும் பில்பமங்கள் இயற்றிய ஸ்ரீக்ருஷ்ணகர்ணம்ருதம் மிகச்சிறந்த ஸ்தோத்ரக்ரந்தமாகும். இந்நாலிலுள்ள ஸ்லோகங்கள் கேட்போரின் செவிக்கு அமுதம் போல் இன்பம் பயக்கும் தன்மை உடையன. தர்க்கதீர்த்தம் ஸ்ரீ.உ.வே.ராமாநுஜாசார்யஸ்வாமியால் 100 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டவரையுடன் கூடிய இந்நாலின் ப்ரதியொன்றை நம்மிடம் கொடுத்து வெளியிடும்படி நியமித்தார் வானமாமலை விதவான் ஸ்ரீ.உ.வே.ந.ஈ.க்ருஷ்ணயங்கார் ஸ்வாமி. அவரது நியமனமடியாக க்ருஷ்ணகர்ணம்ருதம் தொடங்கப்படுகிறது.

தர்மஸாஸ்த்ரங்களில் தலையானதான மநுதர்ம ஶாஸ்த்ரத்திலிருந்து சில ஸ்லோகங்கள் பொழிப்புரையுடன் வெளிவர உள்ளன. வடுகநம்பி அருளிய யதிராஜவைபவம் பொழிப்புரையுடன் 42 வருடங்களுக்கு முன்பு ஸாதர்ஸனர் ஸ்வாமியால் வெளியிடப்பட்டது. எம்பெருமானின் திருநகூத்ரத்தையொட்டி இந்நாலும் இவ்விதழுடன் இணைக்கப்பட்டுள்ளது. அன்பர்கள் படித்துப் பயன்பெறுவார்களாக.

– ஆசிரியர்.



வரதவைப் பம்⁴

(மேலத்திருமாளிகை அம்மாள் ஸ்ரீ. உ. வே. ஸௌம்யநாராயணசார்யஸ்வாமி)

ஸ்ரீமந்நாராயணனின் நிலைகளான பரம், வழுஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்னும் ஐந்து நிலைகளில் அர்ச்சாவதாரமே சிறந்ததாகும். ஆழ்வார்களும் ‘இந்நிலத்தில் அர்ச்சாவதாரமே எனிது’ என நிலைநாட்டினார்கள்.

ஸஹஸ்ரநாமத்தில் வேதவ்யாஸர் எம்பெருமானுக்கு “பூ₄ ஶய:” என்றெருரு திருநாமத்தையிட்டார். அதாவது பக்தர்கள் உகந்த இடங்களில் படுகாடு கிடப்பவன் எம்பெருமான். ஆஸ்ரிதரசனஞ்சுத்தமாக ‘நின்றுன் இருந்தான் கிடந்தான்’ என்னும்படி எந்தப்படியிலாவது திருமேனியிடன் ஸேவை நல்குமவன் எம்பெருமான். பக்தர்களின் பாரிப்புக்குத் தக்கவாறு நிற்பதோ, கிடப்பதோ, அமுதுசெய்தருள்வதோ, புறப்பாடு கண்டருளுவதோ செய்தருளும் அர்ச்சாநிலையிலேயே ஆழ்வார்கள் மண்டினார்கள். ஆழ்வார்கள் மங்களாஸாலநம் செய்தருளின திவ்யதேசங்களில் கோயில், திருமலை, பெருமாள்கோயில் ஆகிய மூன்றுக்கும் ஒரு தனிப்பெருமையுண்டு. ஆசார்யர்களில் நடுநாயகமான எம்பெருமானுரின் திருவாராதனப்பெருமாள் வரதராஜனே. தென்னத்தியூர் கழலினைக்கீழ் பூண்டான்பாளனுயிற்றே இராமாநுசன்.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாளை, கூரத்தாழ்வான் தமது வரதராஜ ஸ்தவத்தில் “அர்த்தி₂தார்த்த₂ பரிதாந தீ₃க்ஷிதம்” என்று கொண்டாடினார். பேரருளாளனு வரதராஜன் வேண்டுவார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்தருள்வதையே வரதமாகக் கொண்டவனும்.

மூவுலகங்களுக்கும் நாதன் தேவாதிராஜனே என்பதைக் கோட்சொல்லு கின்றதாம் திருவபிஷேகம் (கிரீடம்). தேவப்பெருமாளின் திருமுடியில் மிகவும் ஈடுபட்டு “ஆதி₄ராஜ்யமதி₄கம் பு₄வநாநாம் ஈசாதே பிசாநயந் கில மெளனி:” (வரத.ஸ்த. 25) என்றருள்கிறார் ஆழ்வான். அத்திகிரி அருளாளனின் கிரீடத்தைக் கண்டவர் அனைவரும் “ஸாவலோக சக்ரவர்த்தி இவனே” என்று அறுதியிடுவராம்.

தேவப்பெருமாள் தமது திருநெற்றியில் ஊர்த்வபுண்டரதிலகம் அணிந்தருள்வதைக் கொண்டாடுகிறார் ஆழ்வான். உயர்கதிக்கு அழைத்துச் செல்லும் திருமண்காப்பை “அடியார்கள் உகந்தது தமக்கும் உத்தேஶ்யம்” என்று கொண்டு தரிக்கிறாம் வரதராஜப்பெருமாள். வரதனுடைய கடாக்ஷ வைபவத்தை “விப₄வம் விவருக்கேதி” என்ற ஸ்லோகத்தில் பரக்கப் பேசுகிறார் ஆழ்வான். வரதராஜனின் ஸ்ரீஸௌலைஶத்யாபாத்ரம்—மே 2009

கடாசங்காரர்கள் ஆஸ்ரிதர் திறத்திலே ஸதா ப்ரஸரித்துக்கொண்டிருக்குமாம். தேவப்பெருமாளின் திருக்கண்ணேக்கம் “உபயவிபூதி ஸார்வபெளமன் என்பதை வ்யக்தமாக்குகின்றது; எல்லையில்லாத க்ருபையை வெளிப்படுத்துகின்றது” என்றெல்லாம் அநுபவிக்கிறார் ஆழ்வான். இப்படி ஆழ்வான் நூறு ஸ்லோகங்களாலே தேவப்பெருமாள் வைபவத்தைக் காட்டியருள்கிறார்.

ஸ்ரீவேதாந்தாசார்யர் தமது வரதராஜ பஞ்சாஸத்தில் (38) “அத்திகிரி அருளாளனே! கணக்கற்ற தகாத தீய செயல்களை இடைவிடாமல் செய்துவருகிறேன். இப்போது பாபங்கள் முளைவிட்டுள்ளன. முளைகள் மிகவும் வளர்ந்து மரங்களாகிப் பலன் தருவதற்குள் நீ சார்ங்கமென்னும் வில்லை எந்தி வந்து அவைகளை வேரோடு களைந்து அடியேன ரசங்கித்தருளவேணும்” என்று ப்ரார்த்திக்கிறார். “ஸ த்வம் ஸ ஏவ” என்று தொடங்கும் 40ஆவது ஸ்லோகத்தில் கஜேந்தராழ்வானைக் காத்தருளியது போல் தம்மையும் ரசங்கித்தே தீரவேணும் என்கிறார். அன்று யானையைக் காத்த தேவரீ இன்று வரதராஜப் பெருமாளாக எழுந்தருளியிருக்கிறீர். முதலையின் வாயில் அகப்பட்ட யானையைப்போலே அடியேன் ஸம்ஸார பந்தத்தில் சிக்கித் தவிக்கிறேன். வாஹநமான கருடன் அன்று போல் இன்றும் அதே வேகத்தையுடையவன் தானே. சக்ராயுதமும் அதே கூரிய முளையுடன்தானே இன்றும் திகழ்கின்றது. ‘பொதுநின்ற பொன்னங்கழல்’ என்கிறபடியே ஆனவருக்கும் பொதுவாகத் திகழும் தேவரீ யானை-மநுஷ்யன் என்ற பேதம் பாராமல் அன்று யானையைக் காத்தது போல் இன்று அடியேனையும் காத்தருளவேணும் என்கிறார் வேதாந்தாசார்யர். இப்படி அருளாளனின் வைபவத்தைப் பரக்கப்பேசும் வேதாந்தாசார்யர் ‘தேவப்பெருமாளே! அடியேன் மீது யமனுடைய பார்வை விழுவதற்கு முன் உமது தாமரைக்கண்களால் நோக்கியருளவேணும்’ என்று ப்ரார்த்திக்கிறார்.

ஆதிகாலத்தில் யானைகள் வந்து திருமலையிலே எம்பெருமானை ஆராதித்ததால் காஞ்சீபுரத்திற்கு ஹஸ்திகிரி என்ற திருநாமம் ஏற்பட்டது. யானைகளே பகவதாராதநத்தில் ஈடுபட்டால் ஸ்ரீவைஷ்ணவர்களாகிய நாம் எவ்வாறு எம்பெருமானிடம் ஈடுபடவேண்டும் என்பதை ஓவ்வொருவரும் சிந்திக்க வேணும். ஆளவந்தார் வரதனின் வைபவத்தை ஒரு ஸ்லோகத்தில் அழகாக அநுக்ரஹிக்கிறார். “வரதராஜப் பெருமாளின் கடாசங்கேலேஸம் ஏற்பட்டாலே செவிடன் காதுகேட்கப் பெறுவானும், நொண்டி வேகமாக ஒட ஆரம்பிப்பானும், ஊமை நன்றாகப் பேசவானும், குருடன் நன்றாகப் பார்ப்பானும், மலடி சிறந்த மகனைப் பெறுவாளாம். இப்படி தேவப்பெருமாளின் ப்ரபாவத்தை வருணிக்கிறார் ஆளவந்தார். நாமும் வரம்தரும் பெருமாளான வரதராஜை ‘தே₃வராஜ! த₃யாளிந்தே₄! தே₃வதே₃வ! ஜக₃த்பதே!’ என்று வாயாரச்சொல்லி வணங்கி அவரது அநுக்ரஹம் பெற்று மகிழ்வோம்.

⑧ ⑧ ⑧ ⑧ ⑧ ⑧

ஸ்ரீ:
எங்களாழ்வான் வைபவம்
(பிதா-புத்ர ஸம்வாதம்)

பிதா - குழந்தாய்! இன்று உனக்கு எங்களாழ்வான் வைபவம் பற்றிச் சொல்கிறேன். கவனமாகக் கேள்.

புத்ரன் - அப்பா! எங்களாழ்வான் என்பவர் யார்?

பிதா - எங்களாழ்வானுடைய இயற்பெயர் ஸ்ரீவிஷ்ணுசித்தன் என்பதாகும். அவர் திருவெள்ளறையில் சித்திரை மாதம் ரோஹினீ நகஷத்ரமாகிற நன்னாளில் பிறந்தவர். அவர் ஸ்ரீராமாநுஜருடைய முக்யமான ஸ்ரீஷ்யர்களான 74 லிம்ஹாஸ்திபதிகளில் ஒருவர்.

புத்ரன் - அப்பா! ஸ்ரீவிஷ்ணுசித்தரை ‘எங்களாழ்வான்’ என்று ஏன் சொல்கிறீர்கள்?

பிதா - ‘ஆழ்வான்’ என்று அழைக்கப்படும் கூரத்தாழ்வானைப்போலே பேரறிவுடையவராக இருந்ததால் விஷ்ணுசித்தரை ராமாநுஜர் ‘எங்கள் ஆழ்வானே’ என்று அபிமானித்துக் கொண்டாடினாராம். அன்று முதல் விஷ்ணுசித்தருக்கு ‘எங்களாழ்வான்’ என்பதே திருநாமம் ஆயிற்று. ஸ்ரீராமாநுஜர் தம்முடைய ஸ்ரீபாஷ்யம் என்னும் க்ரந்தத்தை (நூலை) கூரத்தாழ்வானுக்குப் பிறகு இவரைக் கொண்டே எழுதுவித்தார்.

புத்ரன் - ஆசார்யராலேயே அபிமானிக்கப்பட்டவரான எங்களாழ்வானைப் பற்றி இன்னமும் கொஞ்சம் சொல்லுங்கள் அப்பா.

பிதா - எங்களாழ்வானுடைய திருவடி ஸம்பந்தம் மந்தபுத்தி உள்ளவர்களையும் மாமேதைகளாக்கி ராமாநுஜருடைய ஸ்ரீபாஷ்யம் முதலான க்ரந்தங்களில் பெரும்புலமை பெறச்செய்யும்.

புத்ரன் - அப்படியா? அவ்வளவு பெருமையுடையவரா அவர்?

பிதா:- ஆம். அக்காலத்தில் காஞ்சீபுரத்தில் நடாதூராழ்வான் என்று ஒரு ஆசார்யர் வாழ்ந்து வந்தார். அவருடைய பேரன் நடாதூர் அம்மாள் என்று அழைக்கப்படும் வாத்ஸ்ய வரதாசார்யர்.

புத்ரன் - வரதாசார்யர் ஏன் அம்மாள் என்று அழைக்கப்படுகிறார்ப்பா?

பிதா - வரதாசார்யர், ப்ரதித்தினமும் பாலைப் பக்குவமாகக் காய்ச்சி, சர்க்கரை ஏலம் முதலானவை சேர்த்து, காஞ்சீபுரம் தேவப்பெருமானுக்கு அன்போடு ஸமர்ப்பித்து வந்தார். ஒரு நாள் அவர் கோயிலுக்கு வருவதற்கு சற்றுத் தாமதமாகவே தேவப்பெருமாள் ‘அம்மாள் ஏன் இன்னமும் பால்கொண்டு வரவில்லை?’ என்று கேட்டாராம். பெற்ற தாயைப்போலே பரிவுடன் பால் ஸ்ரீஸௌஷந்தாராத்ரம்-மே 2009

கொடுத்தால் பெருமாள் அவரை ‘அம்மாள்’ என்றழைத்தாராம். நடாதூர் என்ற க்ராமம் அம்மானுடைய முன்னேர்களின் ஊராதலால் அன்று முதல் வரதாசார்யர் “நடாதூரம்மாள்” என்றே ப்ரஸித்தராகிவிட்டார். ஒருநாள் நடாதூரம்மாள் தமது பாட்டனரான நடாதூராழ்வானிடம் சென்று தனக்கு ஸ்ரீபாஷ்ய காலகேஷபம் ஸாதிக்கும்படிக் கேட்டார்.

புத்ரன்- நடாதூராழ்வான் தம்முடைய பேரனுக்கு ஸ்ரீபாஷ்ய காலகேஷபம் ஸாதித்தாராப்பா?

பிதா:- நடாதூராழ்வான் காலகேஷபத்தைத் தொடங்கினார். உடனே அம்மாள் அவரிடம் ஒரு ஸந்தேஹத்திற்கு விளக்கம் கேட்டார். அதற்கு நடாதூராழ்வான் ‘மிகவும் வயதான என்னுல் உன்னுடைய கேள்விகளுக்கு பதில்சொல்ல முடியாது. உன் ஸந்தேஹமெல்லாம் மீண்டெழாமல் அற்றுத்தீரும்படி, நன்றாக ஸ்ரீபாஷ்யகாலகேஷபம் சொல்லக்கூடியவர் திருவெள்ளாறையில் வாழும் எங்களாழ்வானே. ஆகையால் அவரிடத்தில் சென்று காலகேஷபம் கேள்’ என்றார்.

புத்ரன்- அதன்பின் எங்களாழ்வானிடம் அம்மாள் காலகேஷபம் கேட்டாராப்பா?

பிதா- அவசரப்படாதே. காஞ்சீபுரத்திலிருந்து கிளம்பிய நடாதூரம்மாள் ஒருநாள் விடியற்காலையில் திருவெள்ளாறைக்கு வந்து சேர்ந்தார். எங்களாழ்வான் திருமாளிகை வாயிற்கதவைத் தட்டினார். உள்ளேயிருந்த எங்களாழ்வானும் ‘யாரது’ என்றார். அதற்கு அம்மாள் ‘நான் தான் வந்திருக்கிறேன்’ என்றாராம். உடனே எங்களாழ்வான் ‘நான் செத்தபிறகு வா’ என்று கூறிவிட்டார்.

புத்ரன்- அப்பா! ஸ்வாமி ஏன் அப்படிக் கூறினார்? உயிரோடிருக்கும்போதுதானே அவரிடம் காலகேஷபம் கேட்கமுடியும்.

பிதா- அட அசடே, அதுக்கு அப்படிப் பொருள்ளல். ‘நான்’ என்று அஹங்காரத்துடன் கூறியதால், ‘அஹங்காரம் அழிந்த பிறகு வா’ என்று பொருள்படக்கூறினார் எங்களாழ்வான். அதனைப் புரிந்து கொள்ளாமல் அம்மாள் காஞ்சீபுரத்துக்கே சென்று, நடந்ததைத் தன் பிதாமஹரிடம் தெரிவித்தார். அதற்கு நடாதூராழ்வான் ‘அடியேன்’ என்று ஆத்மாவின் இயல்புக்குச் சேர்ச் சொல்லவேண்டியிருக்க, ‘நான்’ என்று கூறிய மடமையைச் சுட்டிக்காட்டி, “மீண்டும் எங்களாழ்வானிடம் சென்றே காலகேஷபம் கேள்” என்றார்.

புத்ரன்- அம்மாள் திரும்பவும் திருவெள்ளாறைக்கு வந்தாராப்பா?

பிதா- நடாதூராம்மாள் மீண்டும் திருவெள்ளாறைக்கு வந்து எங்களாழ்வானே ஸ்ரீஸௌஸ்தாபாத்ரம்-மே 2009

அடிபணிந்து அவருடைய ஸ்ரீஷ்யரானார். அவரிடம் பலமுறை ஸ்ரீபாஷ்ய காலகேஷபம் கேட்டு, பிற்காலத்தில் ஸ்ரீபாஷ்ய ப்ரவசநம் செய்வதில் ஸ்ரீவைஷ்ணவ உலகில் பெரும்புகழ் பெற்று, தன்னிரகற்றவராய் விளங்கினார். அதனாலேயே அவரையிட்டு எங்களாழ்வானுக்கு ‘அம்மாள் ஆசார்யர்’ என்ற அபிதானம் (சிறப்புப் பெயர்) ஏற்பட்டது. ‘தத்வஸாரம்’ என்னும் நூலில் நடாதூரம்மாள் எங்களாழ்வானைப்பற்றி முதலில் ஒரு ஸ்ரோகம் இயற்றியுள்ளார். அந்த ஸ்ரோகமே எங்களாழ்வானுடைய தனியனையிற்று.

புத்ரன்:- அந்த தனியனைச் சொல்லுங்கள் அப்பா.

பிதா:- ஸ்ரீவிஷ்ணுசித்த பத₃பங்கஜை ஸங்க₃மாய
சேதோ மம ஸ்ப்ரஹயதே கிமத:பரேணா
நோசேந் மமாபி யதிஶேகர₂ ப₄ாரதீநாம்
ப₄ாவ: கத₂ம் ப₄விதுமர்ஹதி வாக்ஞவிதே₄ய:॥

(ஸ்ரீவிஷ்ணுசித்தர் என்னும் எங்களாழ்வானின் திருவடித்தாமரையில் பொருந்துவதற்கு என் நெஞ்சு ஆசைப்படுகின்றது. அத்திருவடி தவிர்ந்த மற்றென்றால் என்ன பயன்? அத்திருவடியை அடியேன் அடையாமலிருந்திருப்பேனேயானால் (அதிமந்த புத்தி உடைய) எனக்குக்கூட யதிராஜரின் ஸ்ரீஸக்திகளின் கருத்து எப்படி வாக்குக்கு வஶப்பட்டிருக்கும்.) என்பது இத்தனியனின் அர்த்தம்.

புத்ரன்- நம் ஸ்வாமிக்கு இதைத்தவிர வேறு பெருமைகள் ஏதேனும் உண்டாப்பா?

பிதா- உண்டு. 1. லோகாசார்யரான நம்பிளை ‘ஸ்கல ஸாஸ்த்ரங்களிலும் வல்லவர் பிளை எங்களாழ்வான்’ என்று நம் ஸ்வாமியைப் புகழ்ந்து பேசியுள்ளார். 2.ஸ்ரீபாஷ்யத்திற்கு வ்யாக்யானம் பண்ணினார் ஸ்ரூதப்ரகாஶிகா பட்டர். ஸ்ரூதப்ரகாஶிகையை அவருக்கு சொல்லிவைத்தவர் நடாதூரம்மாள். நடாதூரம்மாளிடம் கேட்டதை அப்படியே ஏடுபடுத்தினார் பட்டர். நடாதூரம்மாள், தாம் யதிஶேகரரான எம்பெருமானுரின் ஸ்ரீபாஷ்யத்தின் பொருளை அறிந்து, மனத்தில் தரித்து, அதைப் பிறருக்குச் சொல்வது எங்களாழ்வானுடைய திருவடிகளை அடைந்தபடியாலேயே என்று சொல்லியிருப்பதால் விஶிஷ்டாத்வைத் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தத்தை நிலைநிறுத்தும் ‘ஸ்ரூதப்ரகாஶிகா’ வ்யாக்யானம் ஏற்படுவதற்கு மூலகாரணம் அம்மானுக்கு எங்களாழ்வானே உண்டான ஸம்பந்தமேயாகும். 3. அதுமட்டுமல்லாமல் கத்யத்ரயத்துக்கு வ்யாக்யானம், விஷ்ணுபுராணத்திற்கு விஷ்ணுசித்தீயம் என்னும் விவரணம், ப்ரமேய ஸங்க்ரஹம், ஸங்கதிமாலா,

ஸாரார்த்த சதுஷ்டயம் முதலான நூல்களையும் எங்களாழ்வான் அருளிச்செய்துள்ளார்.

புத்ரன்- நம் ஸ்வாமி எங்களாழ்வான் இயற்றிய நூல்களைல்லாம் நம்மிடம் இருக்கிறதா அப்பா?

பிதா- நாம் செய்த பெரும்பாவத்தால் விஷ்ணுசித்தீயத்தைத் தவிர மற்ற வடமொழி க்ரந்தங்களைல்லாம் மறைந்துவிட்டது. ஸாரார்த்தசதுஷ்டயம் வார்த்தாமாலையில் இருக்கிறது. அவருடைய நூல்கள் மறைந்தாலும் அவரைப்பற்றிய சில ஜிதிஹ்யங்கள் திவ்யப்ரபந்த வ்யாக்யானங்களிலும், அவருடைய நிர்வாஹங்கள் வேதாந்தாசார்யருடைய நூல்களிலும் உள்ளன.

புத்ரன்- அவரைப்பற்றிய ஜிதிஹ்யங்களில் ஏதாவது ஒன்றையாவது சொல்லுங்கள் அப்பா?

பிதா- பட்டருக்குச் சீடரான நஞ்ஜீயர் என்றெரு ஜீயர் அக்காலத்தில் இருந்தார். எங்களாழ்வான் ஒரு ஸ்மயம் அவரிடம் சென்று, “உங்கள் மகனை ஆயர்தேவு தினமும் இரவில் என் கனவில் வந்து ‘வெண்ணெய் கொடு; நாவல் பழம் கொடு’ என்று கேட்டு என்னை தொந்தரவு செய்கிறுன்” என்றார். அது கேட்ட நஞ்ஜீயர் மிகவும் ஆஸ்சர்யப்பட்டார். யாருக்கும் தெரியாமல் தம் திருவாராதனப் பெருமாளுக்கு ‘ஆயர்தேவு’ என்று பெயரிட்டிருந்தார் நஞ்ஜீயர். அடியார்கள் தன்னை எந்தப்பெயர் சொல்லி அழைத்தாலும், அதனைத் தான் உகந்து ஏற்றுக்கொள்வதை உலகுக்கு உணர்த்த விரும்பி இப்படிச்செய்தான் எம்பெருமான்.

புத்ரன்- எங்களாழ்வானுக்கு அம்மாளைத் தவிர வேறு ஸிஷ்யர்கள் உண்டா அப்பா?

பிதா- அம்மங்கியம்மாள் முதலான வேறு பல ஸிஷ்யர்களும் உண்டு. அவருக்குச் செங்கமலவல்லி நாச்சியார் என்ற குமாரத்தி இருந்தாள். அவருடைய பிள்ளையான வரதாசார்யரை எங்களாழ்வான் அந்திம காலத்தில் தமது குமாரராக ஸ்வீகாரம் செய்து கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள கொல்லங்கொண்டான் என்ற ஊரில் இருந்துகொண்டு பலமுறை ஸ்ரீபாஷ்ய காலகேஷபம் ஸாதித்துவந்தார். இப்படிப் பெருமைபெற்ற எங்களாழ்வானின் திருநகஷத்ர உத்ஸவம் இப்போதும் திருவெள்ளறையில் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

புத்ரன்- நாமும் ஆசார்யரின் திருநகஷத்ர உத்ஸவத்திற்குச் செல்வோம் அப்பா. பிதா- சரி புறப்படு. ஆசார்யரை ஸேவித்துவரலாம். -ஆசிரியர்.

ஸ்ரீ:

ஸ்ரீக்ருஷ்ணகர்ணம்ருத அவதாரிகை

(ப்ரதிபத தாத்பர்ய ஸஹிதம் தமிழில் மொழிபெயர்த்தவர் சிங்கப்பெருமாள்கோயில் ஸ்ரீ.உ.வே.வித்வான் மாடபூசி ராமாநுஜாசார்யஸ்வாமி.)

அவதாரிகை

ஸ்ரீய:பதியாய்,அவாப்தஸமஸ்தகாமனுய், அகிலஜகதுதயவிபவலயலீலனுய், ஸகல சேதநோஜ்ஜலீவநார்த்தமாக இவ்வுலகினில் க்ருஷ்ணனாக அவதரித்துத் தன்னுடைய ஸௌந்தர்ய ஸௌகுமார்ய லாவண்ய யெளவநாத்யபரிமித திவ்யவிக்ரஹ குணங்களாலே ஆகோபாலமான ஸகலப்ராணிகளையும் மயக்கி ஆட்கொண்ட பரமகாருணிகளுன் ஸர்வேப்பவரன், அநாதி கர்ம வாஸநையாலே, தேவ திர்யங் மநுஷ்ய ஸ்தாவராத்மகமாயுள்ள பல யோநிகளிலும் மாறிமாறிப் பிறந்து அவ்வை ஜாதிக்குரிய அந்ந-பாநாதிகளில் ஆஸ்திரயைப்பண்ணி அதுவே யாத்ரையாகத் திரிகிற அடைவிலே, ஜந்மாந்தரீய ப்ரபலதர ஸாக்ருத விஶேஷத்தி னுல், பகவத்த்யாந ஆராதநாதிகளுக்கு உரித்தாய் அதிதுர்லபமான இம்மானிடப் பிறவியில் பிறந்தும், இதினுடைய பெருமையையும் அஸ்திரதையையும் அறியாதே உண்டியே யுடையே உகந்தோடும் இம்மன்டலத்துடன்கூடி, தர்மமோகஷங்களை அநாதரித்துக் கேவல அர்த்த காம பரவஶராய், காம-க்ரோத-மோஹ-லோப-மத- மாத்ஸர்யங்களாகிற ஆத்மவைரிகளைத் தன்னிலேயமைத்து, தன்னுடைய ஸ்வரூபஸ்வபாவங்களையும் அறிய அவகாசமறும்படி கர்ப்ப-ஜந்ம-பால்ய-யெளவநாதி அவஸ்த்தா ஸப்தகபரவஶராய், காட்டுத்தீ கதுவினஞ்சோல் அதிதுஸ்ஸஹமான ஆத்யாத்மிக ஆதிபெளதிக ஆதிதைவிகங்களாகிற தாபத்ரயங்களிலே அகப்பட்டுத் துள்ளித்துடிக்கச்செய்தேயும் வேம்பின்புழு வேம்பன்றியுண்ணதொற்போலே அவற்றையே தமக்குப்பேரின்பமாகவெண்ணி, பிறவிக்குருடனைப் புண்டரீகாக்ஷனாகப் புகழ்ந்து கவிபாடிப் பொருள்படைத்து, அதைச் சிந்தாமணியென்னுமோர் தாஸிக்குக் கொடுத்து அவள் தரும் சிற்றின்பத்தை அநுபவித்து வீணைகக் காலம் கழிக்கிற இந்த லீலாஸாகரென்பவர், மேன்மேலும் தூர்க்கதியிலே கைவிஞ்சிக் கெட்டுப்போகிறபடியைக்கண்டு, இவரை நல்வழிப்படுத்தி நமக்காட்கொள்வோ மென்று ஸங்கல்பித்து, இவ்வளவு தீம்பிலே கைவளர்ந்த இவரை முதலிலே ஓராசார்யனைக்கொண்டு திருத்தப்போகாதென்று நினைத்து, இவருக்கு அத்யந்த அபிமதவிஷயமான சிந்தாமணியென்கிற தாஸியின் நெஞ்சிலே புகுந்து அவள் மூலமாகவே இவரைத்திருத்த அவரைப்பார்த்து நின்றுன்; அவ்வளவிலே இந்த லீலாஸாகர் ஒருநாள் பொழுதில் தன்தந்தையினது ஸ்ரார்த்தம் ப்ராப்தமாக, அன்றையதினம் லோகாபவாதத்துக்குச் சிறிது அஞ்சி, உதயம் தொடங்கி அவள்முகத்தே விழியாமல் பொறுத்திருந்து, ஸ்ரீஸௌஸத்யாபாத்ரம்—மே 2009

ஸ்ராத்தக்ரியையைச் சடக்கென முடித்து, சிறிது உண்டதுமுன்னுத்துமாய் விரைந்தோடி அவள் வீட்டில் வாசலிலடைத்த கதவைத்தட்டி, பின்னையும் திறவாமையாலே உடையும்படி உரத்து இடித்தார்; அப்பொழுது அந்த தாலியின் மனத்திலிருந்து ஸர்வேப்வரன் மெள்ள மெள்ளத் தூண்டிவிட, அவனும் “இவன் ஸ்ராத்தம் செய்துவந்தான், இவனை இன்று உள்ளே புகுரவிடில் அதைக்கண்டார், இவனையேயன்றிக்கே, நம்மையும் கல்லிட்டு வீசவர்கள், ஆகையால் கதவுதிறக்கவொண்ணது’ என்று பேசாமலிருக்க, இவர்மிக்க காமவிகாரம் கொண்டு அவள் முகத்தைக்கண்டல்லது ப்ராணதாரனம் பண்ண அகஷமராய், இறப்பேறி உள்ளேகுதித்து, அவளைத் தழுவிக்கொண்டார்; அவளப்பொழுது இவர் விஷயமாக மனமுருகி இவரைப்பார்த்து, “ஐயோ! மலமாம்ஸழுரிதமாய் நரகத்துவாரமான என் ஶார்த்தில் பண்ணின ப்ரேமத்தை, அகிலஹேய ப்ரத்யநீகனும் ஸமஸ்த கல்யாண குணைத்மகனுன பரமபுருஷனிடம் வைத்தால் நீருஜ்ஜீவித்துப்போகலாமே என்று சொல்ல, இவர் அதைக்கேட்டுத், தன் தலையைக் கொடுத்தாகிலும் அவள் பேச்சை நடத்தவல்லவராகையாலே, “இவள் சொன்னபடி பரமபுருஷனைப்பற்ற நான் வகையொன்று மறிகிலேனே” என்று மேல்செய்வது தோற்றுமல் திகைத்துநிற்க, அவ்வளவிலே அவள், இவ்வுரில் ஸோமகிரி என்பாரோரு மஹாநுபாவருண்டு, அவரைக்கென்று நீருத்தீராகில் உமக்கவர் நன்மையை யுரைப்பார்” என்று சொல்ல, இவர் அதைக்கேட்டுத் தத்கஷணமே எழுந்திருந்து அந்தசோமகிரியிடம் சென்று பணிந்து தம்முடைய முந்தியசெயலையெல்லா மறிவிக்க, அவர் இவரைக் கண்டு, “ஐயோ” என்று கருணித்து சில நாள் தம்முடனே சேர்த்துவைத்திருந்தவாறே, இவருக்கு அந்த ஸத்ஸங்கத்தினால் காமக்ரோதாதிகள் யாவும் நஸித்து ஸம்ஸாரத்தில் நஸையற்று ஸமதமாதியான ஆத்மகுணங்கள் கஷணாந்தோறும் மேலிட்டுவர, அவ்வளவிலே ஸோமகிரியானவர் இவருடைய ஹ்ருதய பரிபாகத்தைக்கண்டு “இவருக்கு ஸிஂஷயலகஷணம் நிறைந்திருந்தது’ என்று நிர்ச்சயித்து, இவருக்கு மந்த்ரோபதேஸாத்தைப் பண்ணி ப்ரக்ருதி புருஷ விவேகத்தையும் ஜீவேப்வர விவேகத்தையும் பிறப்பிக்க, இவரும் பின்பு அம்மந்த்ரத்தை ஜீபித்து அவருபதேஸித்த அர்த்தங்களையெல்லாம் மநநம் பண்ணிவர, ஸர்வேப்வரன் இதுவே நமக்கு அவகாசம் என்று இவர் நெஞ்சில் புகுந்து, தன்னை அநவரதபாவனை செய்யப்பண்ணி அவர் ஸ்வப்நத்திலே தன்வடிவழகையெல்லாம்காட்ட, இவரும் அதுவே அடியாக அவ்வழகை முற்றுமநுபவித்து, பின்பு தாமொருவராயநுபவித்தது போராமே, தம்மோடொக்க அக்காலத்திலுள்ள மற்றும் யாவரையும் திருத்திச்சேர்த்துக் கொண்டநுபவித்து, இவ்வளவோடு நிற்கவொண்ணது, பின்புள்ளாரும் அறிந்தநுபவித்து உஜ்ஜீவிப்பார்களாகவென்று தாமநுபவித்த ப்ரகாரத்தை ஒரு ப்ரபந்தமுகத்தாலே வெளியிட்டார். அதுவாயிற்று “ஸ்ரீக்ருஷ்ணகர்ருணும்ருத” மென்கிற இப்ரபந்தம். அப்போதுள்ள பெரியோர்கள், “ஸர்வேப்வரனையும் அவனது ணசேஷ்டிதங்களையு ஸ்ரீஸஸ்லேஶத்யாபாத்ரம்—மே 2009

மல்லது வேற்றியாத ஶராகமஹர்ஷியைப்போலே இவரும் க்ருஷ்ணனையும் அவனுடைய பாலலீலைகளையுமல்லது மேலொன்று மறியாதவராயிருந்தாராகையால் இவர் இதுமுதல் லீலாஸராகரென்று உலகில் வழங்குவார்’ என்று புகழ்ந்து ஆசீர்வதித்தார்கள், ஆகையாலிவர்க்கு அதுமுதல் லீலாஸராகர் என்று பெயராயிற்று. இனி மற்றுள்ள விஶேஷங்களைல்லாம் அவ்வை ஸ்ரோகாவதாரிகைகளிலும் தாத்பர்யங்களிலும் கண்டுகொள்வது.

லீலாஸராகர் இயற்றிய ஸ்ரீக்ருஷ்ணகர்ணமும்ருதம்

சிந்தமணி ர்யதி ஸோமாரிர்஗ூருமே ஶிக்ஷாಗுருஶ் ஭गவான் ஶி஖ிபிஜ்ஞமௌலி: |

யத்பாடகல்பதருப்பிழவஶேஷரேஷு லீலாஸ்வயஂவரர்ஸ் லभதே ஜயஶ்ரீ: ||

சிந்தாமணிர் ஜயதி ஸோமகி॒ரி॒ர்கு॒ருமே

ஸிக்ஷாகு॒ருஸ்ச ப॒க॒வாந் ஸிகி॒பிஞ்ச॒மெளவிஃ: |

யத்பாத॒கல்பதருபல்லவஸோக॒ரேஷா

லீலாஸ்வயம்வரரஸம் லப॒தே ஜயபீஃ: ||

பதவுரை:— சிந்தாமணி: — சிந்தாமணியென்னும் ரத்நம் போல் ஸர்வாபீஷ்டங்களையும் கொடுக்கவல்லவராய், ஸோமகி॒ரி: — ஸோமகிரியென்னும் பெயர் பூண்டவரான, மே — என்னுடைய, கு॒ரு: ஆசார்யனுனவர், ஜயதி — விளங்குகிறார், ஸிகி॒பிஞ்ச॒மெளவிஃ: — மயில்தோகையைத் தலைக்கணியாக அணிந்தவனும், ப॒க॒வாந் — ஸமஸ்தகல்யாண குண பரிபூர்ணனும், ஹேயகுண ரஹிதனுமாய், ஸிக்ஷா கு॒ரு: ச — (எனக்கு அந்தராத்மாவாயிருந்து என்னைச்) சீர் திருத்தி நல்வழிபடுத்தின ஆசார்யனுமான புருஷோத்தமனுனவன், ஜயதி — விளங்குகிறான். (யத்பாத॒கல்பதருபல்லவஸோக॒ரேஷா) யத — எந்தப் புருஷோத்தமனுடைய, பாத॒கல்பதருபல்லவ — கற்பகமரத்தினது தளிர் போன்ற திருவடிகளை, ஸோக॒ரேஷா — (தமது) முடிகளிற் சூடின மஹநீயர்களிடத்தில், ஜயபீஃ: — (ஸம்ஸார) ஜயத்திலுண்டான ஸ்ரீ (ஸோபை)யானது, (லீலாஸ்வயம்வரரஸம்) லீலா —ஸ்ருங்கார விலாஸத்துடன், ஸ்வயம்வரரஸம் — தானே வரிப்பதி (மாலையிடுவதி)னுலுண்டான ஆநந்தத்தை, லப॒தே — அடைகிறதோ.

தாத்பர்யம்:— இதில், இக்கரந்தகர்த்தா, தாம் ஆரம்பித்த இப்ரபந்தம் முடியத்தலைக் கட்டுகைக்காகவும், இதைச் சிட்டர்கள் அன்புடன் ஆதரித்துப் போருகைக்காகவும், மங்களாசரணம் செய்கிறார்.

ஸோமகிரியென்கிற யோகீந்த்ரரானவர், நான் அநாதியாக ஸம்ஸாரமாகிற அநர்த்த ஸாகரத்திலழுந்திக் கரைமரம்பெருதிருக்குமளவில், என்னைக் கருணைத்துத் ஸ்ரீஸௌலேஶத்யாபாத்ரம்—மே 2009

தம்மடினமயில் இசைவித்து, அறியாதனவர்த்தங்களை அறிவித்து, விஷயாஸக்தியாகிற மஹாமோஹத்தைக் கழித்து, எம்பிரானுக்கே பணிசெய்து வாழ்கையாகிற மஹாநிதியை அளித்தாராகையால், அவர் ஸர்வோத்க்ருஷ்டராக விளங்குகிறார். இவ்வாசார்ய ஸமாஸ்ரயணத்துக்கடி, ஸர்வஸ்மாத்பரஞூய் அனைவரும் கண்டு களிக்கும்படியான க்ருஷ்ணாகை, அவ்வைவபவத்துடன் ஸர்வஸாலபனை ஸர்வேஸ்வரன், என்னுள் புக்கு என்மனனகத்தை விளக்கித் தன்னிடத்தில் அன்பை விளைவித்து ஸதுபதேஶத்துக்கு இசைனித்தான். ஆகையால் அவனும் ஸர்வோத்க்ருஷ்டனுக விளங்கக்கடவான்; இந்த ஸர்வேஸ்வரனுடைய தளிரடியைத் தலைக்கணியாகக்கொண்ட பாகவதர்களுக்குத் தம்முடைய முயற்சியுமின்றிக்கே ஈப்பவர யத்நமொழியவே ஸம்ஸாரபந்தம் தன்னடையே நீங்கியொழியும், மோகஷலக்ஷ்மியும் தானே வந்துசேரும். ஆயிருக்க, இனி எனக்கு, புலப்ராப்தியில் கண்ணழிவொன்றுமில்லை.

இதில் முதலடியினால் குருஸ்மரணமும், இரண்டாம்டியினால் பகவத்ஸ்மரணமும், மூன்றாம்டியினால் பாகவதாநுஸந்தாநமும், நாலாம்டியினால் பரமபுரஷார்த்த கீர்த்தனமும் செய்தார். அதில் ஆதியில் “சிந்தாமணி:” என்னும் பதத்தினால், தாம் முன் விஷயாஸக்தராயிருந்த காலத்தில் தம்மிடத்தில் அன்பு கூர்ந்தவளாய், பின்பு தம் துர்க்கதியைக் கண்டு பொருமல் ஸோமகிரியென்பவரிடத்தில் தான் புருஷகாரம் பண்ணி ஆஸ்ரயிப்பித்த உபகாரகையான சிந்தாமணியென்னும் வேற்றையை ஸ்மரித்தமை ஸாசிதமாயிற்று.

இதனால், ஆசார்ய ஸமாஸ்ரயணமொழியக் கார்யவித்தியில்லையாகையால் அது அவர்ய கர்த்தவ்யமென்றும், அதுக்குக்காரணம் நிர்வேறுதுகபகவத்க்ருபையென்றும், அநந்தரமான பகவத்ஸமாஸ்ரயணத்துக்கு புலம் தப்பாதென்றும், அந்த புலம் – ப்ரதிபந்தக நிர்஗ுத்திபூர்வக ஸ்வஸ்வரூபாவிரப்பாவஜநித அபரிச்சிந்தாநந்தயுக்த அநவரத பகவத்கைங்கர்யமென்றும், ஆகிய இவ்வர்த்தங்கள் ஸாசிப்பிக்கப்பட்டன.

“குரு:” என்பதினால், ஆசார்யோபதேஶத்தால் பெற்ற ஜ்ஞாநமே கார்யகர மென்றும், “பல்லவ” ஶப்தத்தினால், ஸர்வேஸ்வரனுடைய பாதங்கள் ஆஸ்ரயிக்கும் போதே போக்யமாயிருக்குமென்றும், “கல்பதரு” பதத்தால் அதுவே ஸகலார்த்த ப்ரதமென்றும் காட்டுகிறது. உத்தரார்த்தத்தினால், அத்திருவடிகளே மோகேஷாபாயம் என்றது. “ப” “க” “வ” என்று, ஸ்ருஷ்டி ஸ்திதி ஸ்மஹார அந்த:ப்ரவேஸநியமந போஷண தாரண ஸர்வவ்யாபகத்வ உபாயத்வ உபேயத்வரூப கல்யாணகுணங்களை யும், அவற்றுக்கடியான வாத்ஸல்ய ஸௌபரீஸ்யாதி அநந்த கல்யாணகுணங்களையும், “அந்” என்று ஹேயகந்த ராஹித்யத்தையும் சொல்லுகிற “பகவத்” ஶப்தத்தினால், ஈப்பவரனுடைய அகிலஹேயப்ரத்யநீகத்வ ஸமஸ்தகல்யாணகுணைகரத்வங்களாகிற உபயலிங்கத்வமும், ஸர்வகாரணத்வரூப பரத்வமும் சொல்லப்பட்டது.

“இன்றுவந்தித்தனையும் அழுதுசெய்திடப்பெறில் நான் ஒன்றுநூறுயிரமாகக்கொடுத்து பின்னுமானும்செய்வன் தென்றல்மணம் கமழும் திருமாலிருஞ்சோலைதன்னுள் நின்றபிரான், அடியேன் மனத்தேவந்து நேர்படிலே” என்றும் நாய்ச்சியார் அழகருக்கு நூறுதடாவெண்ணையும், நூறுதடா அக்காரவடிசிலும் அழுதுசெய்யப் பண்ணவேணு மென்று நினைவுபண்ணி, தாம் அங்கு போகவேணுமென்றால் ப்ரேமபாரவஃய்யத்தாலே கால்நடை தந்து போகக்கூடாமல், நீர் இங்கு வந்து அழுது செய்தால் இங்கு வந்ததுக்கு கைக்கூலியாக ஒன்றுநூறுயிரமாகக் கண்டருளப்பண்ணி பின்னையும் அடிமைசெய்கிறேன்’ என்று அழகரை நோக்கி விண்ணப்பம் செய்தமாத்ரமொழிய, அவர் வந்ததும் இல்லை, தாம் அழுது செய்யப்பண்ணவும் இல்லை. ஆகையால் அவர் திருவுள்ளம் அறிந்து எம்பெருமானார் தாமே அழகர் திருமலைக்கு எழுந்தருளி, நூறுதடாவெண்ணையும், நூறுதடாஅக்காரவடிசிலும் அழுதுசெய்யப் பண்ணுவித்து, பின்னையும் திருப்பணி, திருவாராதாநம் நடக்கக்கட்டளையிட்டுத் தாழும் மங்களாஸாஸநம் பண்ணி, பின்னையும் சில மங்களாஸாஸநபரரை அங்கு மங்களாஸாஸநம் பண்ணிக்கொண்டிருக்க அருளிச்செய்து எழுந்தருளுகையாலே நாய்ச்சியார் நினைவை எம்பெருமானார் அறிந்தது ஸித்ததாம். ஆகையாலன்றே எம்பெருமானரை நாய்ச்சியார் “வந்தாரோ நம் கோயில் அண்ணர்” என்றருளிச்செய்தது.

அங்ஙனன்றிக்கே இளையபெருமாள் தானே இளையாழ்வார் என்னவுமாம். அது எங்ஙனையென்னில்; அன்று இளையபெருமாள் சக்ரவர்த்தித்திருமகனுக்கு கைங்கர்யம் பண்ணினதொழிய, அவர்க்கு திருவாராதாநமான நம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்ததில்லை. ஆகையாலே, நம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்கிறது சக்ரவர்த்தித் திருமகனுக்கு மிகவும் திருவுள்ளமாகையாலே, இளையாழ்வாராய்த் திருவவதரித்து, நம்பெருமானுக்கு நித்யோத்ஸவ, பசேஷாத்ஸவ, மாஸோத்ஸவ, ஸம்வத்ஸரோத்ஸவ வங்கள், திருப்பணி, திருவாராதாநங்கள், அழுதுபடி, சாத்துபடி முதலான ஸகலவித்த கைங்கர்யங்களும் பண்ணுவித்து மங்களாஸாஸநம் பண்ணிக்கொண்டு “அத்ரைவ ஸ்ரங்கே ஸகமாஸ்ஸவ” என்று ஸ்வாமி நியமிக்க அப்படியே கோயிலைப் பிரியாமல் எழுந்தருளியிருக்கையாலே இளையபெருமாள் தாமே இளையாழ்வார் என்னலாம்.

குறிப்பு: இங்கு ராமாநுஜ பத்தை வேற்றுமைத்தொகை (தத்புருஷஸமாஸம்) ஆகக் கொண்டு “ராமாயா: அநுஜः” என்ற வ்யுத்பத்தியைத் திருவுள்ளம்பற்றியுள்ளார் க்ரந்தகாரர். அதற்கு சுந்தாநுவர்த்தித்வம் என்ற உபபத்தியையும் கூறியுள்ளார். ஆனால் ‘பெரும்பூதூர் மாழுனிக்குப் பின்னுஞள் வாழியே’ என்று ஆண்டாளின் வாழித்திருநாமத்தில் கூறப்பட்டிருப்பதால் இப்பத்தை அன்மொழித்தொகை (பஹாவ்ஹிஸமாஸம்) ஆகக் கொண்டு “ராமா அநுஜா யஸ்ய ஸः” (கோதை தங்கை எவருக்கோ, அவர்) என்று வ்யுத்பத்தி கூறுவர் பெரியோர்.

இதுவுமன்றிக்கே, ‘அநுஜ’ பதத்தாலே சுந்தாநுவர்த்தித்வம் சொல்லுகையாலே “ஸேஷோ வா ஸைந்யநாதே₂ வா ஸ்ரீபதி₃ வேதி ஸாத்த்விகை:₄ விதர்க்காய மஹாப்ராண்தை: யதிராஜாய மங்க₃ளம்॥ (பாஞ்சகார மங்களம் 20) என்று பெரியோர் மங்க₃ளாபாஸநம் பண்ணுகிறவிடத்திலே இப்படி அருளிச்செய்கையாலே, நித்யகைங்கர்யபரரான நித்யஸுதிரிகளே உடையவர் என்று சொல்லவுமாம்.

“அடையார்கமலத்து அலர்மகள்கேள்வன், கையாழியென்னும் படையோடு நாந்தகமும், படர்தண்டும் ஓண்சார்ங்கவில்லும் புடையார்புரிசங்கமும் இந்தப்பூதலம் காப்பதற்கென்று இடையே இராமனுசமுனியாயின இந்நிலத்தே” (இரா.நூ.33) என்று தொடங்கி அமுதனர் அருளிச்செய்தபடியே பஞ்சாயது₄ங்களும் இவரே என்னவுமாம்.

“காவேரி விரஜா ஸேயம் வைகுண்ட₂ம் ரங்க₃மந்தி₃ரம் ஸ வாஸ-தே₃வோ ரங்கே₃ஸ: ப்ரத்யக்ஷம் பரமம்பது₃ம்॥ (ப்₃ரஹ்மாண்ட புராணம்) என்கிறபடியே பரமபது₃நாத₂னை ஸர்வேஸ்வரனே நம்பெருமாளாகையாலே திருவநந்தாழ்வானே எம்பெருமானுராகை ஸித்த₄ம். “அநந்த: ப்ரத₂மம் ரூபம் லக்ஷ்மணைப்ச தத:பரம் ப₃லபத்த₃ரஸ் த்ருதீயஸ்து கலெள கஸ்சித் ப₄விஷ்யதி॥” (ப்₃ரஹ்மாண்ட புராணம்) என்கிற ஸ்லோகத்தில் “சதுர்த்த₂ பாது₃த்திற்கு பொருள் நாமே” என்று எம்பெருமானர் தாமே அருளிச்செய்கையாலும் திருவநந்தாழ்வான் எம்பெருமானுராகை ஸித்த₄ம். இவ்வர்த்த₂ விஷயமாக மற்றும் வேண்டிய ப்ரமாணங்கள் அநேகங்கள் உண்டு. அவையெல்லாம் விஸ்தர ப₄யத்தாலே சொல்லுகிறிலோம்.

“நசேத் ராமாநுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷர்! காமவஸ்த₂ாம் ப்ரபத்₃யந்தே ஜீந்தவோ ஹந்த மாது₃ருஸ:॥” (?)என்று ஆழ்வான் அருளிச்செய்தபடியே ராமாநுஜ திருமந்தரத்துக்கு உண்டான பூர்த்தி ப₄க₃வந்-மந்தரங்களுக்கு இல்லை. ஆனால் “இவை மூன்றிலும் வைத்துக்கொண்டு பெரியதிருமந்தரம் ப்ரத₄ாநம்” (முழுக்ஷாப்படி 1-11) என்று ரஹஸ்யத்ரய விஷயமான முழுக்ஷாப்படியிலே பிள்ளைவோகாசார்யரும், “‘நமந்தரோஷ்டாக்ஷராத்பர:’” “‘பு₄தவோர்த்த₄வ ப₃ாஹாரத்யாத்த₃ய ஸத்ய பூர்வம் ப்₃ரவீமி வ: ஹே புத்ர ஸிஷ்யா: ஸ்ருணுத ந மந்தரோஷ்டாக்ஷராத் பர:॥” என்னுமித்யாதி₃களாலே ஏக கண்ட₂மாக வ்யாஸ, பராபராதி₃களான ரிஷிகளும் நாராயண அஷ்டாக்ஷர் தன்னையே ஸர்வமந்தரோத்க்ருஷ்டமாக ப்ரதிபாதி₃க்க, ராமாநுஜ மந்தரத்துக்கு உள்ள பூர்த்தி இல்லை என்று சொல்லுகிறதுக்கு பொருள் எங்ஙனேயென்னில், “ஜுஞாநி த்வாத்மைவ மே மதம்” (கீதை 7-18) என்று எம்பெருமானுரை ஈப்பவரன் தன் ஹ்ருத₃யத்திலே வைத்துக்கொண்டிருந்தாப்போலே நாராயண மந்தரமும் இந்த ராமாநுஜமந்தரத்தை தன் க₃ர்ப்ப₄த்துக்குள்ளே வைத்துக்கொண்டிருந்த வதிஸாயத்தாலே நாராயணமந்தரமே ஸர்வோத்க்ருஷ்டமென்று சொல்லலாம். ஆனாலும், மோகைக்க ஹேதுவான ராமாநுஜ மந்தரத்துக்குள்ள பூர்த்தி ப₃ந்த₄மோகைங்கள் இரண்டுக்கும் பொதுவான ஸ்ரீஸ்லேஶத்யாபாத்ரம்-மே 2009

நாராயணமந்த்ரத்துக்கு இல்லை. எம்பெருமானுருக்கு உண்டான பூர்த்தி எப்பவரனுக்கில்லை. ஆகையால் எப்பவரன்பூர்த்தியும், பிராட்டிமார்பூர்த்தியும், நித்யஸளவிகள், ஆழ்வார்கள்பூர்த்தியும், ஆசார்யர்களுடைய ஸகலபூர்த்திகளும் எம்பெருமானார்க்கே உண்டென்கை.

“ஆய்” பதாத்துக்கு அர்த்தம்

அவன் திருவடிகளில் “கைங்கர்யத்தை ப்ரார்த்தி₂த்தே பெறவேண்டும்” (முமுக்ஷா. 2-63)என்கிறபடியே இப்படிக் கைங்கர்யத்தை யாசித்தே பெறவேண்டும். “பரவாநஸ்மி காகுத்ஸ்தத்₂ தவயி வர்ஷைதம் ஸ்தி₂ தோ ஸ்வயம் து ருசிரே தே₃ ஸே க்ரியதாமிதி மாம் வத₃॥ (ரா.ஆ. 15-7)என்கிறபடியே நியமித்தபடியே செய்யவேணுமென்கை. “மந்த்ரத்திலும், மந்த்ரத்துக்குள்ளீடான வஸ்துவிலும் மந்த்ரப்ரத₃னுன் ஆசார்யன் பக்கலிலும் ப்ரேமம் கனக்கவுண்டானால் கார்யகரமாவது” (முமுக்ஷா. 1-4) என்றும் “மந்த்ரே தத்₃ தே₃ வதாயாம் ச தத₂ மந்த்ரப்ரதே₃ கு₃ ரெள த்ரிஷா ப₄க்திஸ் ஸத₃ கார்யா ஸா ஹி ப்ரத₂ ம ஸாத₄நம்” (?) என்றும் சொல்லுகிறபடியே இந்த மந்த்ரத்திலும் மந்த்ரப்ரதிபாத்₃யரான எம்பெருமானுரிடத்திலும் மந்த்ரம் ப்ரஸாதி₃த்த ஆசார்யரிடத்திலும் ப்ரேமம் அதிஶயேந உண்டானால் கார்யகரமாவது என்றிருக்கையாலே இந்த மந்த்ரப்ரத₃னுன் ஆசார்யரிடத்திலே உத்தாரகத்வ ப்ரதிபத்தியும் மற்றையவரிடத்திலே உபகாரகத்வ ப்ரதிபத்தியும் உண்டாய் “தீ₃ர்க்கதண்ட₃ நமஸ்கார: ப்ரத்யுத்தாநமநந்தரம் ஸரீரமர்த்த₂ம் ப்ராணஞ்ச ஸத்கு₃ருப்₄யோ நிவேத₃யேத்” (?) என்கிறபடியே ஸரீரமர்த்த₂ப்ராணங்கள் ஆசார்யாதீ₄நமாக வர்த்திக்கிறவதி₄ காரிக்கு ‘‘கையிலங்கு நெல்லிக்கனி’’ (உப.ர.62) என்றும் “வைகுந்தமாநகர் மற்றது கையதுவே” (திருவாய்.4-10-11) என்றும், “தானே வைகுந்தந்தந்தரும்” (உப.ர.61) என்றும் சொல்லுகிறபடியே ப்ராப்யம் கரதலாமலகமாயிருக்கும்; ஸம்ஶயமில்லை. ஆகையால் இந்த மந்த்ரத்தை யத₂ ப்ரதிபத்தியுக்கும் அநுஸந்தி₄த்துக்கொண்டு விபரீதப்ரவ்ருத்தி நிவருத்தனுய், எப்பவரனுக்கும் பிராட்டிமார்க்கும் நம்மாழ்வாருக்கும் எம்பெருமானுருக்கும், மணவாளமாழுனிக்கும், ஸவாசார்யனுக்கும் உண்டான ஜக்யத்தையநுஸந்தி₄த்து, எப்பவரனுடைய பரவ்யுஹாதி₃ பஞ்சஸ்த₂லபூர்த்திகளும், ஆழ்வாருடையபூர்த்தியும், மணவாளமாழுனிபூர்த்தியும், ஸவாசார்யபூர்த்தியும், எம்பெருமானார்க்கே யுண்டாகையாலே, எம்பெருமானார்க்கே ஸர்வவித₄ கைங்கர்யமும் பண்ணவேண்டும். எம்பெருமானார்க்குக் கைங்கர்யம் பண்ணும்போது திருவடிகளுக்கு பண்ணவேண்டுகையாலும், ஸேஷி பக்கல் ஸேஷபூதன் இழியும் துறை திருவடிகளாகையாலும் திருவடிகள் ஸ்த₂ாநமான ஸவாசார்ய பாரதந்த்ரய பராகாஷ்டை₂யான அநுஷ்ட₂ானத்திலே த்ருடாத்₃யவஸாயபரனுய், நிற்கையன்றிக்கே ஸ்வரூபோபாய புருஷார்த்த₂ங்கள் வேக்ரூன்றில்லை. “தன் ஆரியனுக்குத் தான் அடிமை செய்வது அவன் இந்நாடுதன்னில் இருக்கும்நாள், அந்நேர் அறிந்தும் அதில் ஆகையின்றி ஆசாரியனை பிரிந்திருப்பார் ஆர் மனமே பேசு” (உப.ர. 64) ஸ்வீஸைலேஶத் யாபாத்ரம்—மே 2009

என்றும் “ஆஸீநா வா ஶயாநா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா நமோ நாராயணேயே
மந்த்ரரைக் பராணவையம்” (நாரதீயம்) என்றும் சொல்லுகிறபடியே
த்ரிகரணங்களினாலும் “அஸ்மத் குருப்யோ நம:” என்கிற மந்த்ரம் தன்னையே
காலக்ஷேபம் பண்ணுகிற அதி₄காரிகள் ஜீவன்முக்தர் என்று அஸ்மத₃ாசார்யோக்தம்.
இந்த மந்த்ரம் த்யாக₃மண்ட₃பமான பெருமாள்கோயில், திருவநந்தஸரஸ்லின்
கரையிலே அநதி₄காரிகளுக்கு சொல்லவேண்டாவென்று ஆணையிட்டுத் தம்
திருவடிகளைத் தொடுவித்துக்கொண்டு எம்பெருமானர் ஆழ்வானுக்கு ப்ரஸாதிக்க,
அவரும் அது தன்னையே த₄ாரகமாக விஸ்வலித்து நிரப்பராய் தம்மை
விஸ்வலித்திருக்கிறவர்களுக்கும் இந்த மந்த்ரம் தன்னையே ப்ரஸாதிக்கருளுவர்.

திருமந்த்ரப்ரகரணம் முற்றிற்று.

எம்பெருமானர் திருவடிகளே பராணம்.

த்₃வயப்ரகரணம்

த்₃வயம் இரண்டு வாக்யமாய், ஆறு பத₃மாய், பத்து அர்த்த மாய்,
இருபத்துஞ்சு திருவகங்களமாய் இருக்கும். அதில் பூர்வவாக்யம் பதினைஞ்சு
திருவகங்களமாய், உத்தர வாக்யம் பத்துத்திருவகங்களமாயிருக்கும். எங்ஙனேயென்னில்:-
ஸ்ரீமத்₃ ராமாநுஜ சரணை ஶரணம் ப்ரபத்₃யே என்றும், ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
என்றும் இரண்டு வாக்யமாய், ஸ்ரீமத்₃ ராமாநுஜ சரணை என்றும், ஶரணம் என்றும்,
ப்ரபத்₃யே என்றும், ஸ்ரீமதே என்றும், ராமாநுஜாய என்றும் நம: என்றும் ஆறு பத₃மாய்,
‘ஸ்ரீ’ என்றும் ‘மத்’ என்றும் ராமாநுஜ என்றும், சரணை என்றும், ஶரணம் என்றும்,
ப்ரபத்₃யே என்றும், ஸ்ரீமதே என்றும், ராமாநுஜ என்றும், ஆய என்றும் நம: என்றும்
பத்து அர்த்தமாய் இருக்கும்.

இதில் ப்ரத₂மபத₃மான ‘ஸ்ரீமத்’ என்கிறவிடத்தில் ஸ்ரீஸப்₃த₃ம் ஸம்பத்₃
வாசகமாகையாலே உப₄யவிபூ₄த்யையச்வர்யத்தையும் சொல்லுகிறது.
அங்ஙனன்றிக்கே, ஸ்ரீவைஷ்ணவ ஸ்ரீயைச் சொல்லுகிறது என்னவுமாம். கைங்கர்ய
லக்ஷ்மியைச் சொல்லுகிறது என்னவுமாம். இவை இத்தனையும் சொன்னாலும்
த்₃வயத்துக்கு ப்ரத₂மாகங்களாசர்யர், ஸ்ரீவத்ஸாங்க₃ாசார்யர் என்று நஞ்ஜீயர்
அருளிச்செய்கையாலே ஸ்ரீஸப்₃த₃த்தாலே கூரத்தாழ்வானைச் சொல்லுகையே
முக்யார்த்த₂மாகக்கடவுது.

‘நித்யயோகே மதுப்’ என்கிறபடியே இந்த மதுப்பாலே நித்யயோகத்தைச்
சொல்லுகிறது. நித்யயோக₃மாவது—பிரிந்திராத இருப்பு. ஆழ்வான்,
எம்பெருமானரைப் பிரிந்திருக்கவில்லையோ என்னில் இல்லை. அது எங்ஙனே
யென்னில்:- “அரஜாந: கேஹவஸ்யாத்மா, க்ருஷ்ணஸ்யாத்மா கிரீடின:” (?)
என்கிறபடியே ஆழ்வான் திருவள்ளத்தில் எம்பெருமானாரும், எம்பெருமானர்
திருவள்ளத்தில் ஆழ்வானும் பிரியாமல் இருக்கையாலும்; அங்ஙனன்றிக்கே ஆழ்வான்
எம்பெருமானாருக்கு யஞ்சேநாபவீத ஸ்த₂ாநம் என்று ப்ரஸித்த₃த₄மாகையாலே பிராட்டி
ஈஸ்வரன் திருமார்வை விடாமல் இருக்குமாப்போலே ஆழ்வானும் எம்பெருமானர்
திருமார்வை விடாமல் இருப்பர்.

ஸ்ரீஸலேஶத்யாபாத்ரம்—2009

ஸ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஶ्रீயதிபதி஦ிநசர்யா

(ஶ்ரீபகவத்ராமாநுஜஸ்ய நித்யாநுஷ்஠ானக்ரமः)

ஐயர்நாயனர் அருளிச்செய்த ஸ்ரீயதிபதி-தினசர்யா

(தெலுங்கு லிபியிலிருந்து இந்த ஸ்தோத்ரத்தை நாகராக்ஷரத்தில் எழுதி உபகாரித்தவர் தேரமுந்தூர் ஸ்ரீ. உ. வே. K. ஸ்ரீராமன் பட்டாசார்யராவார்.)
பொழிப்புரை - ஆசிரியர் R. ரகுராமன்

யதிபதி஦ிநசர்யா யஶ்காராதி஭ோ஗்யா் வரவரமுனிபைத்ரஸ்ஸைய்ஜாமாதுநாமா ।
குருமலையானா் வைஷ்ணவானா் முடே த் குருமலையானா் வைஷ்ணவாயம் ॥

யதிபதிதினசர்யாம் யஸ்சகாராதிபே₄க்₃யாம்
வரவரமுநிபெளத்ரஸ் ஸெளம் யஜாமாத்ருநாமா
குருமலைகுணைநாம் வைஷ்ணவாநாம் முதே₃ தம்
குருஜநவரமீடே₃ கோமட₂க்₂யாந்வவாயம் ॥

(பூர்வாஸ்ரமத்தில்) மணவாளமாழுனிகளின் பெளத்ரரும், அழகியமணவாள நாயனர் (ஐயர் நாயனர்) என்று பெயர் பெற்றவரும், ஆசார்யர்களுள் தலைசிறந்தவரும், கோமடவம்பாத்தைச் சார்ந்தவருமான எவரொருவர் குற்றமற்ற குணங்களையடைய ஸ்ரீவைஷ்ணவர்களின் உகப்பின் பொருட்டு மிகவினிதான யதிபதிதினசர்யை (எம்பெருமானுரை) நித்யாநுஷ்டான க்ரமத்தை) அருளிச் செய்தாரோ, அவரைத் துதிக்கிறேன்.

ஶ்ரீமதே விவ்யாதிபதி ஶ்ரீஶ்ரீகாந்தமனோஹரே | வசந்த குருமார்யணா் வந்த ராமாநுஜ முனிம் ॥ 1.

1. ஸ்ரீமத்ரங்கே₃தி₃வ்யத₄ாம்நி ஸ்ரீஸ்ரீகாந்தமநோஹரே
வஸந்தம் குருமார்யானும் வந்தே₃ ராமாநுஜம் முநிம் ॥

பெரியபிராட்டியாருடையவும், அவளுக்கு இனியவனை எம்பெருமா னுடையவும், மனத்திற்கு உகந்த ஸ்ரீங்கமாகிற திவ்யகேஷ்ட்ரத்தில் வஸிப்பவரும், நல்லோர்களான ஆசார்யர்களுக்குத் தலைவருமான எம்பெருமானுரை (ராமாநுஜ முநிவரை) வணங்குகிறேன்.

ब्राह्मे मुहूर्ते चोत्थाय ध्यात्वा गुरुपरंपराम् । रहस्यत्रितयं रम्यं परव्यूहादिकांस तथा ॥ 2.

पञ्चप्रकारांश्च हरेरच्चिरादि गतेः क्रमम् । ध्यायन्तं, कूरनाथाद्यैस सेव्यमानं गुरुत्तमैः ॥ 3.
ஸ்ரீஸௌலைஶத்யாபாத்ரம்—மே 2009

चतुःश्लोकीं स्तोत्ररत्नं स्तोत्रं यामुनकृकम् । भक्ताङ्गिरेणुश्रीसूक्तीः प्रबोधनपराश्शुभाः ॥४.
प्राबोधिकैश्च गोदायास सूक्तीभागिवतैसह । अनुसन्दधतं सम्यगाश्रये यतिशेखरम् ॥५.

2. पुराह्नमे मुहूर्मत्तेऽर्थते चोत्तराय त्यात्वा कुरुपरम्पराम्
रहस्यत्तियम् रम्यम् परव्युहाति॒कान्स्ते॑ तत्त्वा॒॥
3. पञ्चप्रकाराम्पर्षस ल्लोरार्चिराति॒कृते॑ कर्मम्
त्यायन्तम्, कूरनात्ता॒त्त्वयैस्ते॑ लेव्यमानम् कुरुत्तमेः॥
4. चतुःश्लोकैम् ल्लोत्तरत्तनम् ल्लोत्तरम् यामुनवक्त्तरुकम्
पञ्चतांकृतिरेणुपूर्णैस्तक्तिः प्रपो॒त्ता॒न-प्रास॒स्ता॒पा॒॥
5. प्रपो॒त्ति॒कैकपर्षस केऽत्तायास्ते॑ लक्तीर्पा॒कृवत्तेस्ते॑ लहू
अनुलन्तत्त्वम् लम्यकृपास्त्रये यतिशेषकृम्॥

प्ररह्नम मुहूर्मत्तित्तिल एमुन्तिरुन्तु, कुरुपरम्पराय त्यानित्तु,
पोक्यमान तिरुमन्त्तरम्, त्वयम्, चरमश्लोकम् आक्य मुन्नु
रहस्यत्तरन्कौयुम्, अष्टयार्कवीन तुयरेत् तुटेप्पवन्नै
एम्पेरुमानुटेय परम व्युहम् विपवम् अन्तर्यामि अर्चसे एन्नुम
ज्ञन्तु निलैकौयुम्, अर्चिरातिकृत्यिन कर्मत्तेयुम् त्यानिप्पवरुम्,
कूरत्ताम्पवान (मुत्तियान्नैता॒ एम्पार) मुत्तवान आचार्यवर्यर्कवाल
लेविक्कप्पटुपवरुम्, आवन्तार अरुलीचेयंत चतुःश्लोकैययुम्,
ल्लोत्तरन्कौन तलैकिरन्तत्तान ल्लोत्तरत्तन्तत्तेयुम्, एम्पेरुमानेत
तिरुप्पलीयुन्नर्त्तुम तेान्नैराटिप्पेपाटियाम्पवारिन तिरुप्पली
येमुच्चिप पाकरन्कौयुम्, कुटिक्केाटुत्त नाय्चियारिन तिरुप्पावै
येयुम्, एम्पेरुमानुक्तु तिरुप्पलीयेमुच्चि पाटुम अष्टयार्कवोटु
अनुलन्तिप्पवरुम यतिकट्कुत तलैवरुमान एम्पेरुमानुरे नन्कु
पर्ऱ्ऱुकिरेन.

ततः प्रत्यूषसमये भक्तैशिष्यैयतीश्वरैः । श्रीरङ्गधाम नत्वा तदुद्धागाश्रितां नदीम् ॥६.
कावेरीं श्रीमतीं गत्वा श्रीशध्यानपुरस्सरम् । श्रीपतेराज्या सिद्धाः कृत्वा पौर्वाल्कीः क्रियाः ॥७.

6. ततः प्रत्यूषैस्ते॑ ल्लोये पञ्चतेस्ते॑ लीष्यैर्यतिप्पवरे:।
मूर्णरन्कृत्ता॒मन्त्तवा॑ तत्तु॒त्तकृ॒पा॒कृ॒पास॒रिता॒म नत्ती॒म्॥
7. कावेरीं मूर्णमत्तीम कृत्तवा॑ मूर्णैपत्त्यान-पुरस्सरम्
मूर्णपत्तेराज्जुया॑ लीत्ता॒कृ॒त्तवा॑ लेलार्वा॒वृ॒णीकैः कर्मया॒॥

**பூஃ
மநு ஸ்ம்ருதி
விளக்கம் –ஆசிரியர் R. ரகுராமன்**

வேதங்களில் புருஷஸுக்தமும், தர்மஸாஸ்தரங்களில் மநுதர்மஸாஸ்தரமும், மஹாபாரதத்தில் பகவத்கீதையும், புராணங்களில் பூஃவிஷ்ணுபுராணமும் ஸாரமாயிருக்கும் என்பது “வேதே₃ஷா பெளாருஷம் ஸுக்தம் த₄ர்மஸாஸ்தரேஷா மாநவம், ப₄ாரதே ப₄க₃வத்கீதா புராணேஷாச வைஷ்ணவம்” என்கிற ப்ரமாணத்தால் அறியலாகிறது. “யத்₃ வை கிஞ்ச மநுரவத₃த் தத்₃ பே₄ஷஜம்” (யஜா. அஷ்ட.3-2-11) [மநு சொன்னதெல்லாம் மருந்தாகும்.] என்று வேதமே மநுஸ்ம்ருதியைக் கொண்டாடுகிறது. மநு தர்மஸாஸ்தரம் உண்மைக்குப் புறம்பான அர்த்தத்தைக் கூறும் குற்றமற்றது என்பதைன் ஞானசாரத்தில் (31) “கோதில்மநு” என்றார் அருளாளப்பெருமான் எம்பெருமானுர். மநுதர்மஸாஸ்தரத்தில் கூறப்பட்டதற்கு மாருன கருத்துக்கள் மற்ற ஸ்ம்ருதிகளில் கூறப்பட்டிருந்தால் அவற்றைத் தள்ளி, மநுஸ்ம்ருதியில் சொல்லப்பட்டவற்றையே ஏற்கவேண்டும் என்று பெரியோர்கள் நிர்ணயித்துள்ளார்கள். “மந்வர்த்த₂ விபரீதா து யா ஸ்ம்ருதிர் ஸா ந ஸஸ்யதே” [எந்த ஸ்ம்ருதியானது, மநுவினால் சொல்லப்பட்ட அர்த்தத்திற்கு மாறுபட்டிருக்கிறதோ அது, புகழ்ப்படுவதில்லை.] என்ற ப்ரமாணமும் “மநு விபரீதங்கள்போலே” என்று ஆசார்யவூருதய ஸுக்தியும் இவ்வர்த்தத்தை வலியுறுத்துகிறது. இனி அந்த மநு ஸ்ம்ருதியிலிருந்து சில ஸ்லோகங்களை தொடர்ந்து சில மாதங்கள் காண்போம்.

1. அபி₄வாத₃நஸ்ஸீலஸ்ய நித்யம் வருத்₃ தே₄ாபஸேவிநஃ!

சத்வாரி தஸ்ய வர்த்த₄ந்தே ஆயுர்வித்₃யா யஸோ ப₃லம்॥ (2-121)

பெரியோர்களை தினந்தோறும் வந்தனம் செய்ப்பவனுகவும், அநுசரிப்பவனுகவும், இருப்பவனுக்கு ஆயுஸ்ஸா, கல்வி, புகழ், வலிமை இந்நான்கும் வருத்தியடைகின்றன.

2. அவாச்யோ தீ₃க்ஷிதோ நாம்நா யவீயாநபி யோ ப₄வேதா

பே₄ாப₄வத் பூர்வகம் த்வேநமபி₄ப₄ாஷேத த₄ர்மவித॥

(ஸோம)யாகம் செய்வதற்காக தீக்ஷைபெற்றிருப்பவன் நம்மிலும் வயதில் சிறியவனுயிருப்பினும், அவனை, தருமமறிந்தவன் பெயர் சொல்லி அழைக்கக்கூடாது. மரியாதையைக் காட்டும் பே₄ா, ப₄வாந் என்ற சொற்களையிட்டே அழைக்க வேண்டும். திருப்பாவை மூவாயிரப்படி ப்ரவேஶத்தில் பெரியவாச்சான்பிள்ளை “யாக₃த்தில் தீ₃க்ஷித்தவர்களுக்கு தே₃வதத்தாதி₃ நாமங்களைத் தவிர்ந்து, யாக₃ம் முடியுமளவும் “யஜமாநன்” என்றும் “அத்₄வர்யு” என்றும் “ஹோதா” என்றும் இத்யாதி₃ நாமங்களேயாகிருப்போலே” என்று அருளிச்செய்தது இங்கு நினைக்கத்தக்கது. மேலும், இவ்விடத்தில் பகவதாராதநம் யாகமேயாதலால் எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவர்களையும் அக்காலத்தில் அவர்களுடைய கைங்கர்யத்தையிட்டே பூஃஸஸேத₃யாபாத்ரம்—மே 2009

அழைக்கவேண்டும் என்பது உணரத்தக்கது. நாய்ச்சியார், திருப்பாவையில் ‘கோயில் காப்பானே’ என்று கைங்கர்யத்தையிட்டன்றே அழைத்தாள். “‘ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யயோ நெவ க்ராம குலாதிபி: விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி॥ என்கிறபடியே பகவத் ஸம்பந்தத்தையிட்டே அழைக்கவேண்டும். இதனுலேயே கோயிலில் அடியார்கள் பெயர்சொல்லி அழைக்கப்படாமல் ‘அருளப்பாடு விண்ணப்பம் செய்வார்’, ‘அருளப்பாடு பூாதம் தாங்குவார்’ என்று கைங்கர்யத்தையிட்டு அழைக்கப்படுகிறார்கள்.

3. கு₃ரோர் யத்ர பாவாதே₃ா நிந்த₃ா வாடபி ப்ரவர்த்ததோ

கர்னெள தத்ர பித₄ாதவ்யெள கு₃ந்தவ்யம் வா ததோந்யத:॥ (2-200)

எந்த இடத்தில் குருவுக்கு அபவாதமும், நிந்தையும் சொல்லப்படுகின்றதோ அந்த இடத்தில் (சிஷ்யனுணவன்) தன் காதுகளை அடைத்துக்கொள்ளவேண்டும் அல்லது அவ்விடத்தைவிட்டு அகன்றுசெல்லவேண்டும்.

4. பாவாத₃ாத்க₂ரோ ப₄வதி ஸ்வா வை ப₄வதி நிந்த₃க:।

பரிபோக்தா க்ருமிர் ப₄வதி கீடோ ப₄வதி மத்ஸரி॥ (2-201)

சிஷ்யன் குருவைப் பழித்தால் மரணமடைந்தபின் கழுதையாகவும், நிந்தித்தால் நாயாகவும், குருவின் தந்தை அநுபவித்தால் புழுவாகவும், அவருடைய பெருமைகளைக் கண்டு பொறுமைப்பட்டால் பூச்சியாகவும் பிறக்கிறுன்.

“ஏகாசஷரப்ரத₃ாதாரம் ஆசார்யம் யோவமந்யதோ

ஸ்வாந்யோநிஸாதம் ப்ராப்ய சண்ட₃ானேஷ்வபி₄ ஜாயதோ॥”

என்கிற ப்ரமாணத்தில் ஆசார்யனை அவமதித்தவன் நூறு பிறவிகள் நாயாகப்பிறந்து, அதன் பின்னர் சண்டாளர்களிடையே பிறப்பான் என்று கூறியிருப்பது இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கதாகும்.

5. ஸர்வேஷாமேவ செளசாநாம் அர்த்த₂செளசம் பரம் ஸ்மருதம்

யோடர்த்தே₂ ஶாசிஸ் ஸ ஹி ஶாசிர் ந ம்ருத்வாரி ஶாசி: ஶாசி:॥ (5-106)

எல்லா ஶாத்திகளுக்குள்ளேயும், தந(பணம்)விஷயத்தில் ஶாத்தனுயிருக் கையே மேலானதாக எண்ணப்படுகிறது. பொருள் விஷயத்தில் எவன் ஶாத்தனுயிருக் கிருஞே அவனே ஶாத்தன். மண்ணைலும், தண்ணீராலும் மட்டும் ஶாத்தி செய்து கொள்பவன் ஶாத்தனல்லன்.

6. வாக்த₃ண்டோஅத₂ மநோஅத₃ண்ட₃: காயத₃ண்ட₃ஸ் ததை₂வ ச

யஸ்யைதே நிஹிதா புத₃தெ₃ள த்ரிதண்மைதி ஸ உச்யதோ॥ (12-10)

எவனெருவன் மனேவாக்காயங்களாகிற முக்கரணங்களையும் தீயசெயல்களைச் செய்யவிடாமல் அடக்குகிறுஞே, அவன் தான் த்ரிதண்மை என்று சொல்லப்படுகிறுன். இந்தத் த்ரிதண்டம் (தண்டம் = தமநம் = அடக்கம்) அனைவருமே கைக்கொள்ள வேண்டியதாகும்.

ஸ்ரீரங்க_ராஜஸ்தவவரை(ஸ்ரீவில்லிபுத்தூர் வித்வான் ஸ்ரீ . உ. வே. கண்ணன்ஸ்வாமி)

28. ஸ்பு_ரித ஶப_ர தீ_ர்யந் நாளிகே_கு_லுச்ச
ப்ரஸ்ருமரமது_குல்யா வர்த்தி_தாநோகஹாநி
ரதிமவிரதி ரங்க_ராமரம்யஸ்த_லாநி
க்ரமுகபநஸ்மோசாமேசகாநி க்ரியாஸ~:॥

விளக்கவரை:- துள்ளிப்பாயும் மீன்கள் துள்ளிப்பாய்வதனால் உடைந்த தென்னங்குலைகளிலிருந்து பெருகிய இளநீர் வாய்க்காலில் சொரிகிறது. அந்நீரினாலே போஷிக்கப்பட்டு செழிப்புள்ள பாக்குமரம், பலாமரம், வாழை மரம் ஆகியவை நிறைந்திருப்பதால் கறுத்துக் காணப்படுகிற ஸ்ரீரங்கத்தைச் சுற்றியுள்ள அழகிய நிலங்கள் இடையருத மகிழ்ச்சியைத் தருவனவாகும்.

- 29, அதி_பரமபத_ம் புரீமயோத்_யாம் அம்ருதவ்ருதாம் அபராஜிதாமுஸந்தி
புலிநமுபரி ரங்க_ராஜத_ாநி பிஶிதத்_ருஸாமபி ஸா புரஸ்சகாஸ்தி॥

விளக்கவரை:- பரமபதத்தில் விரஜா நதியால் சூழப்பட்டதாயும், நித்யர்கள் முக்தர்களது கூட்டம் நிறைந்ததாயும், “அயோத்யா” என்கிற பெயருடையதாயும், “அபராஜிதா” என்கிற பெயரைக் கொண்டதாயும், யாதொரு பட்டணமிருப்பதாக வைதிகர்கள் சொல்லுகிறார்களோ அந்த திவ்ய நகரமானது ஸ்ரீரங்கக்ஷேத்திரமாக காவிரியின் மணற்புறத்திலே நம் போன்றவர்களது மாம்ஸக்கண்ணுக்கும் தெரியக்கூடியதாய் விளங்குகிறது.

“அஷ்டாசக்ரா நவத்_வாரா; தே_வாநாம் பூரயோத்_யா; தஸ்யாகு_ம் ஹிரண்மய:கோஸ:; ஸ்வர்க்கே_ாலோகோ ஜ்திஷாஸ்ருத:; யோ வைதாம் ப்ரஹ்மனே வேத_ா: அம்ருதேநாவ்ருதாம் புரீம்” என்று யஜ_ர் வேதத்தில் சொல்லப்பட்டது.

30. ப_வபத_மபி தி_வ்யத_ாம கர்த்தும் தது_ப_யதந்த்ரித ஹர்ம்யமாலிகேவா
ப_வநமணிதலை: விஜ்ரும்ப_மாணு ஜயதிதராமிஹ ரங்க_ராஜத_ாநி॥

விளக்கவரை:- இம்மண்ணுலகத்தையும், விண்ணுலகமாக அதாவது பரமபதமாக ஆக்குவதற்குப்போல இரண்டுலகங்களையும் இணைப்பதுபோல நெடிதோங்கிய மாடமாளிகைகளின் திரள்களை உடையதாய் விளங்குகிறது திருவரங்கம். ரத்நங்களிமைத்த மேல்தளங்களை உடையதாய் நெடிதோங்கிய அரங்கனின் ராஜதானியாகிய திருவரங்கமாநகர் இம்மண்ணுலகில் பெருமை பெற்று விளங்குகிறது.

ஸ்ரீரங்க₃ராஜஸ்தவவுரை

31. மணிமகரருசீர் விதத்யபாஸாந் விஸ்ருமர கேதுகரை: ம்ருகும் ஹிமாம் போா: ப்ர்ரிய இவநவகேலயேஜிக்₄ருக்ஷா: ஸ்க₂யதி ரங்குபுரீ ச்காஸ்தீ ந:॥

விளக்கவரை:- திருவரங்கப்பெருநகராகிய பெண்மணி, தனது ரத்நமயமான மகரதோரணங்களின் கிரணங்களாகிற வலையைப்பரப்பி, மேலே பட்டொளி வீசித்திகழ்கின்ற கொடிகளாகிற கைகளினுலே வானில் சந்திரனிடத்துள்ள மானை ஸ்ரீரங்கநாயகியினுடைய அபூர்வமான விளையாட்டிற்காகப் பிடித்துத்தர விரும்புவது போல விளங்குகிறது. அத்தகைய மகரதோரணங்களையும், கொடிகளையும் உடைய ஸ்ரீரங்கம் நம்மை மகிழ்விக்கின்றது.

32. இதில் ஸ்ரீரங்கத்தின் நகர பாலகர்களை வணங்குகிறார்

**ஐநபத₃ ஸரித₃ந்தரீப்புஷ்யத் புரபரிபாலந நித்யஜாகுமருகாந்
ப்ரஹரணபரிவார வாஹநாட்டீயாந் குமுத₃முக₂ாந் குணநாயகாந் நமாமி॥**

விளக்கவரை:- ஐநங்கள் வஸிப்பதற்குரிய இடமாய் இருபுறமும் காவிரி சூழ நடுவிலே தீவாய் விளங்கக்கூடிய ஸ்ரீரங்கமாகிற நகரத்தை இடையறுது காக்கக்கூடிய நகரபாலகர்களை நமஸ்கரிக்கிறேன். குமுதன், குமுதாகஷன், புண்டரீகன், வாமநன், சங்குகர்ணன், ஸர்ப்பனேத்ரன், ஸமுகன், ஸப்ரதிஷ்டிதன் ஆகிய எட்டு நகரபாலகர்கள் ஆயுதங்களோடும், பரிஜநங்களோடும், வாஹநங்களோடும் கூடியவர்களாய் நகரத்தில் நான்கு வாசல்களையும் காக்கின்றனர். அவர்களை வணங்குகிறேன்.

33. அஹ்ருதஸஹஜத₃ாஸ்யா: ஸமரய:ஸ்ரஸ்தப₃ந்த₄ா:

விமலசரமதேஹா இத்யமீரங்கத₃த₄ாமா

மஹிதமநுஜ திர்யக் ஸ்வாவரத்வா: ஸ்ரயந்தே

ஸாநியதமிதி ஹ ஸ்ம ப்ராஹ்ரேப்₄யோ நமஸ்ஸ்தாத்॥

விளக்கவரை:- இயல்வாகவே எம்பெருமானுக்கு அடிமைபூண்டிருக்கக் கூடிய நித்யஸ்ராரிகளும், இம்மண்ணுலகில் பலகாலம் இருந்து பின் ஸம்ஸாரபந்தம் நீங்கப்பெற்ற முக்தாத்மாக்களும், பாவங்களெல்லாம் தொலையப்பெற்று இனிமேல் தேஹஸம்பந்தமே இல்லை என்னும்படி முடிவான தேஹமுடையவர்களான முழுகஷாக்களும், ஸ்ரீரங்கத்தில் மனிதப்பிறவியையும், பஸாபக்ஷிகளின் பிறவியையும், தாவரங்களின் பிறவியையும் விரும்பிப் பெற்று வாழ்ந்து வருகிறார்கள் என்று சான்றேர்கள் கூறுவர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள், பஸாபக்ஷிகள், தாவரங்கள் இவற்றிற்கு நமஸ்காரம்.

என்று அதிவிதூக்குத் தமாயிருந்துள்ள க்ரீடா வைபெ₄வத்தாலே “பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு” என்கிறபடியே ப்ரேமபரவஶானையிருக்கையாலே ஸர்வஜ்ஞங்கையிருந்தானேயாகிலும் நிருபிக்க மாட்டாதேயாய்த்து இருப்பது.

(தாம் த்வாம்) கீழ் ப்ரதிபாதி₃க்கப்பட்ட பரதவத்தை நிருபகதூர்மாக உடையையாயிருக்கிற உன்னை என்றபடி. (தூஸ்இதி) ‘அடியேன்’ என்று கொண்டு ஆஸ்ரயிக்கிறேன் என்கிறுர். “ஸப்வரீம் ஸர்வபூதாநாம்” என்றும், “அஸ்யேஸாநா ஜகாத:” என்றும் சொல்லுகையாலே, நமக்கு ஜகாத்தைப் பற்ற ஸேஷினீத்வம் ஸாதாரணமன்றே? உமக்கு அவர்களிற்காட்டில் விஶேஷமென்? என்று பிராட்டி அருளிச்செய்தார். ‘அவர்களிற்காட்டில் நெடுவாசியுண்டே; ஸ்வரூபாநுரூபமான ஸேஷத்வபூர்வகமாக ப்ரபந்நனேன்’ என்கிறுர், -(ப்ரபந்ந இதி ச) என்று கொண்டு. (ஸ்தோஷ்யாம் யஹம் நிர்ப்பய:) அதினாலே நிர்ப்பயங்க்கொண்டு ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்

[(கஷணந்தோறும்) புதிதாயிருக்கும் பலவகை ரஸங்களாலும் நெருங்கிச் சேர்ந்திருப்பதும், அழகியதாகவும், ஸாமர்த்யத்துடன் கூடியதாகவுமிருக்கும் விளையாட்டாலே)] என்கிறபடியே அழகியதாகவும், பெருமையுடன் கூடியதாகவும் இருக்கும் விளையாட்டாலே “பித்தர்மனிமலர்மேல் பாவைக்கு” (திருநெடு-18) என்கிறபடியே காதலுக்கு வராப்பட்டிருப்பவனுகையாலே எல்லாமறிந்தவனுயிருந்தபோதிலும், இவஞ்சைய பெருமையை அறியமுடியாதவனுகவேயிருப்பான்.

(தாம் த்வாம்) கீழே சொல்லப்பட்ட மேன்மையைத் தனித்தன்மையாகக் கொண்ட உன்னை என்று பொருள். (தூஸ் இதி) உனக்கு அடிமையென்னும் ஆகாரத்தாலே பற்றுகிறேன் என்கிறுர் மூன்றுமடியாலே.

“ஸப்வரீம் ஸர்வபூதாநாம்” (பூஷீஸுக்தம்-9) [எல்லா பூதங்களுக்கும்ஸப்வரியும்.] என்றும், “அஸ்யேஸாநா ஜகாத:” (நீளா ஸுக்தம்) [இந்த உலகிற்கெல்லாம் ஸ்வாமிநியாக இருப்பவள்.] என்றும் சொல்லுகையாலே ‘நாம் உலகத்திற்குத் தலைவியாயிருப்பது அனைவருக்கும் பொதுவன்றே; உமக்கு என்ன சிறப்புள்ளது’ என்று பிராட்டி அருளிச்செய்தார். அதற்கு ‘மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு மிகவும் சிறப்புண்டு. ஜீவாத்ம ஸ்வரூபத்துக்குத் தக்கபடி உமக்கு அடிமையாயிருந்து கொண்டு ஸரணுகைவுமிருக்கிறேன்’ என்கிறுர். “தூஸ் இதி ப்ரபந்ந இதி ச” என்னும் பகுதியாலே. (ஸ்தோஷ்யாம்யஹம் நிர்ப்பய:) இப்படி அடிமையாகவும், ப்ரபந்நனுகவுமிருக்கையாலே ப₄யமற்றவனுய் உன்னைத் துதிக்கிறேன் என்கிறுர். துதியாவது - இல்லாத பெருமையை ஏறிட்டுச் சொல்லுவதாயிருக்குமே, அப்படியோ எனில், பூஷீஸுலேஶத்யாபாத்ரம்-மே 2009

என்கிறார். ஸ்தோத்ரமாகிறது இல்லாததொன்றைச் சொல்லுகையாயிருக்கும். இங்குத்தைக்கு அங்ஙனல்ல. “பூதார்த்தவ்யாஹ்ருதிஸ் ஸா ஹி ந ஸ்துதி: பரமேஷ்டி₂நः” என்கிறபடியே உள்ள குணங்களைத்தான் யதூவத் ப்ரபாதி₃க்கப் போகாதேயாய்த்து இருப்பது. இவையும் எத்தாலேயென்றால்: (லோகைகேஸ் வரி) ஜகுத்தைப்பற்ற இவள் சேஷினியாகையாலே. இவளுக்கு ஜகுத்தைப் பற்ற ஸ்வாமிநீத்வம் எத்தாலே வந்ததென்றால்: (லோகநாத₂த₃யிதே) லோகநாத₂னுயிருக்கிற நாராயணனுக்கு தி₃வ்யமஹிஷியாகையாலே.

“இங்ஙனேத்த மேன்மையை உடையோமான நம்மை உம்மால் பரிச்சேதி₃க்கப்போமோ?” எனப்பிராட்டி திருவுள்ளாமாக, “அது ஒக்கும்; உம்முடைய மேன்மையை நிருபித்தோமாகிலன்றே நாங்கள் ப₄ங்குரதீ₄களா வது. உம்முடைய நீர்மையை நிருபிக்கும் போது மந்த₃மதிகளாயிருந்துள்ள அஸ்மதீ₃களுக்கும் ஸ்தோத்ரம் பண்ணுகையிலே யோக்யதையுண்டாம்” என்கிறார். (த₃ாந்தே) கருணேஜ்ஜவலஸ்மவர்த்தி₄தையாயிருக்கிற கற்பகக் கொடியே! (த₃யாம் தே வித₃ந்) த₃யையாவது, – ‘‘ஸ்வார்த்தநிரபேக்ஷா

அப்படியல்ல.

இதி ப்ரஸாத₃யாமாஸ-ஸ் தே ஸ-ராஸ் தமதே₄ாகஷஜம்।
பூதார்த்தவ்யாஹ்ருதிஸ் ஸா ஹி ந ஸ்துதி: பரமேஷ்டி₂நः॥ (ரகு₄வம்ஶம் 10-33) [அந்த தேவர்கள் இந்த்ரியங்களால் அறியமுடியாதவனை அந்த எம்பெருமானை இம்மாதிரி உகப்பித்தார்கள். பரமபத₃த்தில் வாழ்பவனை அவன் விஷயத்தில் அது உண்மையான விஷயத்தைச் சொல்லுமதேயன்றே; (இல்லாத விஷயத்தை ஏறிட்டுச் சொல்லும்) ஸ்தோத்ரமல்லவே.] என்கிறபடியே பெருமாளுக்குப் போலே பிராட்டிக்கும் உள்ள குணங்களை உள்ளபடி சொல்ல முடியாமலாயிற்று இருப்பது. எதனாலேயெனில் (லோகைகேஸ் வரி) உலகிற்கு இவள் தலைவியாகையாலே. இவளுக்கு, உலகிற்குத் தலைவியாயிருக்கும் தன்மை எப்படி வந்ததெனில் (லோகநாத₂த₃யிதே) உலகிற்கெல்லாம் தலைவனுயிருக்கும் நாராயணனுக்கு இவள் அப்ராக்ருதமான பட்டமஹிஷியாகையாலே.

“இப்படிப்பட்ட மேன்மையைடைய நம்மை உம்மால் அளவிடமுடியுமோ?” என்று பிராட்டி திருவுள்ளத்தில் எண்ண, “உண்மை. உம்முடைய மேன்மையை பார்த்தோமாகிலன்றே, நாங்கள் உம்மைத் துதிக்கமுடியாம விருப்பது. உம்முடைய நீர்மையைப் பார்க்கும்போது புல்லறிவாளர்களான எங்களுக்கும் துதிக்கையில் தகுதியுண்டன்றே” என்கிறார். (த₃ாந்தே) விளி. கருணையினாலே மிகவும் வளர்ந்திருக்கும் கற்பகக்கொடியே. (த₃யாம் தே வித₃ந்)

ஸ்ரீஸௌஸ்த₃யாபாத்ரம்-மே 2009

பரது₃:க்காஸஹிஷ்ணுதா” என்றிரே த₃யாலக்ஷணமிருக்கும்படி. அங்கு கொண்டேன் என்றபடி. “அங்கு கொண்டே தீருவுள்ளதோ?” என்று தீருவுள்ளமாக, “பாபாநாம் வா நாபராத்தூயதீ!” என்று கொண்டு, எம்பெருமான் தே₃வகார்யார்த்தமாக யாதொரு தீவ்யமங்களவிக்ரஹத்தைக் கொண்டான் தத்துஷலமாக தேவரீரும் வடிவைக்கொள்ளக் கடவுதாயிருக்கையாலே, அவன் ராக₄வனுய்க்கொண்டு அவதரித்தபோது, தேவரீரும் பூஜிநகராஜன் தீருமகளான ஸீதையாய்க்கொண்டு அவதரித்து, ராவணைனப் புத்ரமித்ரகளத்ராதீகளோடு தரைப்படுத்துகைக் காகவும், ஸ்ரீவிடீஷ்னைழவானை ஸ்த₂ாபிக்கைக்காகவும் அஸோகவநிகையிலே இருந்து, காட்டை வெட்டி நாடாக்கினுப்போலேயும், களைபறித்துப் பயிராக்குமா போலேயும், அஸந்நிராஸபூர்வகமாக ஸத்பாலநம் பண்ணுகைக்காக ராவணைனக் கொன்றருளினவநந்தரமாக, தர்ஜ்ஜநபூர்த்தலநாதீகளைப் பண்ணின ராக்ஷஸிகளைக் கொல்லுகையிலே உத்தியுக்தனையிருந்துள்ள தீருவடிவைக் குறித்து உன் பரமக்ருபையை ப்ரகடகரித்தபடியை புத்தீபன்னிக்கொண்டு நிர்ப்படியனுய்

தீயையாவது- “ஸ்வார்த்த நிரபேக்ஷா பரது₃:க்காஸஹிஷ்ணுதா” (தன் பயனை எதிர்பாராமல் பிறர்துன்பங்கண்டு பொறுக்காமலிருக்கை) என்பதன்றே தீயைக்கு லக்ஷணம். அப்படிப்பட்ட உன்னுடைய தீயையை அறிந்து கொண்டேன் நான் என்றபடி. அப்படிப்பட்ட கருணை நம்மிடமுண்டோ என்று பிராட்டி தீருவுள்ளமாக,

பாபாநாம் வா ஸாபாநாம் வா வதீர்ஹானும் ப்லவங்க₃மா கார்யம் கருணமார்யேண ந கஸ்சிந்நாபராத்தீயதீ॥ (ரா.யு)

[வானர! பாபிகளாயினும், புண்யமுள்ளவராயினும், கொல்லத்தகுந்தவர்களாயிருந்தாலும் கு₃ணவானுயிருப்பனால் (அவன் விஷயத்தில்) கருணை காட்டப்பட வேண்டும். அபராதம் செய்யாதவன் ஒருவனுமில்லையே.] என்கிற வார்த்தையிலிருந்தே இது விளங்கும். எம்பெருமான் தே₃வர்களுடைய கார்யத்தை நிறைவேற்றுவதற்காக எந்த வடிவை எடுத்துக்கொண்டாலும், அதற்குத்தக்கபடி, ஒரு திருமேனியை எடுத்துக் கொள்ளும் நீர், அவன் ராக₄வனுய் அவதரித்தபோது, தேவரீர் ஜ்ஞகராஜ குமாரியான ஸீதையாக அவதரித்து ராவணை உறவினரோடு வீழ்த்துவதற்காகவும், விடீஷ்னை நிலைநிறுத்தவும், அஸோகவநத்திலே பத்து மாதம் சிறையிருந்து, ராமபிரான் காட்டை வெட்டி நாடாக்கியது போலவும், களையைப் பறித்து பயிரை விளைத்து போலவும், தீய அரக்கரைக் கொன்று, விபீஷணன் போன்ற நல்லோரைக் காப்பதற்காக ராவணை அழித்தபுன்பு, அஸோகவநத்திலிருந்த போது உம்மைப் படாதபாடு படுத்திய அரக்கிகளைக் கொல்லமுற்பட்ட அனுமனைக் குரிசௌலேசத்யாபாத்ரம்—மே 2009

ஸ்தோத்ரம் பண்ணினேனென்கிறார் ஆளவந்தார். (2)

இஷ்டவ்தகருணானிரிக்ஷணஸுधாஸந்஧ுக்ஷணாக்ஷயதே
நஷ்டப்ராக்தலாभதஸ்திமுவந் ஸம்ப்ரத்யநந்தோடயம் ।
ஶயோ நஹ்விந்஦லோचனமந: காந்தாப்ரஸாடாடுதே
ஸ்ஸுத்யக்ஷரவைஷ்ணவாஷ்வஸு நூண் ஸ்஭ாவ்யதே கர்ஹிசித் ॥ १३.

வ்யா.- (ஈஷத் த்வத்கருணைநிரீக்ஷணஸாதாஸ் ஸந்து₄க்ஷணைத் ரக்ஷ்யதே நஷ்டம் ப்ராக் தத₃லாப₄தஸ் த்ரிபு₄வநம்) “ப்ருதி₂வ்யப்ஸா ப்ரலீயதே ஆபஸ்தேஜஸி லீயந்தே தேஜோ வாயெள லீயதே । வாயுராகாஸே லீயதே ஆகாஸமவ்யக்தே லீயதே அவ்யக்தமக்ஷரே லீயதே அக்ஷரம் தமஸி லீயதே தம: பரே தே₃வ ஏகீ ப₄வதி॥” என்றும்

குறித்து நல்வார்த்தை சொல்லி, அவனைத் தடுத்த உம்முடைய பரமகருணையை வெளியிட்டபடியை எண்ணி பயமற்றுத்துதிக்கிறேன் என்கிறார் ஆளவந்தார். (2)

3. ஈஷத் த்வத்கருணைநிரீக்ஷண ஸாதாஸந்து₄க்ஷணைத் ரக்ஷ்யதே நஷ்டம் ப்ராக் தத₃லாப₄தஸ் த்ரிபு₄வநம் ஸம்ப்ரத்யநந்தோதாயம் । ஸ்ரயோ ந ஹ்யரவிந்த₃லோசநமந: காந்தாப்ரஸாத₃ாத₃ருதே ஸம்ஸ்ருத்யக்ஷரவைஷ்ணவாத்₄வஸா ந்ருணைம் ஸம்பாவ்யதே கர்ஹிசித்॥

பதவுரை:- தத் அலாப₄த: - அந்தக் கடாக்ஷம் இல்லாமையாலே, ப்ராக் நஷ்டம் - முன் நஸரித்துக்கிடந்ததான, த்ரிபு₄வநம் - மூவுலகும், ஸம்ப்ரதி - இப்போது, ஈஷத் - சிறிதுபோது, த்வத்கருணைநிரீக்ஷண ஸாதாஸந்து₄க்ஷணைத் - உன்னுடைய கருணைகடாக்ஷமாகிற அம்ருதவர்ஷத்தினால், அநந்தோதாயம் - அளவற்ற பெருமையை உடைத்தாகும்படி, ரக்ஷ்யதே - காப்பாற்றப்படுகிறது; ந்ருணைம் - மனிதர்களுக்கு, ஸம்ஸ்ருதி அக்ஷர வைஷ்ணவாத்₄வஸா - ஐஸ்வர்யம், கைவல்யம், பரமபதம் இவைகளில், ஸ்ரேய: - மேன்மையானது, அரவிந்த₃லோசந மந: காந்தா ப்ரஸாத₃ாத் ருதே - தாமரைக்கண்ணனின் மனத்துக்கினியவளான ஹ்ரேவியின் அருளில்லாமல், ந ஹி ஸம்பாவ்யதே - ஏற்படாதன்றே.

வ்யா.- (ஈஷத் த்வத் கருணை நிரீக்ஷண ஸாதாஸந்து₄க்ஷணைத் ரக்ஷ்யதே நஷ்டம் ப்ராக் தத₃லாப₄தஸ் த்ரிபு₄வநம்) (ஸாப₃ாலோபநிஷத்) “ப்ருதி₂வ்யப்ஸா ப்ரலீயதே ஆபஸ்தேஜஸி லீயந்தே தேஜோ வாயெள லீயதே । வாயுராகாஸே லீயதே ஆகாஸமவ்யக்தே லீயதே அவ்யக்தமக்ஷரே லீயதே அக்ஷரம் தமஸி லீயதே தம: பரே தே₃வ ஏகீப₄வதி॥”

பதவரை:- ய: - யாவரொருவர், யதிபதி ப்ரஸாதி₃நீம் - யதிராஜரான எம்பெருமானுரை அருள் செய்யும்படி பண்ணுமதான, யதிராஜவிம்ஶதி₃ம் - அந்த யதிராஜர் விஷயமான இருபது மலோகங்களைக் கொண்டதாகையால் யதிராஜவிம்ஶதி என்னும் பெயருடையதாகிய, **ஸ்துதி₃ம்** - ஸ்தோத்ரத்தை, **வ்யாஜஹார்** - அருளிச்செய்தாரோ, ப்ரபந்நஜூந் சாதக அம்பு₃து₃ம் - ப்ரபந்ந ஜூநங்களாகிய சாதக பக்ஷிகளுக்கு நீரையுதவும் மேக₄ம் போன்றவரான, **தம் ஸெஸம்யவர யோகி₃புங்க₃வம்** - அந்த அழகியமணவாளரென்னும் பெயர்கொண்ட முநிப்ரேஷ்டரை (அழகியமணவாளமாமுனி களை), **நெளாமி** - துதிசெய்கிறேன்.

கருத்துரை:- இத்தனியன் எறும்பியப்பா அருளிச்செய்தது. யதிபதி ப்ரஸாதியுந் – இந்த யதிராஜவிம்ஶதி என்ற ஸ்தோத்ரமானது தன்னை அநுஸந்தி₄ப்பவர்கள் விஷயத்தில் யதிபதியான எம்பெருமானுரை அருள் செய்தல்லது நிற்கவொண்ணதைபடி பண்ணவல்ல தென்றபடி. ப்ரபந்நஜிநசாதக அம்புகு₃:-சாதகப்பறவைக்கு (வானம்பாடிக்கு) உயிர்காக்கும் நீரைப்பொழியுமதான மேகாம் போன்றவர். ப்ரபந்நஜிநங்களுக்கு மோகங்மளித்து உயிர்காக்கும் எம்பெருமானர் என்பது இதன் கருத்து. யோகி₃புங்கு₃வ: – முனிவர்பெருமான் – மஹாமுனிகள்.

ନୂତନ

श्रीमाध्वाङ्गिजलजद्वयनित्यसेवाप्रेमाविलाशयपराङ्गशपादभक्तम् ।

कामादिदोषहरमात्मपदश्रितानां रामानुजं यतिपतिं प्रेणमामि मृद्धर्ना ॥ १

ஸ்ரீமாத₄வாங்கு₄ரி ஜலஜித₃வய நித்யலேவா ப்ரேமாவிலாபாய பராங்குஸ பாத₃ப₄க்தம் காமாதி₃ தே₃ாவுஹரம் ஆத்மபத₃ாபஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாபி மூர்த்தாநா 1

பதவரை:- ஸ்ரீமாத₄வ அங்க₄ரி ஜலஜத்₃வய - எல்லாவற்றுலும் ண்டான் பெருமையை உடையவளான ஸ்ரீமஹாலக்ஷ்மி போன்றவனுகிய திருவின்மனைனுடைய தாமரைமலர் போன்ற திருவடியினையில் செய்யத்தக்க, நித்யஸேவா - ப்ரேம ஆவில ஆஸ்ய - நித்ய கைங்கர்யத்தில் அதி₄க ப்ரீதியாலே கலங்கிய அறிவையுடைய, பராங்குசுபாத₃ப₄க்தம் - பராங்குசுபாரென்னும் நம்மாழ்வாருடைய திருவடிகளில் பரமப₄க்தி பூண்டவரும், ஆத்மபத₃, ஆஸ்ரிதாநாம் - தம்முடைய திருவடிகளை அடைந்தவர்களுடைய, காம ஆதி₃ தே₃ாஷவரம் - காமம் முதலிய குற்றங்களைப் போக்கடிப்பவரும், யதிபதிம் - பொறிகளை யடக்கிய துறவிகளுக்குத் தலைவருமான, ராமாநுஜம் - ராமாநுஜரென்னும் எம்பெருமானுரை, ஸ்ரீத₄நா - தலையால், ப்ரண்மாமி - வணங்குகிறேன்.

கருத்துரை:- ஸ்ரீ என்பது மாத₄வனுக்கு விஶேஷங்களை மாதும் ஸ்ரீ போன்ற மாதவனென்பது இதன் பொருள். ஸ்ரீ: என்றது பெரியபிராட்டியாரை. அழகு நறுமணம் மென்மை முதலிய தேவைகளை என்ன, பேரன்பு, நீர்மை, எளிமை முதலான ஆத்மகுணங்களை என்ன, அவற்றிலும் சிறந்த அடியாரைக் காப்பதில் திடமான விரதம் பீரிசெல்லேஷன் யாபாக்காம்—மே 2009

பூணுதலென்ன இவை தொடக்கமான பெருமைகளாலே பெரியபிராட்டியாரை ஒத்தவன் அவருடைய மணவாளனுகிய எம்பெருமானென்பது இதன் திரண்ட பொருள். இங்ஙனன்றிக்கே, பூஞினுடைய - மாத₄வன் திருவடிகள் என்று அந்வயித்து, பிராட்டி நித்யவாஸம் செய்யும் எம்பெருமான் திருவடிகளென்றலும் உண்டு. அப்போது, பிராட்டி எழுந்தருளியிருக்கிற பெருமான் திருவடிகளென்றதாய்க் கொண்டு, “பூஞ்மந்தெள ஹரிசாணை ஸமாஸ்ரிதோதலும்” (பிராட்டியோடு நித்யஸம்பந்த₄ம் பெற்ற ஹரிபின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினேன் அடியேன்) (ஸாந்த₃ர். ஸ்த.1) என்று கூரத்தாழ்வான் அருளிச்செய்த படியே மேலக்கோட்டையில் போலே பிராட்டியோடு கூடிய பெருமாள் திருவடிகளைச் சொல்லிற்குக்க் கொள்க. கண்ணபிரானுக்குத் தொண்டுசெய்யவேணுமென்று மிகவும் ஆசைப்பட்ட நம்மாழ்வார், அவன் வந்து முக₂ங்காட்டும் வரையில் பொறுத்திருக்க வேண்டிய தம்முடைய பாரதந்தர்யத்துக்கு முரண்பட்டதாகிய மடலூர்தவில் மூன்றுபாடி மதிகலங்கப்பெற்றதைத் திருவுள்ளத்திற்கொண்டு ‘மாத₄வாங்க்கி ஜலஜத்வய நித்யஸேவா ப்ரரோமாவிலாஸய பராங்குஸ’ என்றருளிச்செய்தார். அத்தகைய நம்மாழ்வாரின் திருவடிகளில் புக்திகொண்டவர் எம்பெருமானுர். ‘மாறனடி பணிந்துயந்தவன் - இராமாநுசன்’ என்றுரிமே அமுதனாரும். அவரை அடியொற்றியிருமே ‘பராங்குஸபாத₃ புக்தம் ராமாநுஜம்’ என்று இவரருளிச்செய்ததும். பராருக்கு - வேத₃த்தை ப்ரமாணமாக அங்கீ₃கரியாத ஜெநபெ₃ளத்த₄ாதி₃களென்ன, வேத₃த்துக்கு அவப்பொருள் சொல்லும் அத்துவைதவாதி₃களென்ன இவர்களாகிய - புறமதத்தவராகிய யானைகளுக்கு. அவர்களை அடக்கவல்ல அங்குஸம் போன்றிருத்தலால் நம்மாழ்வார் பராங்குஸர் எனப்பட்டாரென்க. ‘ஓன்றும் தேவும்’ (திருவாய் 4-10) பதிகத்தில் ஆழ்வார் முற்கூறப்பட்டவர்களை அடக்கியது அதன் வ்யாக்யாணங்களை ஸேவித்து அறியத்தக்கது.

(ராமாநுஜர்) ராமபிரானுடைய தம்பியான லக்ஷ்மணனுடைய அவதாரமாகையாலே, எம்பெருமானார் ராமாநுஜரென்ற பெயரைப்பெற்றார். அபிழநவ தசாவதாரங்களாகச் சொல்லப்படுகிற ஆழ்வார் பதின்மரில், இராமாவதாரமாக ப்ரஸித்த₃த₄ராகிய நம்மாழ்வாரிடம் லக்ஷ்மணனுடைய அவதாரமாகிய இராமாநுசருக்குப் பரமப₄க்தி இருப்பது மிகவும் பொருத்தமென்கிறார் வ்யாக₂யாதா திருமழிசை அண்ணுவப்பங்கார்ஸ்வாமி. மேலும் அவர் – எம்பெருமானார் தாம் மனம் முதலிய பொறிகளையடக்கிய ஸந்யாஸிக்ட்குத் தலைவராகையாலே, தம்மையடைந்தவர்களுடைய மனத்தில் உண்டாகும் காமம், கோபம், உலோபம், திரிபுணர்ச்சி, செருக்கு, பொருமை முதலிய குற்றங்களைப் போக்குமாற்றல் படைத்தவர் என்கிறார். தம்மனத்தை அடக்கியபெருமை படைத்தவர்க்கன்றே பிறர் மனத்தின்கண் உண்டாகும் குற்றங்களைக் களையுமாற்றல் உண்டாவது என்பது கருத்தாகும். மாத₄வன் திருவடிகளுக்குப் புதுமணம் புதுமலர்ச்சி மென்மை முதலிய குணங்களைக் கொண்ட தாமரைமலர்களோடு ஒப்புமை கூறப்பட்டதால் அக்குணங்கள் திருவடிகளில் உள்ளமை தோன்றுவதன் வாயிலாக- மாத₄வன் திருவடிகளில் பராங்குபராக்கு ஏற்பட்ட ப₄க்தி குணங்களுள்ளமையினாலென்

பதும், பராங்குஸரின் திருவடிகளுக்குத் தாமரைகளோடு ஒப்புமை கூறுமையினால் அத்திருவடிகளில் இராமாநுசருக்கு ஏற்பட்ட ப₄க்தி, குணங்களுள்ளமையினால்லாமல் ‘ஆசார்யன் திருவடிகளில் ஶரிஷ்யனுக்கு ஶரிஷ்யஸ்வருபமதியாகவே ப₄க்தியுண்டாக வேணும்’ என்ற நியதிப்படி இயற்கையாகவே அமைந்ததென்பதும் இங்குக் கருதத்தக்க தாகும். குணத்தினாலுண்டான ப₄க₃வத்ப₄க்தியைக் காட்டிலும் இயற்கையாகவே உண்டா கிய ஆசார்யப₄க்தி சிறந்ததென்னும் ஸாஸ்தரார்த்த₂ம் இதனால் ஶரிக்கப்பட்ட தாகிறது.

எம்பெருமானுராகிய ஆசார்யரிடத்தில் ப₄க்தராய் ஸந்யாஸியான தமக்கு அவ்வெம்பெருமானுரிடத்தில் ப₄க்தி உண்டானதற்கு, அவர்தாழும் பராங்குஸராகிய ஆசார்யரிடத்தில் ப₄க்தியுடையவராய் ஸந்யாஸி ஸ்ரேஷ்ட₂ராயிருக்கையே காரணமென்பது தோன்றும்படி ‘பராங்குசபாத₃ப₄க்தம் யதிபதிம் ராமாநுஜம்’ என்று மாழுனிகள் எம்பெருமானுரை – பராங்குசபாத₃ப₄க்தமென்றும் யதිராஜமென்றும் சிறப்பித்தருளினார். “யதீநாம் பதி: யதிபதி:”. பதி: என்பதற்கு, இடுகுறிப்பெயராகுந் தன்மையினால் ஶேஷி (அடிமையை ஏற்றுக்கொள்ளும் தலைவர்) என்றும், காரணப் பெயராகுந் தன்மையினால் “பாதி (ரகஷிக்கிறார்) இதி பதி:” என்ற வ்யதிபத்தியின் மூலம் ரகஷகர் என்றும் பொருள் தேறுகிறது. ஸந்யாஸிகட்கு ஶேஷியும் ரகஷகரும் எம்பெருமானுரென்னவே, ப்ராப்யரும் (கைங்கர்யத்தையேற்று மகிழுமவரும்) அவரே என்பது ஸித்தி₃தித்ததாகி றது; திருமந்தரத்திலுள்ள மூன்று பத₃ங்களுக்கும் – ஆசார்யருடைய ஶேஷித்வமும், ரகஷகத்வமும், ப்ராப்யத்வமுமன்றே முடிந்த பொருளாவது. இத்தகைய பெருமைபெற்ற யதිராஜரை – யதිராஜ விம්பதිயாகிய துதிநூல் இனிதே முடிவடைவதன் பொருட்டு வணங்கினாராயிற்று மாழுனிகள் இந்த ஸ்ரோகத்தினால்.(1)

ஶீரங்கரணம்புஜராஜஹங்ஸ் ஶீமத்பராங்கஶப்஦ம்புஜமூங்ராஜம்।

ஶீமத்பரகாலமுகாஞ்சித்ரம் ஶீவத்ஸ்சிங்ஹஶரண் யதிராஜமிடே || 2

ஸ்ரீரங்க₃ராஜசரணம்பு₃ஜராஜஹும்ஸம் ஸ்ரீமத்பராங்குஸபத₃ாம்பு₃ஜப்₄ருங்க₃ராஜம்।

ஸ்ரீப₄ட்டநாத₂பரகாலமுகாப்₃ஜமித்ரம் ஸ்ரீவத்ஸ்சில்நஸரணம் யதිராஜமீடே₃॥ 2

பதவுரை:- ஸ்ரீரங்க₃ராஜ சரணம்பு₃ஜ ராஜஹும்ஸம் - ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளாகிய தாமரைமலர்களுக்கு (தாமரை மலர்களின் நிழலின் கீழே தங்கியிருக்கிற) ராஜஹும்ஸம் போன்றவரும், ஸ்ரீமத்பராங்குஸ பத₃ாம்பு₃ஜ ப்₄ருங்கராஜம் - ஸ்ரீமத்பராங்குஸராகிய நம்மாழ்வாருடைய திருவடிகளென்னும் தாமரைமலர்களில் (தேனைப்பெருகுவதற்காகப்) படிந்திருக்கிற உயர்ந்த வண்டு போன்றவரும், ஸ்ரீப₄ட்டநாத₂பரகால முகாப்₃ஜ மித்ரம் - ஸ்ரீப₄ட்டநாத₂ராகிய பெரியாழ்வாரென்ன, பரகாலராகிய திருமங்கையாழ்வாரென்ன ஆகியவர்களுடைய திருமுக₂ங்களாகிய தாமரைமலர்களை மலர்ச்செய்கிற ஸுர்யன் போன்றவரும், ஸ்ரீவத்ஸ்சில்நஸரணம் - ஸ்ரீவத்ஸ்சில்நராகிய கூரத்தாழ்வானைத் திருவடிகளாக உடையவருமாகிய, யதිராஜம் - யதිராஜராகிய ஸ்ரீஸௌலேஸத௃யாபாத்ரம்-மே 2009

எம்பெருமானுரை, சட்டம் – துதிக்கிறேன்.

கருத்துரை:— துர்லபேரா மாநுஷோ தேவோ தேவி நாம் கஷணப்பங்குரா: தத்ராபி துர்லபம் மந்யே வைகுண்டப்பிய தூர்பாநம்॥ (பூர்பாகுவதம் 11-2-29) [உயிர்களுக்கு, கணநேரத்தில் அழியக்கூடிய மனிதவுடல் கிடைப்பது அரிது, அது கிடைத்தபோதிலும் வைகுண்டநாதனுடைய அன்புக்கு இலக்கான பாகுவதர்களைக் காண்பது மிகவும் அரிது] என்கிறபடியே பாகுவதர்களுடைய ஸேவையே அரியதானால் அவர்களுக்குக் கைங்கர்யம் செய்வது அரிதென்பதைத் தனியே சொல்லவும் வேண்டியதில்லையாகையால், பாகுவத கைங்கர்யமாகிய யதිராஜவிம்பாதியின் விண்ணப்பத்திற்குத் தடைகள் மிகமிக உண்டாகக் கூடுமென்று நினைத்து, அத்தடைகள் நீங்குவதற்காக மறுபடியும் தம்முடைய ஆசார்யநிலைடையாகிய தகுதிக்கேற்றபடி யதිராஜ-ஸ்தோத்ராபமான மற்றொரு மங்கள ஸ்தோகத்தை இயற்றுகிறார் – பூர்வங்குராஜ என்று தொடங்கி. இங்குள்ள பூர்ஶப்பதும் பூர்வைகுண்டமும் இவ்வுலகுமாகிய இருவகைச் செல்வங்களைக் காட்டுமதாய் அவற்றையுடையவன் ரங்குராஜன் என்பதை அறிவிக்கிறது. அல்லது செம்மை மென்மை நறுமணமாகிய நற்பண்புகளைக் காட்டுமதாய் அவற்றை இயற்கையாகப்பெற்ற பூர்வங்குராஜனுடைய திருவடித்தாமரைகளைத் தெரிவிக்கிறது. இதன்படி பூர்வை உடையன ரங்குராஜ சரணம்புஜங்கள் என்ற கருத்துத்தோன்றும். பராங்குராஜரிடமுள்ள பூர்மத்தவமாவது – எம்பெருமானை அநுபவிப்பதும், அவனுக்குத் தொண்டு செய்வதும் அவற்றிற்கு உறுப்பான பரபுக்கி பரஜஞாந பரமபாக்திகளுமாகிய – ஜீவாத்மஸ்வரூபத்திற்குத் தக்க செல்வங்கள் நிறைந்துள்ளமையே ஆகும். காணவேணுமென்று ஆசைப்படுகை பரபக்தி, கண்டபிறகு கூடவேணுமென்னுமாசை பரஜஞாநம், கூடிய பிறகு பிரிவு நேருமோ என்று அச்சப்படுகை பரமபக்தி என்பர் பெரியோர். இவை மூன்றும் உணவுக்குப் பசி போலே பாகுவதநுபவுவைகங்கர்யங்களுக்கு முன்பு இருக்கவேண்டுமாம். பசி இல்லையேல் உணவு ருசிக்காததுபோலே, இம்மூன்றும் இல்லையாகில் பாகுவான் திறத்தில் நாம் செய்யும் அநுபவ-கைங்கர்யங்கள் ருசியாதன ஆகுமாம். ஆகவே ஆழ்வார்க்கு இம்மூன்றும், இவற்றின் பின்னே நிகழும் பாகுவதநுபவ-கைங்கர்யங்களும் நிறைந்துள்ளமை இந்த பூர்மத் ஶரப்பதுத்தினால் அறிவிக்கப்படுகின்றன என்றபடி. பூர்ப்பட்டநாதர்பாகால – பாட்டநாதரிடத்திலும், பரகாலரிடத்திலும் பொருந்துமதாய், முறையே பரம்பொருள் திருமாலே என்று அறுதியிட்டு அவனுக்குப் பல்லாண்டு பாடுகையாகிற செல்வத்தையும், புறச்சமயிகளை அடக்குதல், திருவரங்கம் பெரியகோயிலில் மதிள்கட்டுதல், எம்பெருமானைக் பூர்ணமாக அநுபவிக்கவோ, பிரியவோ பொருத மென்மைத்தன்மையாகிய செல்வங்களையும் குறிக்கிறது. இத்தகைய மென்மைத்தன்மையை ‘நும்மடியா ரெல்லாரோடும் ஒக்க எண்ணியிருத்தீர் அடியேனை’ (பெரிய திரு.4-9-6) என்று தாமே விண்ணப்பம் செய்தாரிறே திருமங்கையாழ்வார் இந்தனுரிலெந்தை பெருமானிடம். ‘பூர்வத்ஸசில்லந்’ என்றதில், வத்ஸசில்லந் என்பது வத்ஸே – மார்பில், சில்லந்ததை –

മறുവൈയുടൈയ എമ്പെറുമാൻ മുർപ്പടക്കാട്ടി, അവനുടൈയ പെയരൈക് കൊന്നട കൂരത്താമ്പാഡിപ്പിട്ടു, അവബാമ്പാനുക്കുപ്പ് പെരിയപിരാട്ടിയാരോടു ഉണ്ണാ ഒറ്റരുമൈയെ പ്രീശപ്പുതൃമ് തെരിവിക്കിരുതു. പ്രീയേ ആകിയ വത്സിഖ്നരെന്റവാനും. തനക്കുപ്പ് പകൈവരാകിയ ഏകാക്കി മുതലിയ അരക്കിയരൈക് കാപ്പാർത്റിയ ലീതാപ്പിരാട്ടിയോടു തമക്കുക് കന്നപോകക് കാരണമാകിയ നാലൂരാനുക്കുമ് മുത്തിനല്കിയ കൂരത്താമ്പാഡി എല്ലൈയർ കരുണ്ണയുടൈമൈയില് ഓറ്റരുമൈയുടൈവരിരേ. മുൻ പംഗ്ലോകത്തില് ‘പ്രഞ്ഞമാമി മുർത്തിനാ’ എന്നു തലൈയാല് വന്നങ്കുതലാകിയ കാധികമാൻ മന്കുണ്ണാമം ചെമ്പയപ്പട്ടതു. ഇംഗ്ലോകത്തില് ‘എടോ’ എന്നു തുളി ചെമ്പതലാകിയ വാഴികമാം മന്കുണ്ണാമം ചെമ്പയപ്പട്ടുകിരുതു. വാക്കായങ്കൾിന് മുയർച്ചി, മനത്തിന്കന്ന നിണവില്ലാമല് നികழാതാക്കയാല് – മനത്തില് ധതിരാജ്ഞരെ ഉയർന്നതവരാക നിണത്തലാകിയ മാനഡികമാംകുണ്ണാമുമ് ചെമ്പയപ്പട്ടതാകവേ കൊണ്ണാൽത്തക്കതു. ഇങ്ങനെമം ഇരണ്ടു പംഗ്ലോകങ്കൾാല് മന്കുണ്ണാമം ചെമ്പതു മേഡേ നൂലൈത്തോടാടങ്കുകിരുൾ മാമുനികൾ എന്ക.(2)

വാചാ യതിന്ദ്ര മനസാ വപുഷാ ച യുഷ്മത്പാദാരവിന്ദ്യുഗലം ഭജതാം ഗുരുണാം |

കൂരാധിനാഥകുരുക്കേശമുഖാദ്യപുംസാം പാദാനുചിന്തനപരസ്സതാം ഭവേയമ് || ३

വാചാ ധതിന്ദ്രാ മനസാ വപുഷാ ച യുഷ്മത്പാദാരവിന്ദ്യുഗലം പാജൂഹാമ് കുഞ്ഞാമുമ് കൂരാതിനാതുരുക്കേശമുകാതൃധ്യപുമ്സാമ് പാദാനുചിന്തനപരസ്സതാമ് പാവേയമ് || ३

പതവുരൈ:- ഹേ ധതിന്ദ്രാ - വാരീർ ധതിരാജ്ഞരേ, മനസാ - മനത്തിന്നുലുമ്, വാചാ - നാവിന്നുലുമ്, വപുഷാ ച - തേദുഹത്തിന്നുലുമ്, ധുംമത് - തേവരീനുടൈയ, പാദാരവിന്ദ്യുഗലം - താമരൈമലർ പോൻര തിരുവടികൾിന് ഇരട്ടൈയെ, പാജൂഹാമ് - ഷേവിത്തുക് കൊണ്ണിട്ടുക്കിര, കുഞ്ഞാമുമ് - ആചാര്യരക്കാകിയ, കൂരാതിനാതുരുക്കേശമുകാതൃധ്യപുമ്സാമ് - കൂരത്താമ്പാഡി, തിരുക്കുരുക്കൈപ്പിരാൺപിണ്ണാൻ മുതലിയ പൂർവ്വാചാര്യരക്കാനുടൈയെ, സത്തമ് പാദാനുചിന്തനപരാതിനും തിരുവടിക്കാൻ ചിന്തിപ്പതിലുണ്ണന്നിയവങ്കു, പാവേയമ് - (അടയേൻ) ആകക്കടവേൻ.

കരുത്തുരൈ:- മേല് പംഗ്ലോകത്തില് ധതിരാജ്ഞരുക്കടിമൈയായിരുത്തലേ പ്രാർത്തിക്കിരവരായ്ക്കെകാൻടു, അതു തന്നൈൽ തിടപ്പട്ടുകിര - ധതിരാജ്ഞ പരിഷ്യർക്കുന്നുകു അടിമൈയായിരുത്തലേ ഇന്ത പംഗ്ലോകത്തിനുല് പ്രാർത്തിക്കിരുൾ. കൂരാതിനാതുരുക്കു-കൂരത്താമ്പാഡി. കുരുക്കേൾ എമ്പെറുമാനുരാല് ജ്ഞാന പുത്തിരാക സ്വീകാരമ് ചെമ്പതു കൊണ്ണാപ്പെറ്റ തിരുക്കുരുക്കൈപ്പിരാൺ പിണ്ണാൻ. മുകാതു(മുതലാൻ) എൻപതാനുല് എമ്പാർ, മുതലിയാണ്ടാൻ തോട്കകമാൻ മറ്റുമുന്നാൻ പരിഷ്യർക്കാൻ കൊണ്ക. കുഞ്ഞാമുമ് - കുഞ്ഞാനന്തി ഇതി കുരാവു: എൻര വ്യത്പത്തിയിനുല് ഉപതേദശമ ചെമ്പയുമവര്കാൻ ഇന്ത കുഞ്ഞു ശാപ്പുതൃമ് കുറിക്കുമ്. മേലുമ് ‘കുഞ്ഞു’ എൻപതു അരിയാമൈയാകിര അകവിരുണ്ണായുമ്, ‘രു’ എൻപതു അതെപ്പോക്കുമവരൈയുമ് കുറിപ്പിട്ടു- കുഞ്ഞു ശാപ്പുതൃമ് അരിയാമൈയെത് തമതു ഉപതേദശതാല് പോക്കുമവരൈക കുറിപ്പിട്ടുമ്. ഇതു കൂരത്താമ്പാഡി മുതലിയോർക്കു അടെമൊழിയാകുമ്. പുമ്സാമ് എൻപതില് പുമ്സശാപ്പുതൃമ് - പുന്നന്തി ഇതി പുമാമാംസി: എൻര പ്രീശൈലേഷതൃധ്യാപാത്രമ്—മേ 2009

വ്യത്പത്തിയിന്നും പരിശാർത്ഥമാണവർക്കാണാത് തെരിവിക്കുമതായ്, പാക്കവാനുക്കുമാവൻഡിയാർക്കാളുക്കുമാവൻ ചിറപ്പാക എമ്പെരുമാനുരക്കുമാവൻ അടിമൈയാക ഇരുപ്പതാനുല്ല പരിശാർത്ഥരകാണാണ കൂരത്താമ്പവാൻ മുതലിയോർക്കു വിഗ്രഹണമാകുമാ. അനുചിന്തനമാനു— കൂരത്താമ്പവാൻ മുതലിയ രാമാനുജ ശ്രീഷ്ടയർക്കാണാത് തമക്കു ശേഷികാണാക— തലൈവർകാണാക ത്രിയാനിത്തലാകുമാ. പാവേയമ— ഇതു പ്രാർത്ഥനയൈ എന്നുമാണിലാം വന്തു ലോട് പ്രത്യാന്തമാകുമാവാലു കൂരത്താമ്പവാൻ മുതലിയ പൂർവ്വമാണു പുരുഷരക്കുന്നുടെയു തിരുവടികാണാ അടിയേൻ ചിന്തിപ്പവാനുക ആകവേണ്ടുമെന്നു. ധർമ്മന്ത്രരാണാ തേവരീരെ പ്രാർത്ഥിക്കിരേണാം എന്റെ കരുത്തു ഇത്രകുതു തേരുമാണ്. (3)

നിത്യം യതീദ്ര തവ ദിവ്യപുസ്സമൃതാ സേ സന്ത് മനോ ഭവതു വാഗ്മണകിരിനേഽസൈ |

കൃത്യശ്ച ദാസ്യകരണം തു കരദ്വ്യസ്യ വൃത്യന്തരേഽസ്തു വിസുഖം കരണത്രയശ്ച || 4

നിത്യമാണായ ധർമ്മന്ത്രരാണാ തവ ത്രിവ്യവുപാശം മനോ പാവതു വാക്കുണ്ണകീർത്തനേഽ[ഡെബിൾസാ] കുന്നുക്കുന്നു ത്രാം യകരണമാണു തു കരത്രവയശ്ച വിസ്തരം വിസ്തരം കരണത്രയശ്ച.

പതവരാ:- ഹോ ധർമ്മന്ത്രരാണാ— വാരീർ യതിരാജ്ഞരേ, മേ— അടിയേന്നുടെയു, മനു— മനമാനു, തവ— തേവരീരുടെയു, ത്രിവ്യവുപാശം മനോ— മികവുമാണു അമുകിയ തിരുമേണിയെ നിണൈപ്പതിലു, നിത്യമാണു— എപ്പോതുമാണു, സക്തമാണു— പാവതു മനോ പാവതു— ഇരുന്തിട്ടുക. **അബീൾസാ മേ വാക്ക്**— തേവരീരെ തുതിയാമാണു വെകുതുരത്തിലു ഇരുക്കിയ അടിയേന്നുടെയു വാക്കാനു, **തവ**— തേവരീരുടെയു, കുണ്ണകീർത്തനേ— നീരാംമൈ എനിമൈ കരുണാ അമുകു മെന്മൈ മുതലിയ കല്യാണകുന്നാനുകാണാ ആക്കയോടു തുതിപ്പതിലു, **സക്താ പാവതു**— പാവതു മനോ തിരുന്തിട്ടുക. **മേ**— അടിയേന്നുടെയു, **കരത്രവയശ്ച**— ഇരണ്ടു കൈക്കുന്നുക്കുമാണു, **തവ**— തേവരീരുക്കു, **ത്രാം യകരണമുഖ്യം**— അടിമൈ ചെയ്വതൊന്നേ, **കുന്നുക്കുമാ**— കടമൈയാക, **അബീൾസാ**— ഇരുന്തിട്ടുക. **മേ**— അടിയേന്നുടെയു, **കരണത്രയം**— (തേവരീരെ നിണൈപ്പതിലുമാണു തുതിപ്പതിലുമാണു അടിമൈ ചെയ്വതിലുമാണു പാവതു മനോ ഇരുക്കവേണ്ടുമെന്നു പ്രാർത്ഥിക്കപ്പെട്ട) മനമുഖം വാക്കു കായമാണു എന്നു കരുവിക്കുന്നു, **വിസ്തരം അന്തരോ**— വേഗരുവരാ നിണൈപ്പതുമാണു തുതിപ്പതുമാണു അടിമൈ ചെയ്വതു മനോ വേരു കാരിയാനുകാണാം, **വിസ്തരം ചാബീൽസാ**— പരാമുകുന്നുകാകവുമാണു ഇരുന്തിട്ടുക.

കരുത്തുരാണാ:- കീഴ്സർലോകത്തിലു യതിരാജ്ഞ ശ്രീഷ്ടയർകാണാണ കൂരത്താമ്പവാൻ മുതലിയവർക്കുകുതു താമാം അടിമൈയായിരുത്തലൈ പ്രാർത്ഥിക്കപ്പതിലു, അതാണുല്ല തിടപ്പാഉത്തപ്പ പട്ടികിരു യതിരാജ്ഞരുകുതു താമാം അടിമൈയായിരുത്തലൈ ഇന്ത സർലോകത്തിനുല്ല പ്രാർത്ഥിക്കപ്പതിലു. ‘കുന്നുക്കുമാണു ചാബീൽസാ’ എന്റെ വിശയങ്കാണാം ഉമ്മൈപാശം പൊരും പട്ടികിന്റെ കാരമാണു, മർന്മമാണു നല്ല വിശയങ്കാണാം ശാബീപടവേണ്ടിയ കണ്ണ കാതു മുതലിയവർഖ്രൈയുമാണു കുരിപ്പിട്ടു, അവൈയുമാണു യതിരാജ്ഞരാണു തിരുത്തിലേയേ പാവതു മനോ ഇരുക്കവേണ്ടുമെന്നു പ്രാർത്ഥനയൈക കാട്ടുകിരുതു. ഇതിലു മുതലിയ മുന്നന്തികാണാം തമ്മുടൈയ മനമൊழിമെയ്ക്കാണു യതിരാജ്ഞരിടമേ ഊണ്ണിയിരുക്കവേണ്ടുമെന്പതൈയുമാണു, നാഞ്ഞകാമാണു അടിയാം മർന്മവരിടമാണു പാവതു മനോ ഇരുന്തിട്ടുക.

வேண்டுமென்பதையும் யதிராஜர் தம் மிடமே ப்ரார்த்தி₂த்தாராயிற்று. புவது அல்து என்ற க்ரியாபத₃ங்களிரண்டும் ப்ரார்த்த₂னையைக் காட்டும் லோட்ப்ரத்யயாந்தங்கள். கருத்யம் – அவச்யமாகச் செய்தே தீரவேண்டிய கடமை என்றபடி. முதலடியில் உள்ள தவ, மே என்பனவற்றை மற்ற மூன்றடிகளோடும் கூட்டுக.(4)

अष्टाक्षराख्यमनुराजपदत्रयार्थनिष्ठां ममात्र वितराद्य यतीन्द्रनाथ ।

शिष्टाग्रगण्यजनसेव्यभवत्पदाब्जे हृष्टास्तु नित्यमनभय ममास्य बृद्धिः ॥ (५)

அஷ்டாக்ஷராக்ய மனுராஜி பதி³த்ரயார்த்த₂ நிஷ்ட₂ாம் மமாத்ர விதராத்ய யதீந்த்₃ரநாது₂ பரிஷ்டாக்க₃ரக₃ண்யஜநஸேவ்யப₄வத்பதி₃ாப்₃ஜே ஹ்ரஷ்டாடஸ்து நித்யமநுபூ₄ய மமாஸ்ய
பு₃த்₃தி₄:||

பதவுரை: நாத₂ – அடியோங்களுக்கு ஸ்வாமியாகிய, யதீந்த்₃ர – யதிராஜரே, அத்ர – இருள்தருமானுாலமாகிற இந்த ஸம்லார மண்ட₃லத்தில், அத்த₃ய – கலிபுருஷன் அரசு செலுத்துகிற இக்காலத்தில், மம் – மிகவும் தாழ்ந்த அடியேனுக்கு, அஷ்டாக்ஷர ஆக்ய மனுராஜ – அஷ்டாக்ஷரமென்று ப்ரஸித்₃தி₄பெற்ற சிறந்த மந்தரத்திலுள்ள, பத₃த்ரய அர்த்த₂ நிஷ்ட₂ாம் – ஓம் நம: நாராயணைய என்ற மூன்று பதுங்களினுடைய பொருள்களாகிய அந்யார்ஹபேஷத்வம், அந்யரண்த்வம், அந்யபே₄ாக்யத்வம் (எம்பெருமானாகும் வனுக்கே அடிமையாகை, எம்பெருமானையே மோகேஷாபாயமாகக் கொள்ளுகை, எம்பெருமானையே பே₄ாக்யமாக – அநுப₄விக்கத்தக்க பொருளாகக் கொள்ளுகை.) என்கிற இம்மூன்றினுடையவும் முடிவெல்லையை, **விதர** – தந்தருளவேணும். **ஸ்ரீஷ்ட அக்ரக₃ண்ய ஜந ஸேவ்ய ப₄வத் பதுாப்₃ஜே** – பரதத்தவம் மோகேஷாபாயம் புருஷார்த்த₂ம் (பயன்) ஆகியவிவற்றில் திரிபுணர்ச்சியில்லாத ஸ்ரீஷ்டர்களுக்குள்ளே, தேவரீரே பரதத்தவம் தேவரீரே மோகேஷாபாயம் தேவரீரே புருஷார்த்த₂ம் என்று நினைப்பதனாலே முதலில் எண்ணத்தக்க முற்கூறிய கூரத்தாழ்வான் திருக்குருகைப்பிரான்பிள்ளான் முதலான ஸஜ்ஜநங்களாலே அடிமைசெய்யத்தக்க தேவரீருடைய தாமரைமலர் போன்ற திருவடிகளை, **நித்யம் அநுபு₄ய** – எப்போதும் அநுப₄வித்து, **அஸ்ய மம பு₃த்₃தி₄:**– மிகத்தாழ்ந்த அடியேனுடைய பு₃த்₃தி₄யானது, **ஹருஷ்டா** – அவ்வநுப₄வத்தின் பயனுகிய கைங்கர்யம் கிடைத்துதலுண்டான ஸந்தோஷத்தை உடையதாக, **அஸ்து** – ஆயிடுக.

கருத்துரை:- இந்த ஸ்லோகம் முதலாக மேலுள்ள ஸ்லோகங்கள் அனைத்தும், 'நித்யம் யதீந்த்ர' என்ற முன் ஸ்லோகத்தின் விவரணமாகவே அமைந்துள்ளன. 'ஸ்ரீமந்யதீந்த்ர' என்ற பத்தொன்பதாம் ஸ்லோகம் இந்த ஸ்தோத்ரத்தின் பொருளாகிய யதீந்த்ர கைங்கர்ய ப்ரார்த்த₂னைக்கும் யதீந்த்ர த₃ாஸகைங்கர்ய ப்ரார்த்த₂னைக்கும் உபஸம்ஹாரமாக அமைந்துள்ளது. 'விஜ்ஞாபநம் யதி₃தம்' என்ற இருபதாம் ஸ்லோகமோவென்னில் முதல் முடிவு நடுப்பகுதிகளாலே கூறப்பட்ட பொருளைக் காரணம் கூறித்திடப்படுத்துவதாக அமைந்துள்ளது. அஷ்டாக்ஷர மந்த்ரத்திலுள்ள மூன்று பத₃ங்களின் பொருள்களுக்கு முடிவான எல்லையாவது - ஆசார்யனுக்கே அடிமையாகை, **ஸ்ரீஸஹஸத₃யாபாதரம்-மே 2009**

ஆசார்யனையே மோகேஷாபாயமாகக் கொள்ளுகை ஆசார்யனையே பேரூக்கமாக (அனுபவிக்கத்தக்கபொருளாகக்) கொள்ளுகை ஆகிய இவை மூன்றுமே ஆகும். நடுவெல்லையோவெனில் – பூக்குவதர்களுக்கே அடிமையாகை பூக்குவதர்களையே மோகேஷாபாயமாகக் கொள்ளுகை, பூக்குவதர்களையே பேரூக்கமாகக் (அனுபவிக்கத்தக்கபொருளாகக்) கொள்ளுகையாகிய இவையே. முதல் பரவம் எம்பெருமான், மத்துமைபரவம் – பூக்குவதர்கள், சரமபரவம் – ஆசார்யன். ஸ்ரீமத்துங்காஷாரமஹாமந்தரத்திலுள்ள ஓம் நம: நாராயணைய என்ற மூன்று பத்தங்களும் நேரான பத்துப்பொருள்களுக்கேற்றபடி, முதலில் பேஷித்வ பரஞ்யத்வ பேரூக்கத்வங்களை பூக்குவான் விஷயத்திலே தெரிவித்து, பின்பு பூக்குவானுடைய திருவடி ஸ்தாநந்தத்திலே நிற்கும் பூக்குவதர்கள் விஷயத்திலே தெரிவித்து, அதற்குப்பிறகு அந்த பூக்குவதர்களால் கொண்டு சேர்க்கப்படுகிற பூக்குவதோத்தமரான ஆசார்யன் விஷயத்திலே தெரியப்படுத்தி நின்றுவிடுகின்றன. ஆசார்யனுகிற விஷயமே சரமமாகையால் எனக. ப்ரத்துமபரவம் பூக்குவான், மத்துமைபரவம் – பூக்குவதர், சரமபரவம் – ஆசார்யன். ஆக இந்த பலோகத்தில் முற்பகுதியினால் மாமுனிகள் எம்பெருமானுரை ஸம்பேராதித்து, யதிராஜரான எங்கள் குலநாதரே! திருவஷ்டாகாஷரத்தின் மூன்று பத்துப்பொருள்களின் முடிவெல்லையை (உத்தாரகாசார்யராகிய தேவரீருக்கே அடிமையாயிருக்கை, தேவரீரையே மோகாஷத்திற்கு உபாயமாகக் கொள்ளுகை, தேவரீரையே பேரூக்கமாகக் கொள்ளுகை எனகிற இம்மூன்றினையும்) அடியேன் திடமாகப் பற்றியிருக்கும்படி க்ருபை செய்தருளவேணும் என்று ப்ரார்த்தித்தாராயிற்று. மந்தராஜமென்பது முப்பத்திரண்டெடுமுத்துக்களைக் கொண்ட நரவிமலூநுஷ்டுப் மந்தரத்திற்கும் பெயராகையால் அதை நீக்க வேண்டி ‘அஷ்டாகாஷராக்கு’ என்று மந்தராஜத்திற்கு அடைமொழி கொடுத்தருளினார். திருமந்தரம் எட்டெடுமுத்து உடையதாகவன்றே ப்ரஸித்தமாயிருப்பது. இதில் பிற்பகுதியினால், ஆசார்ய நிஷ்டர்களாகிய கூரத்தாழ்வான் முதலியாண்டான் போல்வாரான பரிஷ்டஜநங்கள் அனுபவித்துத் தொண்டுசெய்து மகிழ்ச்சியடைவதற்குக் காரணமான தேவரீருடைய திருவடித்தாமரைகளில், ஆசார்ய நிஷ்டருகிய அடியேனும் இழிந்து அனுபவித்துக் கைங்கர்யம் செய்து மகிழும்படி தேவரீர் அருள்புரியவேண்டுமென்று ப்ரார்த்தி,த்தாராயிற்று.(5)

अल्पापि मे न भवदीयपदाब्जभक्तिः शब्दादिभोगसुचिरत्वहमेधते हा ।

मत्पापमेव हि निदानममष्य नान्यत तद्वारयार्य यतिराज दयैकसिन्धो ॥(६)

அல்பாபி மே ந ப₄வதீய பத₃ாப்₃ஜ ப₄க்தி: ஸப்₃த₃ாதி₃ பே₄க₃ருசிரந்வஹமேத₄தே ஹா மத்பாபமேவ ஹி நித₃ாநமமுஷ்ய நாந்யத் தத்வாரயார்ய யதிராஜ த₃யைகளின்தே₄ா 6

பதவரை:-**த₃யா** ஏக லிந்தே₄ா - த₃யை என்னும் நீர் வற்றுத் தூப்பற்ற கடலே, **ஆர்ய** - ஆசார்யரே, **யதிராஜ** - எதிகட்கு இறைவரான எம்பெருமானுரே, **ஸே** - அடியேனுக்கு, **பதி**ய பத₃ாப்₄ஜை ப₄க்தி: - தேவரீருடைய திருவடித்தாமரைகளில் ஆசையானது,

நல்லதென்றிரே ‘‘துப்புடையாயர்கள்தம் சொல்வமுவவொண்ணைது’’ என்று ஒரு காலவிஶேஷங்களே கொடியருஷபாங்களேமையும் விளக்குப் பினம்போலே உருக்காணவொண்ணைதபடி அவித்த ஸாமர்த்யத்தைக்கண்டு, இடையர் ‘‘எங்கள் குலநாதன்’’ என்று கொண்டாடும்படி அவர்களுக்கு நாதனுமானவனே! ‘‘துப்பு’’ என்று நெஞ்சில் வலியாகவுமாம். அதாவது – ருஷபாங்களின்வன்மையும், இவனுடைய திருமேனியில் மென்மையும் பார்க்கவறியாத மிடுக்கிரே. (நல்லதிறலுடைய) திறலுக்கு நன்மையாவது – பரார்த்தமாகையிரே.

இவ்வளவேயோ? உப₄யவிபூ₄திக்கு நாதனுபாடியை அருளிச் செய்கிறார் (தப்பினவித்யாதி₃) ப்ரஸவஸமநந்தரம் மாதா எடுப்பதற்கு முன்னே காணுமல் போன வைதி₃கன் புத்ரர்களை, தன்னதாயிருக்கிற தன்னுடைச் சோதியிலே செல்லத்தானே அத்₃விதீயமான தேரை நடத்தி அங்கே சென்று புக்கு, பிள்ளைகளைக் கொண்டுவந்து, மாதாவானவள் ‘‘என்பிள்ளைகள்’’ என்று உச்சிமோந்து அணைக்கும் படி அவளோடேகூட்டின இம்மஹாபகாரத்தைத் தமக்குச் செய்ததாகக்கொண்டு ‘‘என்னப்பா’’ என்கிறார்.(7)

(நல்விடையித்யாதி₃) கொடிதான ருஷபாங்கள் ஏழும் விளக்குப்பினம்போலே அவியும்படியாக நன்றான மிடுக்கையுடையனுய், அத்தாலே இடையரும் ‘‘எங்கள் குலநாதன்’’ என்று கொண்டாடும்படி அவர்களுக்கு நாதனுமானவனே! “நல்விடை” என்றது – “நல்லபாம்பு” என்னுமாபோலே க்ரெள்யத்தைப்பற்ற.

(தப்பினவித்யாதி₃) ப்ரஸவ-ஸமநந்தரம் மாதாவானவள் காண்பதற்குமுன்னே கைதப்பிப்போன வைதி₃க புத்ரர்களை. ‘‘தன்னுடைச் சோதி’’ (திருவாய். 3-10-5) என்கிறபடியே தனக்கு அஸாதாரணமாய் நிரவதி₄க-தேஜோருபமான பரமபத₃த்திலே செல்லும்படியாகத் தனியே அத்₃விதீயமான தேரைநடத்தி, அத்தை ப்ரக்ருதி மண்டலத்தளவிலே நிறுத்தி, தானே அங்கே சென்றுபுக்கு அங்குநின்றும் கொடு போந்து, மாதாவானவள் ‘‘என்பிள்ளைகள்’’ என்று உச்சி மோந்து எடுக்கும்படி அவளோடே கூட்டினவனுய், ஆஸ்ரிதர் கார்யம் செய்து அவ்வழியாலும் எனக்கு உபகாரகளுனவனே! (7)

நல் விடையாலே அவிக்கக்கூடுமோ வென்ன (கொடிதானவித்யாதி₃). ‘‘நல்’’ என்றால் கொடுமையைச் சொல்லும்படி யென்னென்ன வருளிச்செய்கிறார் (நல்விடையித்யாதி₃).

(நிரவதி₄க தேஜோருபமான பரமபத₃த்திலே) என்றவிடத்தில் ஸ்ரீஹரிவம் ஶேஷங்கி ஶததமேத₄யாயே வைதி₃கபுத்ராநயநாநந்தரே ‘‘கத₂ம் ஸமுத்ர ஸ்தப்₃தே₄ாயம் க்ருதஸ்தே கமலேகங்களை பர்வதாநாஞ்ச விவரம் கத₂ந்தேக்ருத மப்யபூத்’’ என்றநுஸந்தே₄யம். (7) ஸ்ரீஸௌஷத்யாபாத்ரம்–மே 2009

ஸ்வா.- எட்டாம்பாட்டு. (உன்னையுமித்யாதி₃) த₃ர்ஸநமாத்ரத்திலே த்₃ருஷ்டிசித்தாபஹரணம் பண்ணவல்ல உன்னையும். (ஒக்கலையில் கொண்டு தமில்மருவி) இதென்ன அருமைதான்; இவன் மத்₄யமாங்க₃த்திலேயிருக்க தந்தாம் க்₃ருஹங்களறிந்தபடியென்?. (உன்னித்யாதி₃) ஏவம்ப்ரகாரனை உன்னேடே தங்கள் நினைவின்படியே பரிமாறி, மீண்டும் மாதாவின் பக்கலிலே கொண்டுவருகைக்குள்ள அருமை, தந்தாம் க்₃ருஹங்களிலே கொண்டு போனதிலும் அரிதிறே. (கன்னியரும்மகிழு) மாதா மகிழுமளவேயன்றிக்கே

உன்னையுமொக்கலையில்கொண்டு தமில்மருவி
 உன்னேடு தங்கள் கருத்தாயின செய்துவரும்
 கன்னியரும்மகிழுக் கண்டவர்கண்குளிரக்
 கற்றவர்தெற்றிவரப் பெற்றவெனக்கருளி
 மன்னுகுறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதிள்குழு
 சோலைமலைக்கரசே! கண்ணபுரத்தமுதே!
 என்னவலங்களைவா யாடுக செங்கிரை
 ஏழூல்குழுடையா யாடுகவாடுகவே.

(8)

வ்யா. எட்டாம்பாட்டு. (உன்னையுமித்யாதி₃) ஸெளந்த₃ர்யாதி₃களாலே த்₃ருஷ்டிசித்தாபஹாரியான உன்னையும் மருங்கிலே எடுத்துக்கொண்டு தங்கள் க்₃ருஹங்களிலே சேர்ந்து. “இதென்ன அருமைதான், இவன் மருங்கிலேயிருக்க இவர்கள் தங்கள் க்₃ருஹங்களறிந்து போனபடி என்” என்று கருத்து. (உன்னித்யாதி₃) எத்₃ருஸஞன உன்னேடே தங்கள் நினைவுக்குத்தக்கபடி பரிமாறி, மீளவும் கொண்டு வராநிற்கும் பாலைகளானவர்களும் இச்சேஷ்டிதத்தைக் கண்டு உக்கும்படியாக. இத்தால் தனியிடத்திலே யெளவநாவஸ்தத்துஞ்சு தங்களோடே பரிமாறுவன், மாத்ரு ஸந்நிதியில் இப்படி ஸெஸபவாவஸ்தத்துஞ்சு செய்கிற சேஷ்டிதம் கண்டால்

அரு.எட்டாம்பாட்டு. (உன்னையுமித்யாதி₃) “உன்னை ஒக்கலையில் கொண்டு” என்னேடே “உன்னையும் ஒக்கலையில் கொண்டு” என்று சொல்லுகையால் தமில்மருவுகைக்கு து₃ஷ்கரதை தோன்றுகையாலும், “தங்கள் கருத்தாயின செய்துவரும்” என்றதுக்கநுகு₃ணமாகவும் தாத்பர்யமருளிச் செய்கிறூர் (ஸெளந்த₃ர்யாதி₃த்யாதி₃). “தமில்” என்றதுக்கு (தங்களுடைய க்₃ருஹம்) என்றார்த்த₂ம்; இத்தை அருளிச் செய்கிறூர் (தங்களித்யாதி₃). “உன்னையும்” என்கிற ஸப்த₃த்தையும் “தமில்மருவி” என்றபத₃த்தையும் கடாக்கித்து ப₂லிதமான து₃ஷ்கரதையை அருளிச் செய்கிறூர் (இதென்னவித்யாதி₃). இவனழகிலும் ஸெளகுமார்யத்திலும் துவக்குண்டு மயங்க ப்ராப்தமாயிருக்க, ஸ்வக்₃ருஹங்களில் சேர்ந்தது அதிது₃ஷ்கரமென்று திருவுள்ளம். (பாலைகளானவர்களும் என்ற ‘ச’ காரம் - விரோத₄த்திலே. அதாவது - யெளவநாவஸ்ததுஞ்சியிருக்குமது மகிழ்ச்சிக்கு ஹேதுவாயிருக்க, ஸெஸபவாவஸ்ததை₂யைக் கண்டு மகிழக்கூடுமோவென்கை. ஆகிலும் மகிழும் ப்ரகாரத்தை அருளிச் செய்கிறூர்

அபிழுமதைகளானவர்களும் உகக்க. விட்டுப்போகிறவர்கள் மகிழ்ச்சிறது - விட்டுப்போனால் வரும் வ்யஸநமறியாத மெளக்துமிழே. (கண்டவரித்யாதி₃) போக்குவரத்தில் பாவபுந்துமின்றியே கண்டவர்களுக்கும் இளநீர்குழம்பு போலே கண்குளிரும்போலேகாணும். (கற்றவரித்யாதி₃) நாலுசாப்பதும் தொடுக்கக் கற்றவர்கள், பிள்ளையினுடைய ஸ்திதிகமந சுயநாதி₃களைக் கண்டு, தங்கள் ப்ரீதியாலே பிள்ளைக்கவிபாடுவர். (பெற்றவெனக்கருளி) இதுமேலே அந்வயிக்கக்கடவுது.

(மன்னித்யாதி₃) திருக்குறுங்குடியிலே நித்யவாஸம் பண்ணுகிறவனே! “நப்லாவயதி ஸாக்ர:” (பாகவதம் 5-38-4) என்னைநின்றதிறே. (வெள்ளறையாய்) இவர் விஶேஷஷித்து மங்களாஸாஸநம் பண்ணும் தேஸமிறே திருவெள்ளறை. (மதிள்குழ் சோலைமலைக்கரசே) இவர் நிர்ப்பராம்படி திருமதினுண்டாவதே அத்தேஸத்துக்கு; திருமதிளாலே சூழப்பட்ட திருமலை

அவர்கள் உகப்பார்களென்று கருத்து. (கண்டவர் கண்குளிரி) ஆரேணுமாக இச்சேஷ்டிதங்களைக் காண்பவர்கள் கண்கள் இளநீர்குழம்பிட்டாப்போலே குளிரும் படியாக. (கற்றவர்தெற்றி வர) நாலுசாப்பதும் தொடுக்கக்கற்றவர்கள், உண்ணுடைய பாலசேஷ்டித-ரஸத்தைக் கண்டு பிள்ளைக்கவிகள் தொடுத்துவர. (பெற்றவெனக்கருளி) உன்னைப் பிள்ளையாகப்பெற்ற எனக்கு ப்ரஸாதத்தைப் பண்ணி. இது மேலே அந்வயிக்கக்கடவுது.

(மன்னுகுறுங்குடியாய்) “நப்லாவயதி ஸாக்ர:” (பாகவதம் 5-38-4) என்கிற படியே ப்ரளைத்துக்கும் அழியாத திருக்குறுங்குடியிலே வார்த்திக்கிறவனே! (வெள்ளறையாய்) அவ்வளவன்றிக்கே திருவெள்ளறையிலேயும் நித்யவாஸம்பண்ணுகிறவனே!. (மதிள்குழ் சோலைமலைக்கரசே) அரணைகப்போரும்படியான மதிளாலே சூழப்பட்ட திருமலைக்கு ராஜாவாய்க்கொண்டு ஈரரசுதவிர்த்து நின்றவனே! (கண்ணபுரத்தமுதே) ஸர்வஜந போக்கமாம்படி திருக்கண்ணபுரத்திலே நிற்கிற அம்ருதமே. (என் அவலம்

(இத்தாலித்யாதி₃). (இளநீர்குழம்பு) நாரிகேளாஞ்ஜனம். “தெற்றிவர” என்றதினர்த்தும் (பாலேத்யாதி₃). (பிள்ளைக்கவிகள்) என்றது - பால்யசேஷ்டிதங்களைச் சொல்லும் பாட்டுக்கள்.

“மன்னு” என்று விஶேஷஷித்ததுக்குத் தாத்பர்யம் (நப்லாவயதீத்யாதி₃). “என்கிறபடியே” என்றது - என்னுமாபோலேயென்றபடி. அதாவது - க்ருஷ்ணன் திருமாவிகையை ஸாக்ரம் அமிழ்த்தாதாப்போலேயென்கை. மதிதவழிகுடுமியிருவாய் 2-10-2) யான திருமலைக்கு மதிளென்கையாலே ஒளந்துத்தயம் தோன்றுகிறதென்றத்தை அருளிச் செய்கிறூர் (அரணைகப் போரும்படியான) என்று பரமபதத்தில் நின்றும் வந்து சோலைமலைக்கு ராஜாவாய் அழகாலும் ஶலைதுகளாலும் நாட்டை வென்று தனக்காக்கிக் கொள்ளுகையாலே ஸ்ரீஸௌலைத்யாபாத்ரம்—மே 2009

யிலே நித்யவாஸம் செய்து ஈரரசு தவிர்த்துநின்றவனே! (கண்ணபுரத்தமுதே) மங்க₃ எாசாஸநம் பண்ண, கற்றவர்கள் தாம்வாழும் (பெரு.திரு 8-4) கண்ணபுரமிறே. (அழுதே என்னவலம் களைவாய்) ஜ்ஞாநஸங்கோசம் பிறவாமல் ரகஷகத்வத்தை மாருடி நடத்துகையாலே, “அழுதே என்னவலங்களைவாய்” என்கிறார். இவர்க்கு அவலமுண்டாவது - அவன் நியாம்யங்காதொழியிலிறே. இவர் அவனை நியமித்து “இவை முதலான தி₃வ்யதே₃ ஶங்களிலே நித்யஸந்திதி₄ பண்ணவேணும்” என்று நிறுத்தினவர் போலேகாணும். (பெற்றவெனக்கருளி) பெற்றிரும் தாமே போலேகாணும். (ஏழுலகு மித்யாதி₃) இவன் இவருக்கு நியாம்யங்காலிறே ஏழுலகுமுடையங்கூது. “உன் உடைமையை நோக்கிக் கொள்ளாய்” என்கிறார்.

“மன்னுகுறுங்குடியாய் வெள்ளறையாய் மதிள்சூழ் சோலைமலைக்கரசே கண்ணபுரத்தமுதே என்னவலம் களைவாய் - ஏழுலகுமுடையாய்-உன்னையும் களைவாய்) என்னுடைய அவத்துயத்தைப்போக்குமவனே! அதாவது - எனக்கு பட்டுவ்யனும் நான்சொன்னபடி செய்கையாலே நீ அநியாம்யங்கானபோதுநான்பட்டும் க்லோஸத்தைப் போக்குமவனேயென்கை. (ஆடுக செங்கீரை) இப்படியிருக்கிற நீ செங்கீரை ஆடியருளவேணும். (ஏழுலகு மித்யாதி₃) ஸமஸ்தலோகங்களுக்கும் ஸ்வாமியானவனே! ஆடியருளவேணுமென்கை.

“மன்னுகுறுங்குடியாய்” என்றுதொடங்கி “என்அவலம் களைவாய்” என்று ஸம்போதி₃த்து, “உன்னையு மொக்கலையில்” என்று தொடங்கி, “பெற்றவெனக்கருளி - ஆடுக செங்கீரை” என்று அந்வயம். (8)

பாலொடுபெநுய்தயிரோண் சாந்தொடுசெண்பகமும்
பங்கயம் நல்லகருப்பூரமும் நாறிவரக்
கோலநறும்பவளச் செந்துவர்வாயினிடைக்
கோமளவெள்ளிமுளைப்போல் சிலபல்லிலக
நீலநிறத்தழகாரைம்படையின் நடுவே
நின்களிவாயமுத மிற்று முறிந்துவிழ
எலுமறைப்பொருளே! யாடுக செங்கீரை
ஏழுலகுமுடையா யாடுகவாடுகவே. (9)

(�ரரசுதவிர்த்து நின்றவன்) என்றது. அவலமென்றதினர்த்தம் (அவத்துயத்தை) என்றது. “என்னநோன்புநோற்றுள்கொலோ இவனைப்பெற்ற வயிறுடையாள்” (2-2-4) என்று புகழப்படுமவளுக்கு அவத்துயம்வர ப்ரஸக்தியில்லாமையாலே “செங்கீரையாடுக” என்னும்படி பட்டுவ்யனுயிருக்கிற ப்ரகரணங்குண்மாக அவத்துயத்தை விவரிக்கிறார் (அதாவதித்யாதி₃). (8)

ஒக்கலையில் தமில் மருவி உன்னேடு தங்கள் கருத்தாயின செய்து வரும் கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக் கற்றவர் தெற்றி வரப்பெற்ற வெனக்கருளி - ஆடுக” என்றவந்யம்... (8)

ஸ்வா.- ஒன்பதாம்பாட்டு. (பாலித்யாதி₃) பால் நெய் தயிர் முதலானவைகளை, களவிலும் வெளியிலும் பலகாலும் அமுதுசெய்த முடநாற்றமும், உகந்தார் உகந்தபடி சாத்தின நிறமழகிதான் சாந்து செண்பகம் முதலானவையும், குணுங்கோடே கலந்து பரிமளிதமாய் எங்கும் பரந்து தோற்ற.

வ்யா.- ஒன்பதாம்பாட்டு. (பாலித்யாதி₃) பாலோடே கூட நெய்யும் தயிருமாகிற குவ்யங்களைப் பலகாலும் அமுதுசெய்கையாலும், திருமேனியிலே அழகிய சாந்து செண்பகம் முதலானவற்றைப் பலகாலும் சாத்துகையாலும், திருமேனி அசைகையாலே அவையும், ஹர்ஷத்தாலே “கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ” என்னும்படியான திருப்பவளம் விகளிக்கையாலே பங்கஜமும் நல்ல கர்ப்புரமுமாகிற அவையும் தன்னிலே கலந்து குந்தி₄த்துவர. (கோலமிதயாதி₃) துர்பஞ்சியமாய் பரிமளிதமான

அரு. ஒன்பதாம்பாட்டு. (பாலித்யாதி₃) பால் முதலானவைகள் க்ருஷ்ணன் திருமேனியிலே குந்தி₄த்து வருகைக்கு ஹேதுக்களை அருளிச்செய்துகொண்டு அர்த்தமருளிச்செய்கிறூர் (பாலோடே யித்யாதி₃). (தயிரும்) என்ற சகாரம் வெண்ணெயை ஸமுச்சயிக்கிறது. நந்தாதி₃களுக்கு முத்திறமுமுண்டாயிருக்கச்செய்தேயும், ஆழ்வார் பரிவராகையாலே சிறுப்பிள்ளைகள் சர்வரங்களுக்கு மாஹிஷாதி₃கள் ஹிதமாகாமையாலே அருளிச்செய்யா ரென்றும், க்ருஷ்ணனுக்கும், பண்ணின உபகாரமறியும் பக்ககளிடத்தில் பரீத்யிபசயமுண்டா கையாலும் குவ்யமே விவக்ஷிதமென்றருளிச்செய்கிறூர் (குவ்யங்களை) என்று. “செண்பக மல்லிகையோடு செங்கழுநீர்” என்கிற பாட்டைத்திருவுள்ளாம்பற்றி “செண்பகம்” என்றத்தை உபலக்ஷணமாக்கி அர்த்தமருளிச்செய்கிறூர் (திருமேனியிலே யித்யாதி₃). (அவையும்) பால் முதலானவற்றினுடைய குந்தி₄ங்களும். அவையுமென்ற சகாரத்தால் “சாந்தொடு செண்பகமும்” என்ற சகார விவக்ஷிதமான ஸமுதி₃யம் தோன்றுகிறது.

கீழே திருமேனியில் குந்தி₄ங்களைல்லாம் சொல்லியிருக்க, மீளவும் “பங்கயமும் கருப்பூரமும்” என்று சொல்ல ப்ரஸக்தியேதன்ன; ப்ரமாணபூர்வகமாக இது ஸ்வாபாவிக குந்தி₄ங்களைச் சொல்லுகிறதென்கிறூர் (ஹர்ஷத்தாலே கர்ப்பூரமிதயாதி₃). “பத்தி₃மவர்னம் ஸாகேஸாந்தம் பத்தி₃மறிஸ்வாஸமுத்தமம் கதி₃ா தி₃ரக்ஷ்யாமி ராமஸ்ய வதி₃நம் புஷ்கரேக்ஷணம்” என்றும், “ஸத்தி₃ருஸம் ஸாரதி₃ஸ்யேந்தே₃: புல்லஸ்ய கமலஸ்ய ச | ஸாகுந்தி₄ மமநாதி₂ஸ்ய தி₄ந்யா தி₃ரக்ஷ்யந்தி தந்முக₂ம்” என்றும் சொல்லுகிற ஸ்வாபாவிக குந்தி₄ங்களைல்லாம் ஆண்டாளுக்குக் கருத்தென்று திருவுள்ளம். (பங்கயமும் கருப்பூரமும்) என்றது - தத்தத் குந்தி₄ங்களையென்றபடி. (குந்தி₄த்துவர) என்றது - அபிழவ்யக்தமாய் வரயென்றபடி. அமுதுசெய்கையாலும், சாத்துகையாலுமுண்டான இவை - திருமேனி அசைகையாலேயும், பங்கயமும் நல்ல கருப்பூரமுமான இவை - “கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ” என்னும்படியான திருப்பவளம் ஹர்ஷத்தாலே விகளிக்கையாலேயும், இவை தன்னிலே கலந்து குந்தி₄த்து வரவென்று அங்கங்கே அத்தி₄யாஹரித்து அந்வயம் பூஶைஸௌத்தியாபாத்ரம்—மே 2009

(கோலமித்யாதி₃) த₃ர்ஸநீயமாய், பரிமளிதமான செம்பவளம்போலே துவர்ந்த திருப்பவளத்திடையிலே வெள்ளி அரும்பினுப்போலே நன்றான திருமுத்துக்கள் ஒளிவிட.

(நீலமித்யாதி₃) அழகார்ந்த நீலநிறத் திருமார்விலே ஸ்ரீபஞ்சாயுத₄த்தின் நடுவே பக்வப₂லம் போலே கனிந்த உன்னுடைய திருப்பவளத்தில்

பவளம்போலே அழகியதாய்ச் சிவந்திருக்கிற திருவத₄ரத்தினுள்ளே இளையதான வெள்ளி அரும்புபோலே சிலமுத்துக்கள் விளங்க.

(நீலமித்யாதி₃) நீலமான திருமேனி நிறத்துக்குப் பரப₄க₃த்தாலே அழகுமிக்கிருக்கிற ஸ்ரீபஞ்சாயுத₄த்தின் நடுவே உன்னுடைய பக்வப₂லம்போலே யிருக்கிற திருப்பவளத்திலூருகிற வாகும்ருத ஐலமானது இற்றிற்றுவிழ. (எலுமித்யாதி₃) தகுதியான வேத₃ார்த்த₂மானவனே. “வேதை₃ஸ்ரீ ஸர்வைரஹ்மேவ வேத₃ய:” (கீதை 15-15) என்கிறபடியே வேத₃த்துக்கு அங்குபமான அர்த்த₂ இவனேயிறே. ஸேஷம்பூர்வவத். (9)

கண்டுகொள்வது. அன்றிக்கே, அமுதுசெய்கையாலும் சாத்துகையாலும் பரிமளிதமான திருமேனி அசைகையாலே தோற்றும்படியான அவையும், “கர்ப்பூரமித்யாதி₃” என்னும் படியான திருப்பவளம் ஹர்ஷத்தாலே விகலிக்கையாலே தோற்றும்படியான பங்கயம் நல்ல கருப்பூருமாகிற அவையும் குந்திழத்து வரவென்று இப்படி அங்கங்கே அத்த₄யாஹரித்து அந்வயமாகவுமாம்.

“கோலமாய், நறுவிதாய் பவளம் போலேயிருக்கிற செந்துவர்வாய்” என்று எல்லாம் திருவத₄ரத்துக்கே விஸேஷணமாகச் சொல்லுமளவில் முன்பே க₃ந்த₄வத்வம் சொல்லியிருக்கையாலே மீளவும் “நறும்” என்று சொன்னால் புநருக்தமாமென்றும், ப்ரவாளம் நேரே உபமாநமாகாமையாலும் பவளத்துக்கு விஸேஷணமாக அந்வயித்து அபூதோபமையென்று கருத்தாக்கி அர்த்த₂மருளிச்செய்கிறூர் (த₃ர்ஸநீயமாயித்யாதி₃). “செம்” என்றதினர்த்த₂ம் (அழகியதாய்) என்றது. “கோமளம்” என்று ம்ருது₃த்வம் சொல்லுமளவில், வெள்ளிக்கும் துந்தங்களுக்கும் சொல்லக்கூடாமையாலும், முளைகளை த₃ந்தங்களுக்கு உமாநமாக கவிகள் சொல்லாமையாலும், இளமையும் அரும்புமாக அர்த்த₂மருளிச்செய்கிறூர் (இளையதானவித்யாதி₃), இளமை தோற்ற வெள்ளியாலே பண்ணின அரும்பு போலேயென்று கருத்து. “சிலபல்” என்றது - பருவத்தைப்பற்ற.

நீலபத₃த்தைத் திருவுள்ளம்பற்றி அர்த்த₂மருளிச்செய்கிறூர் (நீலமான வித்யாதி₃). (நிறத்துக்குப் பரப₄க₃த்தாலே என்றது - அதுக்கு விஜாதியமான வர்ணேத்கர்ஷமுண்டாயிருக்கையாலே யென்றபடி. (பஞ்சாயுத₄ம்) என்றது - திருமார்பில் சாத்தின பஞ்சாரமென்கிற ஆபூரணவிஸேஷம். “இற்றுமுறிந்து” என்கிறது - அர்த்தத: மீமிசையாகையாலே (இற்றிற்று) என்றது. “வேத₃ஸாஸ்த்ராத் பரம் நாஸ்தி நதை₃வம் கேஸவாத்பரம்” என்கிறபடியே - வேத₃ம் ஸர்வப்ரமாணேத்தக்குஷ்டமானப்போலே ஸர்வப்ரமேயோத்தக்குஷ்டனை இவனேதகுதியான அர்த்த₂மென்று இத்தை ப்ரமாணமுகே₂ந உபபாதி₃க்கிறூர் (வேதை₃ஸ்ரேத்யாதி₃). ... (9)

அம்ருதமானது இற்றிற்றுவிழ. (மறையேலும் பொருளே) வேதை₃ப்சவிறே. ஏல்-பொருத்தம். மறைக்குப் பொருந்தின பொருள்யாதொன்று, அதிறே ஏழுலகுக்கும் ஸ்வாமியாவது. (9)

ஸ்வா.- பத்தாம்பாட்டு. (செங்கமலமித்யாதி₃) சிவந்ததாமரை போலே யிருக்கிற திருவடிகளில் பூவின் உள்ளிதழ் போலேயிருக்கிற திருவிரல்களிலே ஸஹஜமென்னும்படி சேர்ந்து ஒளிவிடாநின்ற அங்குளீயங்களும், திருவரையில் - கிண்கிணியும், தங்கிய பொற்றிருவரைநாணும், கோவையிட்ட தாளையுடைத்தாய் நன்றான மாதளையின்பூவோடே கோக்கப்பட்ட பொன்மணிகளும். (மோதிரமும்) திருவிரல்களில் சாத்தின மோதிரமும்.

செங்கமலக்கழவில் சிற்றிதழ்போல்விரலில்
சேர்திகழாழிகளும் கிண்கிணியுமரையில்
தங்கியபொன்வடமும் தாளாநன்மாதளையின்
பூவொடுபொன்மணியும் மோதிரமும்கிறியும்
மங்கலவைம்படையும் தோள்வளையுங்குழையும்
மகரமும்வாளிகளும் சுட்டியுமொத்திலக
எங்கள்குடிக்கரசே! யாடுகசெங்கீரை
ஏழுலகுமுடையா யாடுகவாடுகவே. (10)

வ்யா.- பத்தாம்பாட்டு. (செங்கமலமித்யாதி₃) சிவந்தகமலம் போலேயிருக்கிற திருவடிகளில், அதில் உள்ளிதழ் போலே சிறுகியிருக்கிற திருவிரல்களிலே ஸஹஜமென்னும்படி சேர்ந்து விளங்காநின்ற திருவாழி மோதிரங்களும், திருவரையில் கிண்கிணியும். அன்றிக்கே, “கிண்கிணி” என்கிறவித்தைக் கீழோடே சேர்த்துப் பாதுச்சதங்கையாகச் சொல்லவுமாம். “சேவடிக்கிண்கிணி” என்னக்கடவுதிறே. (அரையில் தங்கிய பொன்வடமும்) திருவரையில் ஸர்வகாலமும் சாத்தியிருக்கும் பொன்னரைநாணும். (தாளாநன்மாதளையின் பூவொடுபொன்மணியும்) “உடையார் கனமணியோடொண்மாதளாம்பூ” என்கிறபடியே தாளையுடைத்தாய் நன்றான மாதளம் பூவோடே நடுநடுவே கலந்துகோத்த பொன்மணிக்கோவையும். (மோதிரமும் கிறியும்) திருக்கையில் திருவிரலில் சாத்தின மோதிரங்களும்,

அரு.- பத்தாம்பாட்டு. (செங்கமலமித்யாதி₃). “சேர்” என்றத்தாலே ஸ-ஸமஸ்விஷ் டதை தோன்றுகையாலே அத்தை அருளிச்செய்கிறார் (ஸஹஜமென்னும்படி சேர்ந்து) என்று. “அரையில் - கிண்கிணி” என்றந்வயித்து அர்த்தமருளிச்செய்கிறார் (திருவரையித்யாதி₃). “செங்கமலக்கழவில் கிண்கிணி” என்றந்வயித்து யோஜநாந்தரமருளிச்செய்கிறார் (அன்றிக்கேயித்யாதி₃). கிறி பதுர்த்தம் - (பவளவடம்) என்றது.

திருமார்வில் பஞ்சாயது₄ங்களைச் சொன்னவநந்தரம் மேலேபோகாமல் அருகில் திருத்தோள்வளைகளை அநுபவிக்கைக்கு ப்ரஸக்திமுகே₂ந அர்த்தமருளிச்செய்கிறார் ஸ்ரீஸௌலைஶதுஷ்யாபாத்ரம்-மே 2009

(கிறியும்) திருக்கையிலே சாத்தித் திருமஞ்ஜநத்திலும் கழற்ற வொண்ணை சிறுப்பவளவடமாதல்; பிறைமுகப்பணியாதல்;

(மங்கலவைம்படையும்) திருமார்விலே பிள்ளைக்கு ரகையாகச் சாத்தின ஸ்ரீபஞ்சாயுத₄மும், தோள்வளையும். (குழையும்) திருக்காதுப்பணிகளும். (மகரமும்) திருமகரக்குழையும். (வாளிகளும்) திருச்செவிமடல் மேலே சாத்தின வாளிகளும். (சுட்டியும்) திருக்குழலில் சாத்தின சுட்டியும். (ஒத்திலக) பிள்ளைக்குத்தகுதியாக ப்ரகாஸரிக்க. (எங்கள் குடிக்கரசே) திருவாய்க்குலத்துக்கு அரசானவளவன்றிக்கே விஶேஷசித்து எங்கள் குடிக்கு அரசானவனே! (10)

மணிக்கட்டில் சாத்தின சிறுப்பவளவடமும்.

(மங்கலவைம்படையும்) திருமார்வில்சாத்தின மங்களாவஹமான ஸ்ரீபஞ்சாயுத₄மும். (தோள்வளையும்) அதுக்குப் பரபாகுமாய்க்கொண்டு இரண்டருகும் விளங்காநின்றுள்ள திருத்தோள்வளைகளும். (குழையும்) திருக்காதுப்பணிகளும். (மகரமும்) திருமகரக்குழைகளும். (வாளிகளும்) திருச்செவிமடல் மேல் சாத்தின வாளிகளும். (சுட்டியும்) திருக்குழலிலே சாத்தித் திருநெற்றிக்கலங்காரமாக நாலும் சுட்டியும். (ஒத்திலக) இரண்டருகுமசைந்தாடுகையாலே எல்லாம்சேர ஒனிவிட வென்னுதல்; திருமேனிக்குத் தகுதியாய் ப்ரகாஸரிக்கவென்னுதல். (எங்கள்குடிக்கரசே) எங்களுடைய குலத்துக்கு ராஜாவானவனே! (10)

அவ.- பதினேராம்பாட்டு. நிகழ்மத்தில், இத்திருமொழி கற்றுர்க்குப்பலம் சொல்லித் தலைக்கட்டுகிறார்.

அன்னமும்மீனுருவு மாளரியும் குறளும்
ஆமையுமானவனே! ஆயாகள் நாயகனே!
என்னவலம்களைவா யாடுகசெங்கீர
எழுலகமுடையாய் ! ஆடுகவாடுகவென்று
அன்னநடைமடவா எசோதை யுந்தபரிசு
ஆனபுகழ்ப்புதுவைப் பட்டனுரைத்ததமிழ்
இன்னிசைமாலைகளிப் பத்தும்வல்லாருலகில்
எண்டிசையும் புகழ்மிக் கின்பமதெய்துவரே. (11)

(அதுக்கித்யாதி₃). (அதுக்கு) பஞ்சாயுத₄த்துக்கு. (காதுப்பணிகள்) என்றது - மகரகுண்ட₃ல வ்யதிரிக்தங்களான கர்ணபூ₄ஷனங்களைன்றபடி. “ஒத்து” என்றதுக்கு இரண்டர்த்த₂ம்; அவையெல்லாம் தன்னிலே சேரவென்னுதல்; திருமேனியோடொத்தென்னுதல். இவை இரண்டையும் அடைவே அருளிச்செய்கிறார் (இரண்டித்யாதி₃வாக்யத்₃வயத்தாலே). (10)

(என்னையாண்டி டும் தன்மையான் சடகோபன்) என்னை ரகசித்து, ஶட₂கோபனென்கிற பட்டப்பேர் சூடினவர்.

(என்நம்பியே) அவரேயன்றே என்குறைவை நிறைக்கும்படியான நிறைவை யுடையவர். என்குறைவாகிற பாழ்ந்தாறு நிறையும்போது அவருடைய பூர்த்தியே வேண்டாவோ? ஸத்தவநிஷ்ட₂ர்க்கு புஹிஷ்ட்ட₂னை வென்னைத் தாமங்கீ₃கரித்தும், அப்ரியங்களிலும் அஹிதங்களிலும் கைவளர்ந்து போந்தவென்னை ப்ரியஹிதங்களிலே முட்டியும். அநுபகாரகனை என்னைக் கைங்கர்யம்கொண்டும் போந்த பூர்த்தியையுடையவர் ஆழ்வாரேயன்றேவென்று ஸ்வலித்₃த₄ாந்தத்தை த்ருமீ₃கரிக்கிறார்.

**நான்காம்பாட்டின் அழகியமணவாளப்பெருமாள் நாயனார்
வ்யாக்யாநம் முற்றிற்று.**

ஆத்மாவுக்கு ஸேஷியானவெம்பெருமான் ஆண்டுபோருகிறதொழிய இவ்வாழ்வார் ஆளக்கூடுமோவென்ன அருளிச்செய்கிறார் (அவனடியார் சிறுமாமனிசரென்று தொடங்கி). பாழ்ந்தாலென்றது – பாழாய்க்கிடக்கிறபெருங்குழி என்றபடி . அவத₄ாரணத்துக்குப்பொருள் (ஸத்வநிஷ்ட₂ருக்கும் பஹிஷ்ட்ட₂னைவென்று தொடங்கி).

நான்காம்பாட்டின் அழகியமணவாளப்பெருமாள் நாயனார் அரும்பத₃ம் முற்றிற்று.

ஜந்தாம்பாட்டு.

5. நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்
செம்பொன்மாடத் திருக்குருசூர்நம்பிக்
கன்பனு யடியேன் சதீர்த்தேனின்றே. (5)

நஞ்ஜீயர் வ்யாக்யாநம்

அவ.- அஞ்சாம்பாட்டு. ஸத்துக்களும் கைவிடும்படி உம்முடைய பக்கல் குற்றமேதன்னில், அநாதி₃காலம் பரத₃ாரபரிக்₃ரஹம் பரத₃ரவ்யாபஹாரம் பண்ணிப் போந்து இளிம்பனுனேன். இன்று ஆழ்வாருடைய நிர்ஹேதுக விஷயீகாரத்தாலே சதுரங்கேனென்கிறார். இதுக்கு முன்புண்டான அநாதம் கு₃ணங்களை அநுஸந்தித்து ஆழ்வாருடைய நிர்ஹேதுக விஷயீகாரத்தாலே க்ருதக்ருத்யங்கேனென்கிறார்.

வ்யா.- (நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்) ப₄க₃வதீயமான ஆத்மவஸ்துவை என்னதென்றிருந்தேன்; “‘சோரேணுத்மாபஹாரிணை’” (பார.உத். 42-35) என்கிறபடியே ஸர்வேஸ்வரனதான ஆத்மவஸ்துவை அபஹரித்தேன். பிறர் நன்பொருளென்றது - ஜக்யஸ்ருதிகளும் சொல்லச் செய்தே பே₄த₃ம் ஜீவிக்கைக்காக. பொருளென்கிறது- விரோதி₄வ்யாவர்த்தமான ஸ்வரூபம்.

(நம்பினேனித்யாதி₃) ஆத்மாபஹாரத்தாலே ப₂லித்த ப₂லம் சொல்லுகிறார். ப₄க₃வதீவிஷயத்திலே “‘மஹாவிஶ்வாஸபூர்வகம்’” (பரதமுநிலகஷணம்- விஷ்வக். ஸம்.) என்றிருக்குமிருப்பெல்லாம் ஸ்த்ரீகள் பக்கலிலேயே ஆகிறது. “‘விரைக்குழல் மடவார்க்கலவியைவிடு’” (பெரி.திரு.9-8-1) என்றும், “‘சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது’” (திருவாய் 2-10-2) என்றும், அபி₄யுக்தரான என்னசார்யர்கள் சொன்னவிஷயத்தைக்கிடீர்நான் அநாதி₃காலம் விஶ்வலித்துப் போந்தது. மடவாரென்கிற ப₃ஹாவசநத்தாலே ஒன்றில் பர்யாப்தமாகாமையாலே கண்டவிடமெங்கும் நுழையும்படி சொல்லுகிறது.

(செம்பொனித்யாதி₃) ஆழ்வார் திருவவதரிக்கையாலே அங்குள்ள தடங்க இவருக்கு ஸ்லாக்குமாயிருக்கிறபடி. இவ்வூரில் ஜஸ்வர்யத்துக்கடியான பூர்த்தியையுடைய ஆழ்வார் நிர்ஹேதுக கடாக்குத்தாலே தம்பக்கலிலே ப₄க்தியையுண்டாக்கினபடி. “‘வரவொன்றில்லையால் வாழ்வினிதால்’” (பெரிய திருவ 54) என்கிறபடியே வந்தவழி அறிந்திலேன். இங்குனே ப₂லிக்கக்கண்ட வித்தனை. அபூர்ணமான ப₄குவத்துவிஷயத்திலே அடியமைவனுகாதே, பூர்ணரான ஆழ்வாருக்கு அடியேனுய் சதுரங்கேனென்கிறார். ஸ்த்ரீகளை விஶ்வலித்து இளிம்பனுன நான் ஆழ்வாரைப்பற்றி இன்று சதுரங்கே என்றுமாம்.

அஞ்சாம்பாட்டுக்கு நஞ்ஜீயர் வ்யாக்யாநம் மூற்றிற்று.

ஸ்ரீஸௌலைஸதாயாபாத்ரம்-மே 2009

நம்பிள்ளை ஈடு.

அவ.அஞ்சாம்பாட்டு. (நம்பினேனித்யாதி₃) உம்மைப் புன்மையாகவும், உமக்கு ஆழ்வார் ஸர்வப்ரகாரத்தாலும் உபகாரகராகவும் சொன்னீர். உம்முடைய பூர்வவ்ருத்தத்தையும் அவர் உமக்கு உபகரித்த எல்லையையும் சொல்லிக்காணிரென்னச் சொல்லுகிறார்.

வ்யா.- (நம்பினேனித்யாதி₃) இது என்னுடைய புன்மையிருந்தபடி. பிறர்பொருளை நம்பினேன். இப்போது பொருளென்கிறது - அர்த்த₂த்தை. அதாவது - ஆத்மவஸ்து. எங்கனேயென்னில் “த்₃ரவ்யம் கு₃ணஸ்தத₂ா கர்ம ஜாதிஸ்சேதஸ்தத₃ாஸ்ரயः” (?) என்று பத₃ார்த்த₂ம் சொல்லுகிறவிடத்தே த்₃ரவ்யங்களில் ப்ரத₄ாநமாக ஆத்மவஸ்துவை நிஸ்சயித்ததிறே. அத்தையிறே இவர் முன்பு அபஹரித்ததென்கிறது. “கள்வனேனானேன்” (பெரிய திரு 1-1-5) என்றும், “வன்கள்வன்” (திருவாய் 5-1-4) என்றும் சொல்லுகிறபடிகளை இவரும் சொல்லுகிறார். ப₄க₃வச்சே₂ஷத்வத்தளவிலும் நில்லாதே ஆழ்வாரளவும் வரும்படியான ஆத்மவஸ்துவைக்கிடீர் நான் அபஹரித்தது. ஆழ்வாரளவும் வந்தவன்றிறே இது அநந்யார்ஹமாய்த்ததாவது.

பிறரென்று - ஒருவிஷயத்தை விவகைக்கிறது. த்₃ரவ்யத்தினுடைய ஸ்லாக்யதைக்கும் உடையவனுடைய ஸ்லாக்யதைக்கும் தக்கபடி கனத்திறே ப்ராயஸ்சித்தமிருப்பது. ப்₃ராஹ்மணனுடைய த்₃ரவ்யத்தை அபஹரித்தாப் போலன்றிறே சண்ட₃ாளனுடைய த்₃ரவ்யத்தை அவஹரித்தால் ப்ராயஸ்சித்தமிருப்பது. த்₃ரவ்யங்களிலும் இப்படியே கு₃ருலகு₄ ஸ்வப₄ாவமிருக்கும்படி. ஆத்மவஸ்து கௌஸ்துப₄ஸ்த₂ாநீயமாய், இத்தையுடையவன் ஸர்வேஸ்வரனையிறே இருப்பது.

(நம்பினேன் மடவாரையும்) ரத்நாபஹாரம்பண்ண அஞ்சாதவன் விறகும் வைக்கோலும் களவுகாணவஞ்சுமோ? ஈஸ்வரன் என்னதென்றபி₄மாநித்தவஸ்துவை அபஹரித்தவன் தே₃ஹபரிக்ரஹம் பண்ணினார் என்னதென்றபி₄மாநித்தவஸ்துவை அபஹரிக்கச்சொல்லவேணுமோ? (முன்னெலாம்) இப்படி ஆத்மாபி₄மாநம் பண்ணியும் விஷயப்ரவணனுயும் போந்தகாலம் ஸாவதி₄யாகப் பெற்றதாகிலும் லாப₄முண்டிறே. ஈஸ்வரரேபாதி ஆத்மவஸ்துவும் நித்யம், காலமும் அநாதி₃யாகையாலே முன்புள்ள காலமெல்லாமென்றபடி.

உம்முடைய தண்மை குறைவற்றிருந்தது. ஆழ்வார் உமக்கு நிர்ஹேதுகமாக உபகரித்ததேதென்னச் சொல்லுகிறார் (செம்பொன்மாட்டுஸைலேஸத்₃யாபாத்ரம்-மே 2009)

வித்யாதி₃). இப்படி அநாதி₃காலம் ஆத்மாபஹாரம் பண்ணியதும், விஷய ப்ரவணங்களும் இழவுக்கு உடலாகையன்றிக்கே ஸரண்யப்ரபாவத்தாலே பேற்றுக்கு உடலாக க்ருஷிபண்ணினாரப்போலே ப₂லித்துக்கொண்டு நிற்கக்கண்டேன். (செம்பொன் மாடத்திருக்குருகூர் நம்பிக்கு) ஆத்மாபஹாரம் பண்ணியும் அந்யபரானுய்ப்போந்தான் என்றும் என்னுடைய பூர்வவர்த்தத்தை ஆராய அத்தனை அடுர்னரோ ஆழ்வார்?

(இன்று அன்பனைய்) என்னதென்றிருக்கை தவிர்ந்து அவனுக்கென்றிசைந்து இதரவிஷயத்திலே ஸ்நேஹத்தைவிட்டு ப₄க₃வச்சே₂ஷத்வத்தளவிலும் நில்லாதே அதினெல்லையான ததீயஸேஷாஷத்வத்தினளவிலே நின்றார் ஆழ்வார். இந்த ப்ரதிபத்தி க்ரமம் வேண்டாதே எனக்கு முதலடியிலே இதெல்லா முண்டாய்த்தென்கிறுர்.

(அடியேன் சதிர்த்தேன்) முன்பு தே₃ஹாத்மாபி₄மாநம் பண்ணிப்போந்த நாளிறே நானென்பது. ஸ்வரூபஜ்ஞாநம் பிறந்தபின்பு அடியேன் என்றுய்த்து இவருடைய அஹமர்த்த₂ ப்ரதிபத்தியிருப்பது. (சதிர்த்தேன்) ஈஸ்வரஸேஷாஷமான ஆத்மவஸ்துவை என்னதென்றிருக்கைக்கும், இதரவிஷய ப்ரவணங்களைக்கும் மேற்பட சதிர்க்கேடில்லையிறே. அவற்றைவிட்டு ப₄க₃வச்சே₂ஷத்வத்தளவிலும் நில்லாதே ஆழ்வாரளவும் வருமவனும்படியான சதிரையுடையவனுனேன். ஆசார்யர்களை நம்பி என்கைக்கும், அவர்களாழைத்தால் அடியேன் என்கைக்கும் ஹேது பூநிமது₄ரகவிகள் வாஸநையாய்த்து.

அஞ்சாம்பாட்டின் நம்பிள்ளை ஈடு முற்றிற்று.

பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யாநம்.

அவ.- அஞ்சாம்பாட்டில், உம்மைப் புன்மையாகவும், உமக்கு ஆழ்வார் ஸர்வப்ரகாரத்தாலும் உபகாரகராகவும் சொன்னீர். உம்முடைய புன்மையையும் உமக்கு ஆழ்வார் உபகரித்த நன்மையையும் சொல்லிக்காணிரென்னச் சொல்லுகிறார்.

வ்யா.- (நம்பினேனித்யாதி₃) இது என்னுடைய புன்மையிருந்தபடி. (பிறர் நன்பொருள் - நம்பினேன்) பிறரென்கிறது - ஸர்வேஸ்வரனை. நன்பொரு ளென்கிறது - ஆத்மவஸ்துவை. த்ரிவித₄ாத்மவர்க்கஷத்துக்கு அவ்வருகாய், விஸஜாதீயமான வைலகஷண்யத்தை உடையவனைகையாலே பிறரென்கிறது. “உத்தம: புருஷஸ்த்வந்ய:” (கீதை 15-17) என்னக்கடவுதிரே. பொருளென்று - தூரவ்யம். நன்பொருளென்றது - விலகஷணமான ஆத்மவஸ்துவை. “தூரவ்யாணி நவ தே விது:₃” (?) என்று தூரவ்யங்களில் பரத₄நமாக ஆத்மவஸ்துவை நிர்சயித்தார்களிரே. அத்தையிரே முன்புநான் அபஹரித்தது. நம்புதல் - ஆசைப்படுதல். பரதூரவ்யத்தை ஆசைப்படுகையிரே அபஹராமாவது. “வள்கள்வன்” (திருவாய் 5-1-4) என்றும், “கள்வனேநேனன்” (பெரியதிரு 1-1-5) என்றும் ஆழ்வார்கள் அநுஸந்தி₄த்திரே இவர்க்கு முதல். “கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேநைத்மாபஹாரிணை”

அரும்பதும்:- அஞ்சாம்பாட்டு. “புன்மையாகக்கருதுவர்” என்று புன்மையையும், “அன்னையாய்” இத்யாதி₃யில் ஆழ்வாருபகரித்தபடிகளும் சொல்லியிருக்க, இப்பாட்டிலும் சொல்லுவாளென் என்கிற ஶங்கையைப் பரிஹுரிக்கவேணுமென்று திருவுள்ளம்பற்றி விஶேஷ ப்ரஸ்நமுகே₂ந அவதாரிகையருளிச்செய்கிறார் (உம்மையித்யாதி₃). (சொல்லிக்காணீ) என்றது விஶேஷத்துக் கொண்டிருப்பதி.

ஹார்த்த₃ தாத்பர்யமருளிச்செய்து அந்வயித்துத் தாத்பர்யமருளிச்செய்கிறார் (பிறரித்யாதி₃). பிறரென்று - ஈச்வரனைச்சொல்லும் ப்ரகாரத்தை உபபாதி₃க்கிறார் (த்ரிவித₄ாத்மேத்யாதி₃). (அவ்வருகு) உத்காஷாவதி₄. இதுக்கு ஹேது (விஸஜாதீயேத்யாதி₃). ஆத்மாவைச்சொல்லும் ப்ரகாரத்தைக் காட்டுகிறார் (பொருளென்றித்யாதி₃). வைஶேஷகிமத ரீத்யா நன்மையை உபபாதி₃க்கிறார் (தூரவ்யாணித்யாதி₃). “ப்ருதி₂வ்யப்தேஜோவாய்வாகாஸ காலதி₃காத்மநாம்ஸி நவைவ” (தர்க்க ஸங்க₂ரஹம் 1-3) என்று ஆத்மாவையும் தூரவ்யமாகச் சொன்னுன் வைஶேஷகின். நம்பினேனென்றதுக்குத் தாத்பர்யம் (அத்தை யித்யாதி₃.)

ஸப்த₃ார்த்த₂ம் (நம்புதலித்யாதி₃). ஆசை அபஹாரமானபடியென்னென்ன, (பரதூரவ்யத்தையித்யாதி₃). தம்மை ஆத்மாபஹாரியாக அநுஸந்தி₄க்கைக்கடியென்னென்ன (வள்கள்வனித்யாதி₃). வள்கள்வனென்றது - திருவாய்மொழி. கள்வனென்றது - திருமொழி. நன்மையேதென்ன அருளுகிறார் (முதலித்யாதி₃). ஸிம்ஹாவலோகநந்யாயேந நன்பொருளென்னுதல். தன்னை என்றதுக்குத் தானுன் தன்மையாகத் தாத்பர்யமருளிச்செய்கிறார் ஸிஃபைலேஷத்யாபாத்ரம்-மே 2009

(ப₄ர.உத்₃ 42–35) முதல் ப₄க₃வச்சே₂ஷத்வத்தளவில் நில்லாதே ஸேஷத்வ காஷ்டை₂யிலே நிற்கிற ஆத்மவஸ்துவைக்கிடீர் நான் அபஹரித்தது; ததீ₃யஸேஷமானவன்றிரே இவ்வாத்மாவுக்கு அநந்யார்ஹத்வமுள்ளது.

அபஹாரத்தில் வந்தால் த்₃ரவ்யத்தினுடைய ஸ்லாக்யதைக்கும் அபி₄மாநித்தவன் ஸ்லாக்யதைக்கும் தக்கபடி ப்ராயஸ்சித்தம் க₃னத்திருக்கு மிரே. ப்₃ராஹ்மணன் வஸ்துவை அபஹரித்தால் போலன்றே சண்ட₃ாளன் வஸ்துவை அபஹரித்தால். த்₃ரவ்யங்களிலும் கு₃ருலகு₄ ப₄ாவத்தாலே ப்ராயஸ்சித்த வைஷ்மயமுண்டிரே. விறகு வைக்கோல் களவுகண்டாப் போலன்றிரே ரத்நத்தைக் களவுகண்டால்; ஆத்மவஸ்து ஸ்ரீகௌஸ்துப₄ ஸ்த₂ாநீயமாய், உடையவன் ஸர்வேச்வரனுயிரே இருப்பது.

(நம்பினேன் மடவாரையும்) ஈஸ்வரனுக்கபி₄மதமான வஸ்துவை அபஹரித்த நான், தே₃ஹாத்மாபி₄மாநிகள் என்னதென்றபி₄மாநித்த வஸ்துவை அபஹரிக்கச்சொல்லவேணுமோ? ராஜரத்நாபஹாரம் பண்ண அஞ்சாத நான் கதீ₃ர்யனுடைய விறகும், வைக்கோலும் அபஹரிக்க அஞ்சுவனே? இத்தால் ஈஸ்வரனுக்கபி₄மதமான வஸ்துவையும் அபஹரித்தேன். அந்யருடைய அபி₄மத விஷயத்தையும் அபஹரித்தேனன்றபடி. மடவாரென்கையாலே – அங்கும் அநந்யார்ஹங்களையே அபஹரித்தேனன்றபடி.

(முன்னெலாம்) இப்படி தே₃ஹாத்மாபி₄மாநியாயும், விஷயப்ரவணையும் போந்தகாலந்தான் ஸாவதி₄யாகப் பெற்றதோ? ஈஸ்வரநேபாதி ஆத்மாவும் நித்யன், காலமும் அநாதி₃, அசித் ஸம்பந்த₄மும் அநாதி₃, ஆகையாலே

(ப₄க₃வதி₃த்யாதி₃). ஸேஷத்வகாஷ்டை₂யிலே நிற்கிற ஆத்மவஸ்து என்றத்தை உபபாதி₃க்கிருர் (ததீ₃யேத்யாதி₃). தச்சே₂ஷத்வம் ததீ₃யஸேஷத்வ வ்யாப்தமாகையாலே ததீ₃யஸேஷத்வமில்லாத போது தச்சே₂ஷத்வம் குலைகையாலே அந்யார்ஹத்வம் ப்ரஸக்தமாம். அத்தாலே அநந்யார்ஹத்வமில்லையாமென்று கருத்து.

பிறரென்று – ஸ்வாமி வைலக்ஷண்யம் சொன்னத்தாலும், நல் என்று த்₃ரவ்ய வைலக்ஷண்யம் சொல்லுகையாலும் ப₂வித்ததோரர்த்த₂த்தை யருளிச்செய்கிறீர் (அபஹாரத்தில் வந்தாலித்யாதி₃). “த்ருணகாஷ்ட₂ாபஹாரேண யோ தே₃ாஷ: பரிகீர்த்தித: ஸ்வர்ணரத்நாபஹாரேபி தாவாநேவ ப₄வேத்கத₂ம் கதீ₃ர்யஸ்வாபஹாரேண யோ தே₃ாஷ: பரிகீர்த்தித: | ஸ்ரோத்ரியஸ்வாபஹாரேபி தாவாநேவ ப₄வேத்கத₂ம்! ஆத்மவஸ்து யதோநர்க்க₄மாத்மேசாஸ்து பர: புமாந் தஸ்மாத₃ஸ்யாபஹாரேண தே₃ாஷஸ்யாந்தோ ந விதீ₃யதோ!” (?) என்கிற வசநங்கள் இவ்விடத்தில் அநுஸந்தே₄யங்கள். கதீ₃ர்யன் – க்ஷாத₃ரன். பிறர்நன்பொருளென்றதைக் கடாக்கித்து தாத்பர்யம் (�ஸ்வரனுக்கித்யாதி₃).

ஸ்தரீகளென்னுதே மடப்பத்தையிட்டு விஶேஷித்ததுக்கு ப்ரயோஜிநம் (மடவாரித்யாதி₃) ஹார்த்த₃ாபி₄ப்ராயம் (இப்படியித்யாதி₃) அநாதி₃யாக ஆத்மாபஹாரம்

முன்புள்ள காலமெல்லாம் இதுவே யாத்ரையென்கை.

உம்முடைய தண்மை குறைவற்றிருந்தது; ஆழ்வார் உமக்கு நிர்ஹேதுகமாக உபகரித்தவளவேதென்ன, அத்தைச்சொல்லுகிறார் மேல் – (செம்பொன்மாடத் திருக்குருகூர்நம்பிக்கு) என்னுடைய பூர்வவ்ருத்தத்தை ஆராயுமத்தனை அபூர்ணரோ ஆழ்வார்? {என்னையுபேகேஷித்தகாலமிவ்வளவு, பாபமிவ்வளவு என்று பார்க்கும்படியன்றே ஆழ்வாருடைய பூர்த்தி. நான் ஆத்மாபஹாரம் பண்ணினேன், விஷய ப்ரவணங்களேனன்று கைவிடும்படியன்றே.}

ஆழ்வார் திருவடிகளை நீர்தாம் கிட்டினபடியென்னேன்ன, விஷயங்களுக்கு அர்த்தம் தேடி அர்த்தாபஹாரத்துக்கிடம் பார்த்துத்திரியாநிற்க, அச்செம்பொன் மாடத்தைக் களவுகாணப்புக்கேன். அங்கேவைத்தமாநிதி₄யைக் கண்டு அகப்பட்டேன் என்கிறார். இவர்க்கு வைத்தமாநிதி₄ ஆழ்வாரிறே; ஆழ்வார் திருவடிகளோபாதி திருநகரியும் இவர்க்கு ஸ்ப்ருஹணீயமாயிருக்கையாலே திருநகரியைக் கவிபாடுகிறார்.

(இன்று அன்பனுய்) இதுக்கு முன்பு எனக்கொரு நினைவின்றிக்கேயிருக்க அசிந்திதமாக ஆழ்வார் திருவடிகளிலே ப்ரவணங்களுக்கண்டேன். அநாதி₃காலம் ஆத்மாபஹாரம் பண்ணியும், விஷயப்ரவணங்கூடும் போந்தவிது இழவுக்குடலாகையன்றிக்கே, ஶரண்ய ப்ரபாவத்தாலே பேற்றுக்குடலாக க்ருஷிபண்ணினுரைப் போலே ப₂லித்துகொடு நிற்கக்கண்டேன்; நான், என்னது என்றிருக்கை தவிர்ந்து இதரவிஷயங்களில் விரக்தராய் ப₄க₃வச் சே₂ஷத்வத்தளவில் நில்லாதே அதினெல்லையான ததி₃யபோஷத்வத்தளவிலே நின்றார் ஆழ்வார்; இந்த க்ரமாபேகைஷயின்றிக்கே முதலடியிலே நான் ஆழ்வார் திருவடிகளிலே ப்ரவணங்கப் பெற்றேன்.

வந்ததுக்கு ஹேதுவையருளிச்செய்கிறார். (எஸ்வரநேபாதியித்யாதி₃). மேலுக்கவதாரிகை (உம்முடையவித்யாதி₃). நம்பிபதுதாத்பர்யம் (என்னுடைய வித்யாதி₃). மடவாரையுமென்றதைக் கடாக்ஷித்து சொம்பொன்மாடமென்று வர்ணித்ததுக்கு ஶங்காபரிஹாரானுபேண தாத்பர்யம் (ஆழ்வாரித்யாதி₃) வர்ணித்ததுக்குத் தாத்பர்யாந்தரம் (ஆழ்வார் திருவடிகளித்யாதி₃) ஆழ்வார் நிதி₄யானால் திருநகரியை வர்ணிப்பானென்னென்ன (ஆழ்வாரித்யாதி₃).

இன்றேயென்றதை இங்கே அந்வயித்து ப்ரதீகம் (இன்றன்பனுயென்று..) (ஒருநினைவின்றிக்கே) என்றது – ஆத்மாபஹாரம் அதிக்கருமென்றும், விஷயப்ராவண்யமாக தென்றும், ப₄க₃வச் சே₂ஷத்வமுதி₃தே₃ப்ரயமென்றும், ததி₃யபோஷத்வம் பரமோதி₃தே₃ப்ரயமென்றும் இப்படி ஹிதசிந்தையின்றிக்கே என்றபடி. இது – இன்றென்றதுக்குத் தாத்பர்யம்.

இன்றென்ற பதுத்தை உட்கொண்டு விவரிக்கிறார் (அநாதி₃த்யாதி₃ வாக்யத்ரயத்தாலே.) நம்பியென்றதைக் கடாக்ஷித்து நானென்னஞ்சே அடியேளன்றதுக்குத் தீஸௌலேஸத்யாபாத்ரம்—மே 2009

(அடியேன்) ஆழ்வாருடைய வைப₄வத்தை அனுஸந்தி₄த்து “கு₃ணார்த்த₃ாஸ்யமுபாகுதः” (ரா.கி.4-12) என்கிறபடியே அதுக்குத் தோற்று அடியேனன்கிறுர். ஆசார்யர்களை நம்பியென்னக் கற்பித்தாப்போலே ஆசார்யர்களாழைத்தால் அடியேனன்கிறதும் ஸ்ரீமது₄ரகவிகள் வாஸனையாலே யாறிற்று.

(சதிர்த்தேன்) சதிரையுடையனுணேன். ஈஸ்வரபேஷஷமான ஆத்மவஸ்துவை என்னதென்றிருக்கைக்கும் இதரவிஷய ப்ராவண்யத்துக்கும் மேற்பட்ட சதிர்கேடில்லையிரே; அவற்றைவிட்டு ப₄க₃வத்த₃விஷயத்தளவிலே நில்லாதே ஆழ்வாரளவும் வரும்படியான சதிரையுடையனுணேன்.

அஞ்சாம்பாட்டுக்குப் பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யாநம் முற்றிற்று.

தாத்பர்யம் (ஆழ்வாருடைய வித்யாதி₃.) இத்தால் ஓர் அர்த்த₂விபேஷஷம் ஸஉசிதமாயிற்றென்கிறுர் (ஆசார்யர்களித்யாதி₃.) சதிர் இன்னதென்று வ்யாவ்ருத்தி பூர்வகமாகவருளிச்செய்கிறுர் (�ஸ்வரேத்யாதி₃).

அஞ்சாம்பாட்டு அரும்பதும் முற்றிற்று.

இராமாயணம் விரோதியும்

(ஸ்ரீ.உ.வே.ந்யாயவேதாந்தவித்வான் காரப்பங்காடு
வேங்கடாசார்யஸ்வாமி எழுதிய ஸ்ரீராமாயணஸாரம் எனும்
நாலிலிருந்து சிலதுளிகள்)

புண்ணியமும், பாபமும் கருமம் எனப்படும். இக்கருமம் எம்பெருமானை அடையவொட்டாது தடுக்கின்றது. ஆதலின், ‘விரோதி’ எனப்படுகிறது. இராமாயணத்தில் ‘கருமம் பரமனை இழக்கச் செய்கிறது’ என்பதைக் காண்போம்.

‘இராமபிரான் எம்பெருமான்; ஸீதாப்பிராட்டி எம்பெருமாட்டி’ என்பது உண்மை. ‘இராமனுக்குப் புண்ணியமும் பாவமும் உண்மையில் இல்லை. இது போன்று, ஸீதாப் பிராட்டியாருக்கும் புண்ணியமும் பாவமும் இல்லை’ என்பதும் உண்மையேயாம். ஆனாலும் ஸீதாப்பிராட்டியார் ‘ஜீவன், இங்ஙனம் இருப்பின் பரமனைப் பிரியநேரிடும்’ என்பதைத் தம் சரிதத்தில் வெளியிட்டிருக்கிறார். இதை முதலில் நாம் இங்கு அறிதல் அவசியமாம்.

“இராமபிரான் காட்டிற்கு எழுந்தருளும் போது, ஸீதாப்பிராட்டியாரின் மென்மையையும், காட்டின் வன்மையையும் திருவுள்ளம்பற்றி, தாம் வனவாஸம்செய்து திரும்பிவரும் வரையில் அயோத்தியிலேயே அப்பிராட்டியாரை இருக்கவேண்டிக்கொள்கிறுன். அப்பிராட்டியாரும் அப்பெருமான் பிரிவு பொறுது, தம்மை உடன் அழைத்துச் செல்லவேணும் என விரும்புகிறார். பலகால் விரும்பியும், இசையாதிருந்த இராமபிரானைக் குறித்து, “என் தந்தையார் என்னை ஆண்மை உடையானைருவனுக்குக் கொடாது, பெண்ணுக்கே கொடுத்துவிட்டார்; ஆனால், “நான் பெண்ணே” என்று தேவரீர் எண்ணலாம். அகவாயில் பெண்மையும், புறவாயில் ஆண்மையும் பெற்றிருப்பவரன்றே? நீவீர். அகவாயிலும் உண்மையில் ஆண்மை பெற்றிருப்பீராயின், இங்ஙனம் என்னை விட்டுச்செல்வதாகக் கூறுவீரோ? கூறமாட்டரான்றே? “ஸ்த்ரியம் புருஷவிக்ரஹம்” என்றனள் என்பது சரித்திர உண்மை.

தம் சரிதத்தினால் உலகுக்கு நன்மை புரியவந்த பிராட்டியார், புருஷோத்தமனை இராமபிரானைக் குறித்து, இவ்வாறு, என் தந்தையார் பெண்ணுக்கே பெண்ணைக் கொடுத்தார் என்று இயம்புவது முறையாமோ? ஆகாதன்றே? இவ்வாறு கூறியது பகவதபசாரமன்றே?

இது முதலில் இங்குக் குறிக்கொள்ளத்தக்கது.

மேலும் இராமாயணத்திலேயே வேறொரு வரலாறும் இங்குக் காணத்தக்கதாம்: ‘இராமபிரான் ஸீதாப்பிராட்டியார்பால் உள்ள அன்பின் மிகுதியினாலேயே, மார்சின் என்னும் மாயா மிருகத்தின் பின்னே வெகுதூரம் சென்று, அம்மிருகத்தை அம்பினால் அடித்துக் கொன்றனன். அந்த ஸமயம் மார்சின் மிருக ரூபத்தைவிட்டு, தன் ஸர்ரத்தை எடுத்து உயிர் துறந்தனன்; அங்குனம் உயிர் துறக்குங்கால், இராமபிரானுடைய குரல் போன்றுள்ள தன் குரலாலே ‘ஹா ஸீதே! ஹா லக்ஷ்மணே’ என்று கூறினன். அக்கற்று பிராட்டியார் திருச்செவியில் பட, அப்போது இலக்குமணனை, ‘இப்போதே நீ சென்று, இராமபிரானை இரட்சித்தல் வேண்டும்’ என்று அவள் வேண்டிக்கொள்ள, (இராமபிரானுடைய சிறப்பை உள்ளபடி உணர்ந்த) இலக்குமணன், மார்சின் மாயையைக் கூறி, அவ்வாறு செல்லஇசையாது இருந்தனன். அங்குனம் இலக்குமணன் இசையாதிருக்க, பிராட்டியார் அவனை நோக்கி, “அநார்ய, அகருணைரம்ப₄, ந்ருஸம்ஸ, குலபாம்ஸந்” என்று கடுஞ்சொற்களைக் கூறினார் என்பதே அவ்வரலாறும்.

இலக்குமணன் இயற்கையிலேயே இராமபிரானிடம் அளவற்ற அன்பு பெற்றிருப்பவனும். அவ்வாறு பரமபக்தி பெற்றிருக்கும் அந்த இலக்குமணனை நோக்கி, “லக்ஷ்மணே! நீ நீஸ்சயமாய் என்னை உனதாக்கிக் கொள்ளக் கருதி, இம்மாதிரி கபடவேஷத்துடன் கானகம் வந்திருக்கின்றுய்” என்று கூறத்தகாத கடுஞ்சொற்களைக் கூறியது அப்பிராட்டியாருக்குத் தகுமோ? தகாதன்றே? இவ்வாறு கூறியது பாகவதாபசாரமன்றே? இதுவும் இரண்டாவதாக இங்கு காணத்தக்கது.

இம்மாதிரி பரமனிடமும், பாகவதோத்தமனை இலக்குமணனிடமும் பிராட்டியார் நடந்து கொண்டமையின், இவை காரணமாகப் பரமனைப்பிரிந்து, அசோகவனத்தில் அரக்கிமார் நடுவில் இருந்து துன்புற வேண்டிற்று என்பதை இங்கு நாம் அறிதல் வேண்டும்.

இதை ஸீதாபிராட்டியார் அருளிச்செய்த “மமைவது, ஷ்க்ருதம் கிஞ்சித் மஹத₃ஸ்தி ந ஸம்ஶய:” என்னும் வார்த்தையில் நன்கு காணலாம். இவ்வார்த்தையில், இராமபிரான் தீற்தில் செய்த அபராதத்தை ‘கிஞ்சித்’ என்னும் ஶப்தமும், இலக்குமணன் தீற்தில் செய்த அபராதத்தை ‘மஹத்’ என்னும் ஶப்தமும் கூறுகின்றன என்று நாம் நன்கு அறியலாம். இவ்வாறு, ‘கருமம் பரமனை இழக்கச் செய்கிறது’ என்பதை பிராட்டியார் சரிதத்தில் ஒருவாறு கண்டோம்.